



என்னை நன்றாக இறைவன் படைத்தனன்  
தன்னை நன்றாகத்தமிழ் செய்யுமாரே.

# கந்தபுராண நவீந்தம்

ஸ்ரீ காசிவாசி சி. செந்திநாதையர்



யாழ்ப்பாணம்

கூட்டுறவுத் தமிழ்நூல் பதிப்பு விற்பனைக் கழகம்



கலைஞர் புதிய முறைகளை விரிவாக அறிந்து விடுவதே  
 மேற்கண்ட பட்டினம் என்று அழைகின்றன. (24-3-1952)  
 ஆகவே உயர்நிலை விதியைப் பற்றி (தொகையைப் பற்றி) புதிய முறை  
 விதியைப் பற்றி விதியைப் பற்றி (தொகையைப் பற்றி) புதிய முறை

ஏது : அதைத்தி, தத்தியின் விதியைப் பற்றி விதியைப் பற்றி

இதேவீதியின் விதியைப் பற்றி விதியைப் பற்றி விதியைப் பற்றி

V. Venkateswara Centenary Committee.

Jy. Govardhan  
Secretary

Treasurer

56/5 சென்ட் பால்கோட்டு  
குமரிசூர் மாவட்டம்

யா. கூ. த. நூ. ப. வி. க. வெளியீடு. 4.

கண்பதிதுணை  
திருச்சிந்றம்பலம்

## கந்தபுராண நவநீதம்

ஈ. காசிவரசு

ச. செந்திநாதையர்  
இயற்றியது.



வெளியீடு :

யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம்  
 411/1, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.

உதற் பதிப்பு : 1969

1100 படிகள்

பதிப்புரிமை

விலை ரூபா : 4-00

*Published by*

THE JAFFNA CO-OPERATIVE TAMIL BOOKS  
PUBLICATION & SALES SOCIETY LTD.  
(Regd. No. J/1538 of 10-11-67)

411/1, K.K.S. ROAD, — JAFFNA.

அச்சப்பதிவு : கூட்டுறவு அச்சகம், யாழ்ப்பாணம்

## பொருளடக்கம்

1. பதிப்புரை	i
2. அனிந்துரை —பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்	vi
3. ஸ்ரீ காசிவாசி செந்திநாதையர் —மகாவித்துவான் பிரமணி சி. கணேசயர் அவர்கள்	ix
4. உபோற்காதம்	xix
5. நூல்	1—138
i சமயப்பிரகரணம்	2
ii வேதாகமப் பிரகரணம்	10
iii பதிப்சபாசப் பிரகரணம்	35
iv சரியாபாதப் பிரகரணம்	115
v கிரியாபாதப் பிரகரணம்	117
vi யோகபாதப் பிரகரணம்	127
vii ஞானபாதப் பிரகரணம்	130
viii பக்திப் பிரகரணம்	132
6. அநுபந்தம் அரும்பத அகராதி	139
7. பிழைத்திருத்தம்	145

## பதிப்புரை

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்  
தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே.”

“ஆறுமுகநாவலரின் ஒருமாணவர் செந்திநாதையர். டாக்டர் உ. வெ. சாமிநாதையர் செந்தமிழுக்குச் செய்த பணிபோன்ற பெரும்பணியைச் செந்திநாதையர் சைவ சமயத்துக்குச் செய்திருக்கின்றார். நாவலர் செய்யும் புராணப் பிரசங்கம், சைவப்பிரசங்கம் என்னும் இவைகளைக்கேட்டு, அதன்மேல் குறிப்பு எழுதிவைத்துவிட்டனர் உறங்காத விரதம் பூண்டவர் செந்திநாதையர்.”

— (கந்தபுராண கலாசாரம்-பக்கம் 49)

“செந்திநாதையர் அவர்கள் கந்தபுராணத்தைப் பல நாறுதரம் பயின்று, “கந்தபுராண நவநீதம்” என்னும் நாலைச்செய்தார். நவநீதம் என்றால் வெண்ணென்ற என்று பொருள். கந்தபுராணமாகிய பாற் சமுத்திரத்தில் திரண்ட-திரட்டிய வெண்ணென்ற என்று கருத்துக்கொள்ளலாம்.

— (மூடி பக். 75)

“தமிழ் நாட்டிற்கும், தாம்பிறந்த ஈழநாட்டிற்கும் அந்த மகான் அளப்பில்லாத சேவை செய்திருக்கிறார். மாயாவாத மாருதத்தை ஆசமனஞ்ச செய்வதற்கு ஜயர் ஓர் ஆதிசேஷு ஞகவே காட்சியளித்திருந்தார். தென்னிந்தியாவிலே நல்ல சாமிப்பிள்ளையவர் கள் சைவசித்தாந்த சாஸ்திரங்களை ஆங்கி லத்தில் பெயர்த்தற்கும், ஆண்டாளம்மையார் சைவசித்தாந்த மழை பொழிதற்கும் நமது ஜயர் உறுதுணையாயிருந்தார். வேதாசலம் அவர்களின் குருவாகிய சோமசுந்தர நாயக்கர் அவர்களின் மாயாவாத கண்டன சண்டமாருதத் திற்கும் ஜயர் ஊன்றுகோலாயிருந்தார். இங்கே மாயாவாத துவம்ச கோளரி திரு. நா. கதிரைவேற்பிள்ளையின் கர்ச்சளை களுக்கும், சிவஞானபோத திராவிட மாபாடிய வெளிப்பாட்டிற்கும் மகான் செந்திநாதையரே மூலபுருஷர். இந்த நாட-

டிலே இடையிடையே சைவசித்தாந்த சரபமாகிய ஈசான சிவாசாரியர் அவர்கள் சைவமழை பொழிந்து வருகின் ரூர்கள். இதற்கும் மூலகாரணமாயிருந்தவர் மகான் செந்தி நாதையரே.

— (ஸ்டி பக்கம் 77-78)

“இப்போதைய ஆண்மணிகளுக்குச் செந்திநாதையர் என்றெருவர் இருந்தார் என்றால் திகைப்பார்கள்; அப்படி ஒரு வரை அறிய அவசியமில்லை. ஆண்மணிகளின் நிலை இதுவானால் பெண்மணிகளின் நிலையைப் பேசுவது வெட்கம்! வருஞ் சந்ததியாரின் நாடி நரம்புகளின் புராணேநிகாச இரத்தத்துக்கு இடமில்லை. ஓர் உத்தம ஆத்மா கரு இருப்பதற்கு ஏற்ற ஓர் உதரம் இனி இல்லை. ஓர் புனித ஆத்மா உடம் பெடுகக் நேர்ந்தால் எப்படிப்பட்ட தந்தை தாயர்களை அது நாடும்? அப்படிப்பட்ட தந்தை தாய் ஆகக்கூடியவர்கள் நம் சமூகத்தில் உண்டா? ஒளவையாரிலும், திருவள்ளுவரிலும், பாரதத்திலும், இராமாயணத்திலும் முழுகித் திளைத்துத், திருமுறைகளும் சிவபுராணங்களும் பயிலும் ஆண்களையும், பெண்களையும் நரம் ஆக்கிவைத்திருக்க வேண்டாமா? உலகம் உய்ய ஓர் ஆத்மா கீழ் இறங்குவதெப்படி? இதனை நமது நாடும் தலைவர்களும் சிந்திக்கும் நாள் எந்தநாளோ?”

— (ஸ்டி பக். 83)

இப்பகுதிகள், மதிப்பிற்குரிய பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்களின் “கந்தபுராண கலாசாரம்” என்ற கட்டுரைத்தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. இத்தொகுப்பி ஹள்ள பத்துக் கட்டுரைகளில் நான்கு கட்டுரைகள் மகான் செந்திநாதையரின் கல்வியறி வொழுக்கச் சிறப்புக்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் ஆராயும் விமர்சனக் கட்டுரைகளாகும்.

இக்கட்டுரைகளைப் படித்த யாழிப்பாணக் கூட்டுறவுத் தமிழ்நூற்பதிப்பு விற்பனைக்கழக உறுப்பினர் சிலர், ஜயரவர் களின் நூல்கள் வெளிவரல் வேண்டுமென்று பெரிதும் விரும்பினார்கள்.

அவர்களின் விருப்பத்திற்கிணங்கவே “கந்தபுராண நவநீதம்” என்ற இந்த நூல் இப்பொழுது எங்கள் நான்காம் வெளியீடாய் வருகின்றது.

இந்நாலுக்கு, பண்டிதமணியின் நான்கு கட்டுரைகளுமே போதிய முன்னுரையாய் அமையுமென்னும், அவர்கள் தனியே மணியனை ஓர் அணிந்துரை எழுதி நூலீச் சிறப்பித்துள்ளார். அவர்கள் எமக்களித்துவரும் ஊக்கத்துக்கு நன்றி கூறியமையாது.

இந்நாலீல் அச்சிடுவதற்கு பழம்பிரதியொன்றைத் தந்து இது வெளிவரவேண்டுமென்று வாழ்த்து வழங்கிய திரு. மா. பீதாம்பரன் அவர்கட்கு எங்கள் நன்றி யுரித்தாகுக.

பிரம்பழீ சி. கணேசயர் அவர்கள் எழுதிய “சமுநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரீ” த்திலிருந்து செந்திநாதையரின் வரலாற்றை இந்நாலில் வெளியிட இசைவு நல்கிய சன்னுகம் தனலக்குமி புத்தகசாலை அதிபர் திரு. மு. சபாரதத்தின மவர்களுக்கு மனமார்ந்த நன்றியுடையோம்.

இந்நால் அச்சாகுங்கால் அச்சுத்தாள்களை இடையிடையே பார்வையிட்ட பண்டிதமணியவர்கள், இந்நாலுக்கு அநுபந்தங்களாக, ஓர் அரும்பத விளக்கமும், பாட்டு முதற்குறிப்பகராதியும் இருத்தல் வேண்டுமென்று விரும்பினார்கள்.

இவற்றையும், மூலநாலில் ஆங்காங்கே உள்ள பிழைகளாலும் பிறவற்றாலும் இந்நாலில் தவிர்க்கமுடியாது ஏற்பட்ட பிழைகளைக் காட்டும் “பிழை திருத்த” அட்டவணை முதலியவற்றையும் தயாரித்துத் தந்தவர் இரு மொழிப் பண்டிதரும், புத்தார் சோமாஸ்கந்தக் கல்லூரி யின் ஆசிரியருமாகிய பிரம்பழீ ச. பஞ்சாட்சர சர்மா அவர்களாவர். செந்திநாதையர்பாற் கொண்டுள்ள பக்தி, அவரை இங்ஙனம் பெரும் பணிகளில் ஈடுபடச் செய்துள்ளது. அவர்களுக்கு எங்கள் நன்றி உரியது.

இந்நூலைப் படிக்கத் தொடங்குமுன் அநுபந்தத்தில் தரப்பட்டுள்ளபடி முதலில் பிழைகளை திருத்திக்கொள்ளும் படி அன்பர் களைப் பணிவோடு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

இந்நூலில் முதன்முதலாக எங்கள்கழக இலட்சிய மொழி யைக்கொண்ட கழக இலச்சினை அச்சிடப்படுகின்றது. அதனை வரைந்தும், மகான் செந்திநாதையரின் நிமிற்படத்தை அச்சுக்கேற்றவாறு செய்துமுதலிய எம்இனிய நன்பரும் கழக உறுப்பினரும் சிறந்த ஒவியருமாகிய திரு.க. இராசரத்தினம் அவர்கட்கு நாம் என்றென்றைக்கும் கடமைப்பட்டுள்ளோம். அவருக்குக் கழகத்தின் நன்றி என்றென்றைக்கும் உரியது.

இந்நால் அச்சாகுங்கால் அச்சுத்தாள்களைப் பிழைதிருத்தஞ்செய்த எம்செயலாளர் சைவப்பூலவர் திரு.இ. செல்லத் துரை அவர்களும் திரு. க. கனகராஜா அவர்களும் செய்த உதவிகள் மிகப்பலவாகும். அவர்களுக்கும் எங்கள் நன்றி உரியது.

இந்நூலினை இத்துணை வனப்புற அச்சிட்டுத்தந்த யாழ். கூட்டுறவு அச்சுக் குதிபர், எழுதுவினைஞர், தொழிலாளர் முதலிய அணைவர்க்கும் எல்லாம்வல்ல இறைவனது ஆசிரவாதங்கள் கிடைப்பதாக.

இந்நூலைச் சைவப்பெருமக்கள் வாங்கிப் படித்துப் பயன்டந்தால் அதுவே நாவலர்பெருமானுக்கும், மகான் ஐயரவர்களுக்கும், பண்டிதமனியவர்களுக்கும் நாம் செய்யும் பெருங்கைம்மாருகும்.

கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் திருவடிவாழக்.

411/1, காங்கேசன்துறை வீதி,  
யாழ்ப்பாணம்.

23-9-69

சி. சிவதுருநாதன்

தலைவர்,

யாழ். கூட்டுறவு த.ந.ா.ப.வி.கழகம்.

## பண்டிதமனி சி. கணபதிப்பிள்ளையவர்கள் வழங்கிய அணிந்துரை

நாவலர் அவர்களிடம் சமயபாடங் கேட்டவர்களுள் குறிப்பிடத்தக்கோர் மூவர். ஒருவர் திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகருக்குக் கீழே இரண்டாம் பட்டமா யிருந்த நமசிவாய தேசிகர். மற்றொருவர் இணுவில் நடராசையர். இருவரும் நாவலரிடம் சிவஞானசித்தியார் பாடங் கேட்டவர்கள்.

மூவருள் மூன்றாமவர் காசிவாசி செந்திநாதையர். செந்திநாதையர் நாவலரது வண்ணைச் சைவப்பிரகாச வித்தியா சாலையில் தலைமையாசிரியராயிருந்து கொண்டு, எட்டுவெருட காலம் நாவலரை நிழல்போலத் தொடர்ந்து, நாவலர் செய்யும் சமயப் பிரசங்கங்களைக் குறிப்பெடுத்து எழுதிப் படித்தவர்.

நமது சமயம் வைதிக சைவம். வைதிகம் வேதநெறி. சைவம் சிவநெறி. அது அருள்நெறி; ஆகமநெறி. வைதிகம் சைவத்தில் முற்றுதவழி அவைதிகம்; சைவம் வைதிகத்தின் வழி வாராத வழி அசைவம்.

வடக்கே வைதிக சைவம், வைதிகமும் சைவமுமென இருவேறு சமயமாய்ப் பிறழ்ந்து நடப்பதைச் செந்திநாதையர் கண்டார்.

சைவமடங்கள், வேத வேதாந்தங்களைப் புறஞ்செய்து, வேதத்தை வகுத்த - வேதாந்த சூத்திரம் செய்த - பதி னெண் புராணங்கள் தந்த - வியாச முனிவரையே புறக்கணிப்புச் செய்தன. வைதிக மடங்கள், சிவாகமங்களையும், வேதசிவாகம நெறி பேணிய தமிழ்த் திருமுறைகளையும், சிவஞானபோதம் முதலிய சாஸ்திரங்களையும் பராமுகங் செய்தன. இந்த அறியாமைக் கொடுமைகளை ஒரு செந்திநாதையரால் பொறுக்க முடியவில்லை. சைவ வேதாந்தம், தேவாரம் வேதசாரம், பிரமகுத்திரத்துக்கு நீலகண்டர் செய்த பாலிய

மொழிபெயர்ப்பு, சிவஞானபோத வசனைவகார திபம் முதலிய அருமந்த நூல்கள் மேற்காட்டிய கொடுமைகளைப் போக்கும் பொருட்டே ஐயரவர்களால் வெளிப்படுத்தப்பட்டவை.

ஐயர் அவர்கள் நாவலர் வழிநின்று கண்ட உண்மைகள்,  
“வேதமுட ஞகம புராணமிதி காசமுதல்  
வேறுமுன கஸில்களைல்லாம்  
மிக்காக அத்துவித துவிதமார்க் கத்தையே  
விரிவா எடுத்துரைக்கும்  
ஒத்திய துவிதமே அத்துவித ஞானத்தை  
உண்டுபெறும் ஞானமாறும்  
ஞகம் அநுபவம் வசனம் முன்றுக்கும் ஒவ்வும்”

என முன்னமே தாயுமான சுவாமிகளாந் பேசப்பட்டவை.

தாயுமானவருக்கு முன், வைதிக சைவ உண்மையைத் தெட்டத்தெளிய வெளிப்படுத்தியருளியவர் கச்சியப்பசிவா சாரிய சுவாமிகள். சுவாமிகள் அருளிய கந்தபுராணத்தை, ‘அத்தியற்புத அதிமதுர சுத்தச் செந்தமிழ்’ என்கின்றார் ஆறுமுகநாவலர். கந்தபுராணத்தில்,

“ஏத்திடு சுருதிக் ஸிசைக்கு மாண்பொருள்  
மாத்திரைப் படாவெனு மாசில் காட்சியர்  
பார்த்துணர் பான்மையிற் பலவ கைப்படச்  
துத்திர மானவஞ் சொற்று வைகினுன்”

என வியாசமுனிவரும், அவர் செய்த பிரயகுத்திரமாகிய வேதாந்தமும் போற்றப்படுவதும்,

“வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரித்த  
போதக் காட்சிக்குங் காணலன்”

“சுத்த வாதுளம் முதலிய தந்திரத் தொகுதி  
உய்த்துணர்ந்திடு நீரே ஒரு சிறிதுணர்வார்”

எனச் சுப்பிரமணியப் பிரபாவும் பேசும் இடங்களும் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை. தந்திரம் - ஆகமம்.

கந்தபுராணம் தோன்றிப் பன்னாறு வருடங்களாகியும், அதனை மடங்கள் பேணும் முறையிற் பேணுமை, பொரு ஞாலின் அருமை தெரியாமையேயாம். தெரியாமைக்குக் காரணம்,

“முந்தொரு காலத்தின் மூவை கந்தன்னில்  
வந்திடு முயிர்செய்த வல்லிலை யத்துலே  
அந்தமில் மறையெல்லா மழிதலை தடுமோறிச்  
சிந்திட முனிவோருந் தேவரு பருஞ்ஞரூர்”

என்ற கந்தபுராணத்துப் பாயிரப் பாடல்காண்டு சிந்திக்கத் தக்கது.

கந்தபுராணத்தின் அருமையை அறிந்து அதனை உச்சி மேற்கொள்ளவைத்தவர் ஆறுமுகநாவலர் பெருமான். கந்தபுராணம் பாற்சமுத்திரம். ஐயர் அவர்கள், தம் அறிவாகிய மந்தசமலையை நாட்டிக் கந்தபுராண சமுத்திரத்தைக் கடைந்து நவநீதமாகிய அமிர்தத்தைத் திரட்டி நமக்கு நல்கியிருக்கின்றார்கள். நவதீதம் - வெண்ணென்று.

கந்தபுராண நவநீதம், கிடைப்பதற் கரிதாயபோது யாழிப்பாணக் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு வீற்பணக் கழகம் இரண்டாவது பதிப்புச்செய்து உபகரித்திருப்பது பெறற் கரியதொரு பேறேயாம்.

அரியநூல்களைப் பதித்து வெளியிட வேண்டும் என்கின்ற ஆர்வம், கழகத்தலைவர் தீரு. சி. சிவகுருநாதன் எம். ஏ. அவர்கள்பாற் குடிகொண்டிருப்பது பாராட்டியமையாது.

கலாசாலை வீதி,

திருநெல்வேலி,

யாழிப்பாணம்.

சி. க.

8-8-1969

## ஸ்ரீ காசிவாசி செந்திநாதையர்

மகாவித்துவான் பிரம்மஸீ. கணேசையர் ஏழுதியது



ஸ்ரீ காசிவாசி செந்திநாதையர்

இவர் ஏழாலையென்னுமுரிலே கிறீஸ்தாப்தம் 1848-க்குச் சமமான கீலகவருடம் ஜப்பசிமாதம் 2-ந் தேதியில் சிந்தயஜையர் என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். பிறந்து ஐந்தாம் வயசிலே வித்தியர்மபஞ் செய்யப்பெற்றுப் புன்னோலைக்கட்டுவனில் தமது மாமனோய் விளங்கிய கதிர் காமையர் என்பவரிடம் தமிழுஞ் சம்ஸ்கிருதமும் கற்று வந்தார். இளமையிலேயே அன்பு, அருள், வாய்மை முதலிய நற்குணங்களெல்லாம் இவரிடத்து அமைந்து விளங்கின. இவர் தமது பத்தாம் வயதில் யாழ்ப்பாணத்து மத்திய கல்லூரியிலே சென்றுசேர்ந்து ஆங்கிலக்கல்வி கற்று வந்தனர். இருபதாம் வயசிலே ஆங்கிலங்கற்றலை விடுத்து நல்லூர்ச் சம்பந்தப்புலவரிடஞ் சென்று அவரிடந் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்று அவற்றில் வல்லவரானார். கி. பி. 1871-ம் ஆண்டிலே தந்தையாரோடு இந்தியாவுக்குச் சென்று சிதம்பரம் முதலிய தலங்களைத் தரிசித்து மீண்டனர். பின்னர் 1872-ம் ஆண்டிலே வண்ணூர்பண்ணையில் ஆறுமுக நாவலரவர்களால் தாபிக்கப்பட்ட சைவ வித்தியாசாலையிலே ஆறுவருடமும், அவருடைய ஆங்கில வித்தியாசாலையில் ஒருவருடமும் ஆசிரியராகவிருந்து கற்பித்தனர். அக்காலத்தில் நாவலருடைய சமயப்பிரசங்கங்களை இவர் தவரூது கேட்டுவந்தார். நாவலர் எழுதிய “விவிலிய குற்சிதம்” என்னும் நூலையும் இவரே யச்சிட்டு வெளிப்படுத்தினார்.

இவர் வண்ணூர்பண்ணை வாசரும் சைவசித்தாந்தத் துறையில் வல்லுநருமாகிய விசவநாதையர் என்பவருக்குப் புதல்வியும், சோதிட சாஸ்திர வல்லுநராகிய சபாபதி ஜயருக்குச் சேகோதரியுமாகிய சிவகாமியம்மையாரை விவாகஞ்செய்து மீஞ்சியம்மையென்னும் ஒரு புதல்வியைப் பெற்றார். சிலவாண்டு கழித்து இவருடைய மஜைவியார் தேக வியோகமடைந்தனர். 1878-ம் வருடத்திலே இவர் நாவலர் வித்தியாசாலையைவிடுத்து இந்தியாவுக்குச் சென்றார்.

இவர் இந்தியாவுக்குச் சென்று மலையாளத்தின் தலைநகராகிய திருவனந்தபுரத்திலே பிரதம நீதிஸ்தல நீதிபதியாய் விளங்கிய ஸ்ரீமான் தா. செல்லப்பாபிள்ளை என்பவரது உதவியாலும், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் எழுதி அனுப்பிய நன்னடக்கைப் பத்திர உதவியாலும், அங்குள்ள சுப்பா சாஸ்திரியாரிடத்தும், அரண்மனைச் சம்ஸ்கிருத பரீட்சாதி காரிகளை ஒருவராகிய பிரஹமஸ்ரீ அனந்தகிருஷ்ண சாஸ்திரியாரிடத்தும் காவியம் தர்க்கம் வியாகரணம் முதலிய வடமொழிக் கருவிநூல்களைக் கற்று வந்தார். நாவலரேழு திய நன்னடக்கைப்பத்திரம் வருமாறு:-

ம-ஈ ஸ்ரீ சி. செந்திநாதையகர யான் ஏழுவருட காலம் அறிவேன். ஆறுவருடம் என்னுடைய தமிழ் வித்தியா சாலையிலும், ஒருவருடம் என்னுடைய இங்கீஸ் வித்தியா சாலையிலும் உதவி உபாத்தியாயராக இராந்து தமது கடமை யைச் ஜாக்கிரதையோடு பிறமாமல் நடத்திக்கொண்டு வந்தவர். ஒழிவிளை பிறநேரங்களிலே நான் பொதுநன்மை யின் பொருட்டு எடுத்துக்கொண்ட பிறகருமங்களையுமா நிறை வேற்றினவர்.

யாழ்ப்பாணம்,  
1879-ம் ஞா புரட்டாதி மீ 19 வ

இங்ஙனம்,  
க. ஆறுமுகநாவலர்.

இவர் திருவனந்தபுரத்திலே யிருந்து கற்றுவருங் காலத் திலே நாவலர் தேவையோகமடைந்தார். அவர்பிரிவைக் குறித்து இவர் பல இரங்கற் பாக்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பாக்களுட் சில பின்வருவன்:-

### வெண்டா

வண்ணடன் நாவலர் கோன் வாழ்வா வதுமாய  
மென்றுரைத்த தேவாரத் தின்பொருளை — நன்றியுடன்  
சிந்தகசெய்தேன் நாவலனே செத்தாய்நீ யென்பதனாற்  
புத்திநொந்து போதமிக் போது.

நன்னடக்கைப் பத்திரிகை நாவலனே நீயனுப்ப  
என்னதவஞ்சு செய்தேனே யானநியேன் — அன்னதனு  
ஞ்சுள்ளில் வாசகங்க ஞர்றுணரும் போதெல்லாம்  
வெள்ளம் பொழியும் விழி.

### கட்டளைக் கலித்துறை

தேவாரம் யான்சொலக் கேட்டுமிகிழ்ந்து சிரத்தையுடன் பூவாதி கொண்டு புரிசிவ பூசைப் பொலிவழகும் பாவாணர் மெச்சச் செயும்பிர சங்கமும் பார்த்தினிநான் நாவார வாழ்த்திடு நானுமுன் டோநல்லை நாவலனே.

பின்னர்த் தந்தையாரின் அழைப்புக்கிணங்கித் திருச் செந்தார் பழனி ஆசிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தார். பின்பு இவர் கொழும்பு ஸ்ரீமான் தம்பையா முதலியாருடைய வேண்டுகோருக்கிணங்கிக் கொழும்புசென்று அவருடைய தருமசத்திரத்திலே 1880-ம் ஆண்டு தைமாதந் தொடக்கம் ஆறுமாசகாலம் வரையும் வைதிக சைவசித்தாந்த பரமாக உபநியாசங்கள் செய்து வந்தார். பின்னர் அங்குநின்றுங் கதிர்காமயாத்திரை செய்தார். அங்கேயிருந்து உபவாசத்தோடு கந்தபுராணத்தைப் பன்னிருதினத்துட்படித்து முடித்து யாழ்ப்பாணம் வந்தார்; பின் 1882-ம் ஆண்டு மறுபடியும் இந்தியாவுக்குச் சென்று திருநெல்வேலியில் உள்ள சைவ வித்தியாசாலை யொன்றில் ஆசிரியராய் அமர்ந்து சமயபாடத்தோடு இலக்கிய இலக்கண பாடங்களையுங் கற்பித்து வந்தார். 1883-ம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள முனிசீப், திருவாளர் சுப்பிரமணிய பிள்ளையால் நடத்தப்பெற்றுவந்த “சுஜனமநோராஞ்சனி” என்னும் பத்திரிகைக்கு உதவிப் பத்திரிகாசிரியராகவிருந்து உதவிபுரிந்துவந்தார். அக்காலத்தில் சாத்தார் உதவிப் பதிவுக் காரியலத்தாகிய சாழுவேல் சற்குணர் என்பவர், “சானுரெல்லாஞ் கூத்திரியர்” என்னுங் கருத்தினேடு ஒரு புத்தகத்தை யெழுதி யச்சிட்டு வெளியிட்டனர். அதுகண்ட கிறிஸ்தவர்கள் இவரை அப்புத்தகத்திற்கு மறுப்பு எழுதித் தரும்படி வேண்ட இவர். “சான் கூத்திரியப் பிரசண்ட மாருதம்” என்னும் புத்தகத்தை யெழுதிக்கொடுத்து வெளி யிடுவித்தார். இதைக்கண்டு சற்குணரும் பிறரும் இவர்மீது “அவதூற்றுப் பத்திரிகை” ஒன்றை எழுதி வெளியிட்டார்கள். அதனைக் கண்ணுற்ற இவர் அந்தச்சானூர்கள்மீது

வழக்குத் தொடுத்தார். விசாரணையில் சானூர்கள் குற்ற முடையவராகக் காணப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்.

இவர் ஒருமுறை திருநெல்வேலியிலுள்ள திருஞானசம் பந்தமூர்த்தி நாயனரது ஆலயத்திலே “ஞானத்தின் றிரு வுருவை” என்னும் முதலையுடைய பெரியபுராணத்திருவிருத் தத்தைப் பீடிகையாகக்கொண்டு ஓர் உபந்தியாசங்கு செய்தார். அது “கஜனமநோரஞ்சனி” என்னும் பத்திரிகையில் பிரசரிக்கப்பட்டது இதனைக்கண்டு மகிழ்ந்த கோயமுத்தூர்க் கைவசித்தாந்த சபை அக்கிராசனராகிய திருச்சிற்றம்பலப் பின்னோ என்பவர் இவரை ஆங்கு வரும்படி விரும்பிக்கேட்டார். இவருமதற்கியைந்து அவ்வாண்டு ஆவணிமாதத்திற் புறப்பட்டு பேலைச்சிதம்பரம் எனப்படுந் திருப்பேரூரை யடைந்து “உலகெலாமுணர்ந் தோதற்கரியவன்” என்று தொடங்கும் பெரியபுராணக் காப்புச்செய்யுளையும் “அவ்வாயலவதனவாய்” என்று தொடங்கும் பேரூர்ப் புராணத் திருச்செய்யுளையும் பீடிகையாகக்கொண்டு பேரூரைச்சார்ந்த கோயமுத்தூர்க் கைவசித்தாந்த சபையிலே ஓர் உபந்தியாசங்குசெய்தார். பின்னர் கலியாணசந்தரம்பின்னோ யென்பவரது அழைப்புக்கிணங்கி உடுமலைப் பேட்டைக்குச் சென்று அங்கு சில வைதிகைவை உபந்தியாசங்கள் செய்தார். அப்பாற் காசிக்குச்சென்று சிவாலய தரிசனங்கெய்துகொண்டு அணித்தாகவள்ள “சிக்கஞூர்” என்னுமிடத்தையடைந்து அங்குள்ள ஜோராப்பிய வைத்தியசாலையில் “பண்டிற்” என்னும் மாசிக சஞ்சிகையில் அச்சிடப்பெற்ற ஸ்ரீ நல்கண்ட பாஷியத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர்த் தமது ஜெனன நாடாசிய யாழிப்பானத்துக்கு மீண்டனர்.

பின்பு 1886-ம் ஆண்டில் “கந்தபுராண நவநீதம்” என்னும் நூலை எழுதி முடித்து, கொழும்பிலிருந்த சேர் அருணைசலந்துரை முதலை பிரபுக்களின் பேர்நுதனை பெற்றுச் சென்னைக்குச் சென்று அதனை அச்சிடுவித்துக்கொண்டு மீண்டார். இக்காலந்தொடங்கி இவருடைய இளைய சகோதரராகிய சிவசம்புநாதையர் என்பவர் இவரோடு வசித்து வந்தார்.

1887-ம் ஆண்டிலே வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்தத்தில் வல்லுநராகிய இனுவில் பிரஹ்மஸ்ரீ நடரா கையர் என்பவரிடத்திலே சென்று சிவஞானசித்தியாரை அதனுரைகளைளான்றுகிய ஞானப்பிரகாசருரரேயோடும் பாடங்கேட்டுவந்தார். கேட்டபின் மீளவுஞ் சென்னைக்குச் சென்று அங்கு வசித்தார். அங்கிருந்தபோது பெரியபுராணத்திலுள்ள “சிவனடியே சிந்திக்கும்” என்று தொடங்கும் செய்யுட்கு ஒருவர் கூறிய பொருளைக் கண்டித்து உண்மைப் பொருள் இதுவாமென்றுணர் ‘‘ஞானபோத விளக்கச்சுருவளி’’ என்னும் நூலினை எழுதி வெளியிட்டார். பின்னர் சேலம் ஜில்லாவைக் சேர்ந்த திருப்பற்றாருக்குச் சென்று அங்கிருந்து ‘‘அமிர்தபோதினி’’ எனப் பெயரிய வாரவெளியீடொன்றை 1888-ம் ஆண்டில் ஆரம்பித்துச் சிலகாலம் நடாத்திவந்தார். அக்காலத்திலே சென்னையிலுள்ள கிறிஸ்து வருட சிலர் ‘‘சிவனுந் தேவனு’’ என்னுந் தலைநாமத்தைக் கொண்ட துண்டுப் பிரசரமொன்றை வெளியிட்டனர். இதனைக் கண்ணுற்ற, சென்னைக் காசிச் செட்டியாரது வீதியிலேயுள்ள ‘‘இந்து லகுலேக’ சங்கத்தின் தலைவராகிய சை. இரத் தினச்செட்டியார் என்பவர் இவரை ஒரு கண்டனம் எழுதித் தரும்படி கேட்டார். அதற்கிணங்கிச் ‘‘சிவனுந் தேவனு’’ என்னுந் தியநாவுக்கு ஆப்பு’ எனப்பெயர் கொடுத்து ஒரு நூலை யெழுதிக் கொடுத்தார். இதுவும், ‘‘வஜ்ரடங்கம்’’ என்னும் வேறொரு நூலும் ‘‘கிறிஸ்துமத கானன குடாரி’’ என்னும் பெயரினேடு அச்சங்கத்தாரால் அச்சிடப்பெற்று வெளிவந்தன. பின் அச்சங்கத்தினர் இவரையழைத்து ஓர் உபந்தியாசங்கு செய்வித்தனர். அப்பொழுது சிதம்பரம் ‘‘பிரஹ்ம வித்தியா’’ பத்திராதிபரும் பல பண்டிதர்களும் கூடியிருந்தனர். இவருக்கு அச்சங்கத்தின் உறுப்பினர் ஒரு வரால் ‘‘கிறிஸ்துமத கானன குடாரி’’ என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. இன்னும் திருமங்கலக்குடிச் சூரியனுர் கோயில் அதி வருணுக்கிரம ஆசாரிய வரிய சைவசமய பரிபாலக ஸ்ரீ சிவாக்கிர யோகிந்திர ஞான சிவாசாரிய சுவாமிக்

ளாதினத்து ஸ்ரீஸ்ரீ முத்துக்குமார தேசிகர் என்பவர் இவருக்கு எழுதி விடுத்த சடிதத்திற் கண்ட,

“நிறைகல்வி தவவொழுக்கஞ் சான்றுண்ணம கண்ணேட்ட  
நெடுு மண்பு  
பொறைமேன்மைச் சிவநூன முதிர்ச்சியநு பூதிமுதற்  
குணங்க ஜௌலாம்  
குறையாம ணி றைசெந்தி நாதமணை யோய்நின்ஜைக  
குறித்தியா மிட்ட  
மறைவாய்மைச் சித்தாந்த சிகாபணியாம் பெயர்பிறர்க்கு  
வழங்க லாமோ.”

என்னுஞ் செய்யுளால் இவருக்குச் ‘‘சித்தாந்த சிகாமணி’’, என்னும் பட்டத்தை முத்துக்குமாரதேசிகர் என்பவர் அளித்துள்ளார் என்பது தெரிகிறது.

இன்னும் 1888-ம் ஆண்டில் ‘‘ஞானரத்தினுவளி’’ என்னும் ஒரு நூலை எழுதி இவர் வெளியிட்டார். அக்காலத்துச் சந்தியாசி ஒருவர் சென்னைத் தங்கசாலைத்தெருவில் ‘‘குத சம்ஹிதாப்’’ பிரசங்கஞ் செய்துவந்தார். அவர் பிரசங்கஞ் செய்யும்போது அறுபத்து மூன்று நாயன்மார்களுட் சிலரைத் தூஷித்து வந்தார். இதனையறிந்த இவர் ‘‘வீரபத்திராஸ் திரம்’’ என்னும் ஒரு நூலையெழுதி, அச்சந்தியாசியாரது போலி நியாயங்களைத் தசர்த்தார் பின் திருவாளர்கள்; கு. ஸ்ரீநிவாச சாஸ்திரியார், சை. இரத்தினச்செட்டியார், ‘விஜயத்துவச்’ பத்திராதிபர் முதலிய பெரியார்களது கருத்துக் கிசைந்து ‘‘விவிலிய குற்சித கண்டன திக்காரம்’’ என்னும் நூலையெழுதி யச்சிட்டு வெளியிட்டார். இது ஆறுமுக நாவலர் எழுதிய விவிலிய குற்சித்துக்குக் கிறிஸ்தவரால் எழுதப்பெற்ற மறுப்புக்கு மறுப்பாச அமைந்தது.

இவர் 1888-ம் ஆண்டு தொடங்கி 1898-ம் ஆண்டுவரை யும் காசியிலே வசித்துவந்தார். அதனால் இவர் காசிவாசி செந்திநாடையர் எனவும் அழைக்கப்படுவர். அங்கு வசிக்கும் காலத்திலே சிதம்பரம் ‘‘பிரஹ்மவித்தியா’’ முதலிய பத்திரிகைகளிலே வைதிக சைவ சித்தாந்தத்துக்கு மாருக வெளிப்போந்த பல விஷயங்களைக் கண்டித்து எழுதிய

விஷயங்களை ‘‘இந்துசாதனம்’’, ‘‘விவேக திவாகரன்’’, ‘‘நாகை நீலலோசனி’’, ‘‘விஜயத் துவஜம்’’, ‘‘வெற்றிக் கொடியோன்’’ முதலிய பத்திரிகைகளிலே வெளிப்படுத்தி வந்தார். இவர் ‘இந்துசாதன’ப் பத்திரிகையில் வெளிப்படுத் திய‘வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்தசமயம்’என்னும் விஷயத்தைக் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து யாழ்ப்பானத்து நல்லூர் ஸ்ரீஸ்ரீ த. கைலாசபிள்ளை யவர்கள் செந்தி நாதயோகிகளால் இயற்றப்பெற்றன என்னும் முகவுரை யோடு ஏவிளம்பி வருடம் சித்திரை மாசம் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள்.

1898-ம் ஆண்டிலே இவர் காசியைவிட்டுச் சென்னைக்கு அணித்தாகவுள்ள திருவொற்றியூரையடைந்து அங்குச் சில காலம் வசித்தபின் அங்குள் பழுவேற்காடு என்னும் சிற்றூரிற் சென்று அங்கு வசித்தனர். அப்போது திருவாளர் சோமகந்தரநாயகர் என்பவரது விருப்பப்படி சென்னையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் சந்திதானத்திலே ஓர் உபந்தியாசம் செய்தார்.

மேலும் இவர் அங்கிருக்குங் காலத்திலே, சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அறிஞர் சிலரால் கூட்டப்பெற்ற சபைக்கு இவர் அக்கிராசனராயும் யாழ்ப்பானத்து மேலைப்புலோலி நா கதிரைவேற்பிள்ளை சிறந்த உபந்தியாசகராயும் இருந்தார்கள். ஒருநாள் மாயாவாதத்தை நிராகரித்து கதிரைவேற் பிள்ளை அவர்கள் செய்த பிரசங்கத்தைக்கேட்ட சபையோர் அவருக்கு ‘மாயாவாத துவம்ச கோளரி’ என்னும் பட்டப் பெயரை இவரால் அளிப்பித்தார்கள்.

பின்னர் இவர் 1901-ம் ஆண்டு பாண்டிநாட்டிலுள்ள சிவஸ்தலங்களையும் குகஸ்தலங்களையும் தரிசித்துக்கொண்டு அமராவதி புத்தாரின் கண்ணே வசிப்பவரும் மதுரைமீனைட்சியம்மை கோயிலின் தேவஸ்தானசபை அங்கத்தவருள் ஒருவருமாகிய திருவாளர் வழி. நாக. ராம. இராமநாதச் செட்டியார் என்பவர் விரும்பிய பிரகாரம் மதுரையம்மை குருபூஜை மடத்திலே வசித்து வந்தார். அப்பொழுது

மதுரையிலுள்ள ‘‘பிரஹம் ஞான சபா’’ மண்டபத்திலே திருவாளர் திரவியம்பிள்ளை என்பவர் வேண்டிக்கொண்டபடி ஒர் உபநியாசம் செய்தார். 1902-ம் ஆண்டில் சுப்பிரமணி யப் பெருமான் எழுந்தருளியிருக்கும் ஸ்தலமாகிய திருப்பரங்குன்றத்துக் சந்திதி வீதியிலுள்ள மயில் மண்டபத்துக்குக் கீழ்ப்புறத்திலே ஒரு வித்தியாசாலையைத் தாபித்து அதற்கு ‘‘வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்த வித்தியாசாலை’’ எனப் பெயர்கூட்டி அதில் மாணுகர்களுக்கு சம்லகிருதந்தமிழ் ஆங்கிலம் ஆகிய பாஷைகளிலுள்ள நூல்களைக் கற்பித்துக்கொண்டு வந்தார்.

பாலவனத்தஞ் ஜயிந்தாரும் நான்காவது தமிழ்ச் சங்க ஸ்தாபகருமாகிய பூர்மான் பாண்டித்துரைத் தேவர் விரும்பிய வண்ணம் ‘‘செந்தமிழ்’’ என்னும் பத்திரிகைக்குத் ‘‘திருப்பாசுரம்’’, ‘‘உள்ளது’’, ‘‘திருச்சிற்றம்பலம்’’, ‘‘கடவுள்’’ என்னும் தலையங்கங்களோடு கூடிய விஷயங்களை எழுதி உதவினார். இவ்விஷயங்கள் ‘‘செந்தமிழ்’’ முதலாந் தொகுதியிலும், இரண்டாந் தொகுதியிலும் வெளிவந்துள்ளன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் ‘‘ஞானமிர்தம்’’ என்னும் நூலைத்திருத்தி அச்சிட்டபோது இவரும் அவர்க்குவேண்டிய உதவிபுரிந்தனர்.

‘‘வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்தப்படம்’’ எனப் பெயரிய பிரணவப் படமும் இவரால் 1904-ம் ஆண்டிலே அச்சிட்டு வெளியிடப்பட்டது. கருங்குழி இராமலிங்கபிள்ளையின் பாடல் காரணமாகப் புலோலிக் கதிரைவேற்பிள்ளைக் கும் அச்சென்னையிலுள்ளார் சிலருக்கும் சென்னைப் பிரதம நீதிஸ்தலத்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. அவ்வழக்கிற சாட்சி பகர்ந்தவர்களில் இவரும் ஒருவர். வழக்கு முடிந்த பின்னர் பிள்ளையவர்கள் இவருக்கு எழுதி விடுத்த கடித சாரமும் பாக்களும் வருமாறு:

‘‘நீதிபதி முதற் பலரும் வியப்புறச் சுவாமிகள் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தருளிய வாக்கன்றே எமக்கு இப் பெருஞ் செயத்தை உண்டாக்கிற்று! இஃது எல்லாரும் அறிந்ததொன்றே. சுவாமிகள் பரங்குன்று நோக்கி என்னைப்

பார்த்து ‘‘நின் வழக்கு நினக்குச் செயமாகவே முடியும்; அங்குனமின்றி மாறுபட வரின் நீறுகண்டிகை வேல்மயில் என்பவற்றை வேண்டிலன்’’ என அன்பால் நெந்து அருளிய ஆசிமந்திரம் என மனத்தை விட்டகலாது. இத்துணை அன்பும் ஆர்வமும் உளவேல் எமக்கு அபஜெயமும் எய்துவதாமோ?

‘‘செந்தூர்நங் குக்கடவுள் போலெனக்குத் தலைக்கருளை செய்வோய் நாஞ்சு

நந்தாருங் சுரத்தார்க்கு மறிவரிய பரம்பரன்ற னலத்த ஞானம்

வந்தாரு மெய்யுளத்த வடமொழியுங் தென்மொழியும் வரம்பே கண்ட நந்தோமின் மெய்ப்புலவ சித்தாந்த பாநுவென நலில் நின்றேய்.

அன்பதுவே யறுப்பாக வருட்குழாம் வடிவாக வழகே வாய்ந்த

இன்பதுவே குணஙை வியைசிவமே யுணர்வாக வெழிற்சித் தாந்தம்

என்பதுவே கலனாக விதை “ரித்த ரெழிலாக விளங்குஞ் செந்தி

முன்பதுவா நாதப்பேர் நாவலசற் குருமணியே முறையைக் கேட்டு,

என்னுடலு முமிர்தானு நியன்றே வென்பொருளை யெனக்கு வாய்ந்த

மன்னடலே பெரும்பேற்றுக் குணக்குன்றே யடிகளென வாழ்த்த வல்றிப்

பின்னைத்தயா னின்றிற்றத்துக் செய்குவன்கா னிவுவுலகிற பிறந்தே கற்ற

அன்னபய னீயன்றே வடைகின்றுய புகழ்மிக்கோ யையா வையா.

தம்மையே புகழ்ந்தென்னு முதலதுள திருவருட்பாத் தன்னைக் கொண்டே

எம்மையோர் தம்மையும்நான் புகழ்ந்துலை யிதுகாறு மின்பே யீது

மெய்ம்மையே நீயெனக்குச் சற்குருவாய் விளங்கவினின் மீது பாட

அம்மையால் வந்ததன்றே நினக்கியான் கறவிச்சை யன்றுன் மாதோ.”

என்பன முதலியன். பாக்களுட் சில விரிவஞ்சிவிடப்பட்டன.

1906-ம் ஆண்டில் இவர் தேவகோட்டைச் சைவ சீலராகிய திருவாளர்கள்: அரு. சோம. சோமகந்தரச் செட்டியார், மெ. அரு. நா. இராமநாதச்செட்டியார் ஆகிய இருவருடைய பொருளுத்துவியைப் பெற்றுச் செந்திநாதைய கவாமியந்திரசாலை என்னும் பெயரால் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவித் தாமெழுதிய நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழி பெயர்ப்பு, ஸ்ரீ சீகாழிப் பெருவாழ்வின் ஜீவகாருண்ய மாட்சி, வைதிக் சுத்தாத்துவித சைவசித்தாந்த தத்துவப்பட வினாவிடை, விலிலிய குற்சிதக்குறிப்பு முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். கோட்டையூரில் வசித்த சந்தியாசியார் ஒருவர், ஆதி சைவகுலத்தில் உதித்தவனது முகத்தைத் தகர்க்கும் கோல் எனப் பொருள்தரும் “ஆதி சைவ நாமக \*கவுலேயக முகபங்க தமுற்கரம்” என்னும் புத்தகவாயிலாக வும், “தாந்திரீக துண்டகண்டனம்” என்னும் புத்தகவாயிலாக வும் சிவாகமங்களையும் ஆதி சைவர்களையும் கண்டித்தார். இவர் இவ்விரு நூல்களையும் முறையே, “வச்சிர தண்டம்”, “தாந்திரிக துண்ட கண்டன கண்டனம்” என்னும் இரண்டு நூல்களை எழுதிக் கண்டித்தார். இவர் எழுதிய இவ்விருநூல்களும் 1910-ம் ஆண்டிலே அச்சிடப்பட்டன. இன்னும் இவரியற்றிய “மகாவுக்கிர வீரபத்திராஸ்திரம்” என்னும் நூல் சாம்பவ ஸ்ரீ சதாசிவபண்டித சிவாசாரியராலும், “சிவஞான போத வசனாலங்காரதீபம்”, “தேவாரம் வேதசாரம்” என்னும் நூல்கள் புராசைச் சுந்தரமுதலியார் புதல்வர் ஏகாம்பரம் முதலியாராலும், “தத்துவ விளக்கம் மூலமும் உரையும்” மதுரை ஜில்லாவைச் சேர்ந்த காரைக்குடி ஆ. வி. பழ. சிதம்பரச் செட்டியாராலும், “சைவ வேதாந்தம்” என்னும் நூல் மேற்படியூர் முத்த. வெ. வெள்ளைச்செட்டியாராலும் அச்சிடுவிக்கப்பெற்று வெளிவந்தன.

இவ்வாறு சைவத்தொண்டு புரிந்துவந்த இவர் சிலநாட்சுரநோயாற் பீடிக்கப்பட்டிருந்து சென்ற இரத்தாட்சி ஸுவைகாசி மீ உ-ந் வ (15-5-1924) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சிவசிந்தையோடு தேவகியோகமடைந்தார்.

—ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம்.

\* கவுலேயக = குலத்துதித்தவன்

† முற்கரம் = கோல்

இந்து ஸடிப் பூதையில் த. ஸ: இலாந்தூஸ் ராஜு —  
இந்து ஸடிப் பூதையில் த. ஸ: இலாந்தூஸ் ராஜு —  
ஈழநாட்சுருதையில் சிவசிந்தையோகமடைந்தார்

## உபோற்காதம்


“திகடசக்கரச்செம்முகமைந்துளான்” என்னுந் தலைக் காப்புமுதல், “பாராதியேனைப் பொருளாகி” என்னுங் கடைக் காப்பு இறுதியாகக் கச்சியப்பசிவாசாரியகவாயி களால் அருளிச்செய்யப்பட்ட அத்தியற்புத அதிமதுர திவ்விய வாக்காகிய சுந்தபுராணத்தினின்று சாரமாகத் திரட்டிச் செய்யப்பட்டமையால், இந்நாலுக்குக் கந்தபுராண நவநீதம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.

எவர் கருங்குகும் இயல்பாகவே இனிமைபயக்கும் பால் தேன் சர்க்கரை முதலியவை வாயிலாக வைத்தியன் ஆயுள்வேதப்பிரகாரம் நோயாளிக்கு மருந்து கொடுத்து நோய் நீக்குமாறுபோல, எவர் கருங்கும் இயல்பாகவே இன்பம்பயக்கும் வீரம் பயம் சிருங்காரம் இழிவு புகழ் வியப்பு கருணை நகை உருத்திரம் என்னுங் காவியரசங்கள் வாயிலாகக் கச்சியப்பசிவாசாரியர் பதியிலக்கணமுதலிய வைகளை நமது புல்லரிவுநீங்க உபதேசித்தருளினார்.

கந்தபுராணத்துண்மைப்பொருளா ஆராயாதவர்கள் விபரீ தார் ததங்கொண்டு சிவக்ப்பிரமணியக்கடவுளை இகழ்ந்து அதிபாதகர்களாகிய சிவத்துரோகிகளாய் எரிவரய் நரகத் துக்கு இரையாகாவன்னம் புழுத்த நாயினுங்கடையேனுகிய தமியேன் பாருக்குள்ளே கலியுகத்திலே கண்கண்ட பரம தெய்வமாகிய முருகக்கடவுனுடைய திருவடித் தாமரைகளைச் சிந்தித்துத் துதித்து வணங்கி, சைவசித்த தாந்த சமயத்தின் உயர்வை யுனர் ததுதற்குச் சமயப் பிரகரணத்தை முதற்கண்ணும்; இச்சமயத்திற்குரிய நூல்கள் இவைகள்தாம் என உணர்த்தற்கு வேதாகமப்பிரகரணத் தை இரண்டாவதாகவும்; வேதாகமங்களிலே சொல்லப் பட்ட பொருள்கள் பதி பச பாசமாமென உணர்த்தற்குப் பதிப்பசப்பிரகரணத்தை மூன்றாவதாகவும்; வேதாக மங்களிலே யமைந்த சரியையாதி நிலைகளிலே நின்று சிவபெருமானை வழிபடல்வேண்டுமென்பதை உணர்த்தற்குச் சரியாபாதா திப்பிரகரணங்களை நான்கு ஐந்து ஆறு ஏழாவதாகவும்; சரியையாதி பாதங்களிலே நின்று உறுதிபெறுதற்கு அன்பு ஒருதலையாக வேண்டப்படுமென்பதை உணர்த்தற்குப் பக்திப்பிரகரணத்தை எட்டாவதாகவும் அமைத்துக் கந்தபுராண நவநீதமென்னும் இச்சிறுநூலை இயற்றி னேன்.

குற்ற மேதெரி வார்க்குறு மாழுனி  
சொற்ற பாவினு மோர்க்குறை சொல்வராற்  
கற்றி லாவென் கலிவழு வாயினு  
முற்று நாடிவல் லோருய்த துரைக்கவே.

# திருச்சேந்தூர்



மேலைக் கோபுரம், சண்முக விலாசம், கீழைக்கோபுரம், சமுத்திர தீர்த்தம்.

—  
கணபதிதுணை.  
திருச்சிந்றம்பலம்.

## கந்தபுராண நவநீதம்

விநாயகர் காப்பு

திகட சக்கரச் செம்முக மைந்தளான்  
சகட சக்கரத் தாமரை நாயக  
னகட சக்கர வின்மணி யாவுறை  
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.

உச்சியின் மருட மின்ன வொளிர்தர நுதலி ஞேட  
வச்சிர மருப்பி ஓற்றை மணிகோள்கிம் புவிவ யங்க  
மெய்ச்சேவிக் கவரி தாங்க வேழமா முகங்கொண் டுற்ற  
கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம்.

சுப்பிரமணியர் காப்பு

மூவிரு முகங்கள் போற்றி முகம்போழி கருணை போற்றி  
யேவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி  
மாவடி வைகுஞ் சேவ்வேண் மலரடி போற்றி யன்றுள்  
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

நூற்பயன்

இந்திர ராகிப் பார்மே லிஸபழுற் றிலிது மேவிச்  
சிந்தையி வினைந்த மூற்றிச் சிவகதி யதவிற் சேர்வ  
நந்தமி வென்ற தங்க எடல்கெட முனிந்த செவ்வேற்  
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே.

## வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க பலிவளஞ் சுரக்க மன்னன்  
கோன்முறை யரசு செய்க குறைவினா துயிர்கள் வாழ்க  
நான்மறை யறங்க னோங்க நற்றவம் வேள்வி டல்க  
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வலக மெல்லாம்.

## முதலாவது

## சமயப்பிரகரணம்

புறப்புறச்சமயமும், புறச்சமயமும், அகப்புறச் சமயமும், அகச்சமயமுமெனச் சமயம் நான்கு வடைகப் பட்டும். அவற்றுள், புறப்புறச்சமயம் உலோகாயதம், நால் வடைகப் பெள்த்தம், ஆருகதமென அறுவகைப்பட்டும். புறச்சமயம் தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரமென அறுவகைப்பட்டும். அகப்புறச்சமயம் சைவம், பாகுபதம், மகாவிரதம், காளாமுகம், வாமம், வைரவமென அறுவகைப்பட்டும். அகச்சமயம் பாடாணவாதசைவம், சங்கிராந்தவாதசைவம், அவிகாரவாதசைவம், பரிஞ்ஞமவாதசைவம், சுத்தசைவம், பேதவாதசைவம் என அறுவகைப்பட்டும். இந்நால்வகைச் சமயங்களிலும் தலையாய் விளங்குவது, சைவ சித்தாந்தமேயாம்.

## புறச்சமயங்கள்

நன்னல் மாதரை நன்னு மின்பமே  
யுன்னரு முத்தியென் றுட்கொள் வார்சில  
இன்னன துறைதொறு மெய்தி யாவருந்  
துன்னரும் பிரவியுட் டுங்ப நீங்கலர். 1  
  
அறந்தறிந் துயிர்தொறு மதுவ தாகியே  
பிறந்தறந் துணர்வெலம் பெற்று நோன்போடு  
துறந்துகொள் நிட்டன துயத்துக் கந்தமற்  
ற்றந்திடன் முத்தியா மென்கின் ரூர்சிலர். 2

## சமயப்பிரகரணம்

பெருமைகொள் குலந்தொறும் பிறந்து செய்திடும்  
விரதமுஞ் சீலமூங் விஜைகண் மார்ரிட  
வருந்தும் பிலமா யங்கம் விட்டுயிர்  
பரவதல் விடெனப் பக்கு வார்சிலர். 3

காலமுங் குமுமாஸ கடந்த தோப்பொருண்  
ஷல்தண் டோவென மோரிகின் ரூர்சிலர்  
மேலுமூண் டோரில விளங்ப விஞ்சையின்  
பாலுறு முணர்ச்சியே பரமென் பார்சிலர். 4

ஆற்றுறு புன்னபடிந் தமுக்க நீக்கலர்  
சேற்றிடை விழந்தென மறைகள் செப்பிய  
நீற்றேடு கண்டுகை நீக்கி வன்மையால்  
விற்றேரு குறிகொடு மேவு வார்சிலர். 5

நின்றன துமிமையை நிகழ்த்தி மேன்மையா  
வென்றனை யயன்றனை யென்னு வார்சில  
ரன்றியு நின்னுட னநேகர் தம்மையு  
மொன்றென வேநினாந் துரைக்கின் ரூர்சிலர். 6

## அகச்சமயம்; சைவசித்தாந்தம்

அறுசாம பாத்திர் கடந்தசை வத்தி  
னன்றிலி டுலதெனத் தேவிந்து  
பிறரறி யாது தொன்மைபோ விருந்து  
பிஞ்ஞுகள் மீது கன்மலரா  
லெற்தநு தேர ரஸபாதம் கலிங்க  
மேழிலிக ணைத்தலூஞ் சிரத்தை  
முறைபுரி சிலைமேன் மோதினேர் முதலேர்  
முத்திபேற் றுடையதம் முதுர். 7

## புறப்புறச்சமயம்

1. உலோகாயதன்—ஸசன், கன்மம், ஆண்மா என்பன இலவாம், மகளிரிடத்தின்பமொன்றுமே பொருளா மென்பன்.

2. புத்தரிற் சௌத்திராந்திகன்—உருவம், ஞானம், வேதனை, குறிப்பு, வாசனை என்பன தொடர்ச்சியாய் அழிவது பந்தமென்றும், அவைமுற்றும் ஒழிதலே முத்தி யென்றுஞ் சொல்வன்.

3. யோகசாரன்—சௌத்திராந்திகனிற் சிறிதுவேறு பட்டு, அறிவு அரூபமென்றும், பிரபஞ்சம் பொய்யென்றுஞ் சொல்வன்.

4. மாதமீகன்—அறிவும், அறியப்படுபொருளுஞ் சூனியில்மென்றும், அதனாலே பிரபஞ்சந் தோன்றுதென்றுஞ் சொல்வன்.

5. வைப்பாடிகன்—மர்சனும், சன்னைம்புங் கூடிய விடத்து, சிவப்பொன்று தோன்றுமாறுபோல, இந்திரியங்கள் கூடியவிடத்துப் பிரபஞ்சந்தோன்று மென்பன்.

6. ஆருகதன்—ஞானவர்ணீயம் முதலிய என்குணத்தையும்; பசித்தல் முதலிய பதினெண்குணத்தையும், அரசிகம் முதலிய ஆறு குணத்தையும் விடுத்து, முன்னைக்கன்மம் புசித்துத் தொலைந்தவிடமே வீட்டின்பமென்பன்.

## புறச்சமயம்

1. தார்க்கிகன்—வித்தியாகற்பனை, தோழும், பிரவிருத்தி, சனனம், துக்கமென்பவைகளைத் தனித்தனி நீக்கிச் செல்ல, முடிவினின்ற துக்கம் ஒழியுமென்றும், இதுவே முத்தியென்றுஞ் சொல்வன்.

2. மீமாஞ்சகன்—வேதம் அநாதியென்றும், ஸசனை வேண்டாது கன்மமே பலத்தைக் கொடுக்குமென்றுஞ் சொல்வன்.

3. மாயாவாதி—சுத்தமாகிய பரப்பிரமம் மாயோபாதி யினாலே வாதிக்கப்பட்டுச் சரீரத்தினுள்ளே சீவான்மாவாக நிற்குமென்றும், சீவான்மாவும் விவேகஞானமடைந்து, மாயாவத்தைகடந்து, பரமான்மாவோடு கடாகாயமும் மகாகாயமும் போல அபேதமாய்விடுமென்றுஞ் சொல்வன்.

4. சாங்கியன்—புமானுகிய சுத்தபுருடன் அறியாமை யுற்றபோது, பிரபஞ்சமெல்லாந் தானென விரிந்து நிற்ப வென்றும், விவேக ஞானம் எய்தியபோது, அவையெல்லாம் பிரகிருதிக்கே யன்றித் தனக்கில்லையா மென்றுஞ் சொல்வன்.

5. யோகி—நின்மலசத்துவ பரிஞ்ஞமூரபமாகிய சித்த விருத்திகளை உன்முகமாகத் திருப்பி, அவைகளை அவற்றின் முதற் காரணத்திலே ஒடுக்குதலாமென்பன்.

6. பாஞ்சராத்திரி—நாராயணர் துணை வழிபட்டவர் களுடைய பந்தத்தை நீக்கி, அவர்களை விரசாந்தியிலே மூழ்குவித்துச் சுத்தர்களாக்கி, வைகுண்டத்திலே சாகுபத்தைக் கொடுப்பர் என்பன்.

## அகப்புறச்சமயம்

1. சைவன்—சிவன் தாண்டவபூஷணமூர்த்தியாய் அருள்வர் என்பன்.

2. பாசுபதன்—சிவன் விழுதியிஞ் சடையுந்தரித்த மூர்த்தியாய் அருள்வர் என்பன்.

3. மகாவிரதன்—சிவன் என்பு மாலைதரித்தமூர்த்தி யாய் அருள்வர் என்பன்.

4. காளாமுகன்—சிவன் படிகமும் புத்திரதீபமணியுந் தரித்தமூர்த்தியாய் அருள்வர் என்பன்.

5. வாமன்—சிவன் அக்கினியும் உபவீதமுந் தரித்த மூர்த்தியாய் அருள்வர் என்பன்.

6. வைரவன்—சிவன் தமருகமுஞ் சிலம்புந் தரித்த மூர்த்தியாய் அருள்வர் என்பன்.

## அக்சசமயம்

1. பாடாணவாதசைவன்—ஆன்மா முத்தியிலும் சக சமலம் நீங்காது கல்லுப்போலக் கிடக்குமென்பன்.
  2. சங்கிராந்தவாதசைவன்—வி கா ர மின் றி நிற்கும் ஆன்மசந்திதியிலே அசத்தாகிய கருஷிகளே சத்தாகிய சிவத் தைச் சிவகரணமாய் நின்று அறியுமென்பன்.
  3. அவிகாரவாதசைவன்—கடியவெய்யிலிலே நடந் தோரால் அடையப்படுகின்ற மரநீழல் போல, பதி விகார மின்றிநிற்ப, ஆன்மாவானது தானே பக்குவமடைந்த போது ஞானக்கண்பெற்றுப் பதியைச் சேருமென்பன்.
  4. பரிணைமவாதசைவன்—உயிர்கெட்டுக் கூடி அரன் டியில் ஒன்றூய்ப் போமென்பன்.
  5. சத்தசைவன்—ஆன்மாவுஞ் சிவமுங் கூடியவிடத்து, ஆன்மா சிவானுபவத்துக்கு உரித்தாகாதென்பன்.
  6. பேதவாதசைவன்—உயிர் மெய்ஞ்ஞானஞ் சேர் ந்தபோதே மலம் நீங்கப்பெறுமென்றும் இதுவே முத்தி யென்றுஞ் சொல்வன்.
- ஏகான்மவாதம்—மாயாவாதமும், பாற்கரியவாதமும், கீர்தாப்பிரமவாதமும், சத்தப்பிரமவாதமுமென்னான்குவகைப்படும். ஆசீவகன், பாட்டன், பிரபாகரன், துவி தவாதி, சாத்தேயன், காபாலிகன், சூரியவாதி, மிக்சிரவாதி, கருமவாதி, சிவசமவாதி முதலாய சமிகிகள் சிறிது சிறிது வேறு பாட்டோடு புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்னும் நாற்கூற்றுச் சமயங்களுள்ளே அடங்கி விடுவர்.
- உலோகாயதன்—பிருதுவி, அப்பு, தேயு, வாயு தத்துவங்களிலும்; ஆருகதன் குணதத்துவத்திலும்; பெனத் தன்—புத்திதத்துவத்திலும்; சாங்கியன்—பிரகிருதி தத்து வத்திலும்; மாயாவாதி—புருடதத்துவத்திலும்; காபாலி கன்—காலதத்துவத்திலும்; மகாவிரதன் வித்தியா தத்து வத்திலுமாகப் பொருந்துவர்.

உலோகாயதம்முதல் ஐக்கியவாதம் ஈருயுள்ள புறப்பு ரச்சமயமும், புறச்சமயமும், அகப்புறச்சமயமும் என்னும் மூவகைச்சமயத் தெய்வங்கள் எல்லாம் பூதமுதல் அசத்த மாயாதத்துவம் இறுதியாயுள்ள ஓவ்வோர் தத்துவங்களிலே நிலைபெறும். அக்சசமயத் தெய்வமாய்நின்ற அதிகார போக இலய சிவபேதங்கள் சுத்தவித்தை முதலாய ஐந்து தத்து வங்களுள் ஓவ்வொன்றிலே நிலைபெறும். அவ்வத்தெய்ங்கள் நிலைபெறுந் தத்துவமே அவ்வச்சமயங்களுக்கு முத்தி நிலையாகும்.

மனேவிகற்பங்களையொழித்து, ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களுக்குமேலே தன்னுண்மை அறிந்து சீவன்முத்தனைய், அகம் புறம் எங்கும் வியாபித்துச் சிவதருமதருமியாய், சிவதருமமெனப்பட்ட முற்றுணர்வு, வரம்பிலின்பம், அநாதிபோதம், பேரருள், அளவிலாற்றல், தன்வயம், இயற்கையுணர்வு, தூயமேனி என்னும் எண்குணங்களுமுடையனாய், சிவத்துவத்தைப் பெற்றுச் சிருட்டிப்படும் தன்மைமுதலியனவின்றிச் சிவசமமாதலாகிய உண்மைமுத்தியை உணர்த்துவது சைவசித்தாந்த சமயமேயாம். காஞ்சிப்புராணம் “பேயன்ன புறச்சமயப் பினக்குநால் வழியைனத்தும்பிழையேயன்றி, வாயன்மை தெளிந்துசைவ சித்தாந்த வழிதேறி யதீத வாழ்வெறி, போயன்மையஞ்செழுத்துந் திருநீறுங்கண்டிகையும் பொருளாக் கொண்ட, நாயன்மார் திருக்கூட்டம் பணிந்தி றைஞ்சும் பெரும்வாழ்வு நான்பெற் றேனால்.” தாயுமானவா:- “சைவ சமய மேசமயங்கு சமயா தீதப் பழம் பொருளீக், கைவந் திடவே மன்றுள்வெளி காட்டு மிந்தக் கருத்தைவிட டுப், பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டா முத்தி தருந், தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாருஞ் செகத் தீரே.” “காக முறவு கலந்துண்ணக் கண்ட ரகண்டா காரசிவ, போக மெனும்பே ரின்பவெள்ளாம் பொங்கித் ததும்பிப் பூரணமா, யேக வருவாய்க் கிடக்குதையோ வின்புற் றிடநா மினி யெடுத்த, தேகம் விமுமுன் புசிப்பதற்குச் சேர வாருஞ் செகத் தீரே.”

— கந்தபுராணத்திலே இரண்டு சகோதரங்களை கதை சொல்லப்படுகின்றது. ஓர்ஞானி தமையன்; மற்றவன் தம்பி. தமையன் பிரமदெமான்ஜூழிந்து மற்றெல்லாம் பொய்யென்றும், தம்பி உலகமொன்ஜூழிந்து யற்றெல்லாம் பொய்யென்றும், கோடலினால் அவ்விருவர்க்கும் எவர்களாலும் விரும்பற்பாலனவாகிய இரக்கம் வாய்மை கொடை முதலிய புன்னியங்களிலே விருப்புமில்லை; கொலை செய்தல் களவெடுத்தல் கள்ளுண்ணல் மாமிசம் புசித்தல் பொய்ச்சாட்சி சொல்லல் பிறன்மனைவிழைதல் வரைவின்மகளிர் விழைதல் முதலிய பாவங்களிலே வெறுப்பு மில்லை. அவ்விருவர்க்கும் கீழும் மேறும் பொய்யாதவினால் நாட வேண்டியதோர் பொருஞ்சுமில்லை; ஆசாரமாயிருக்கவேண்டுமென்றேனும், தவஞ்செய்யவேண்டுமென்றேனும், விரதங்கள் அனுட்டிக்கவேண்டுமென்றேனும், பிரமசரியம் முதலிய நிலைகளின் நிற்கவேண்டுமென்றேனும், சிவனுடைய உருவத் திருமேனியைத்தியானிக்க வேண்டுமென்றேனும், சித்தமலமருத்தல் வேண்டுமென்றேனும், மனசை விடையங்களின் வழியே செல்லாது தடுத்தல் வேண்டுமென்றேனும், கருத்து நிகழாமையினாலே தமையன் ஞானியும் தம்பிஞானியும் ஒப்பாவார். தமையன்ஞானி மாயாவாதி; தம்பிஞானி உலோகாயதன். மாயாவாதி பசுஞானி, ஆனமாப்பிரம மென நிற்றலால்; உலோகாயதன் பாசஞானி, ஆனமா உலகமென நிற்றலால். பசுஞானி புறச்சமயி; பாசஞானி புறப்புறச்சமயி. பசுஞானம் அசரனுக்கு அசரகுருவாகிய சுக்கிரனால் உபதேசிக்கப்பட்டது; பாசஞானம் சுரனுக்குச் சுரகுருவாகிய பிரகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது; பசுஞானம் சுக்கிரனுபதேசப் படலத்தினாலே பெறப்படும்; பாசஞானம் இந்திரபுரிப்படலத்தினாலே பெறப்படும். இவ்விருஞானமும் இவ்விருதிறத்தார்க்கும் இவ்விருக்குரவராலும் பக்குவன்நிலைக்கியையப் போதிக்கப்பட்டன. சிவமந்திரம் அசரனுக்கு உபதேசிக்கப்பட்டபோது அவனுக்குப் “பொய் கொலை களவு காமம் புன்மைகளுக்குமே போற்றிச் செய்குதிதவத்தை” என்றும், அவனுக்கே

பின்னர் பசுஞானம் உபதேசிக்கப்பட்டபோது “கொலையொடு களவு காமங் குறித்திடு வஞ்ச மெல்லா நிலையெனப் புரிதி’’என்றும் சுக்கிரன் உரைத்தமையால் சமயத்தைக் கூடுதலாக நிருவாணதீக்கூ பெற்றுச் சிவபெருமானுடைய ஞானந்தவடிவாகிய திருவடியை நாடிதிற்கும் மெய்யன்பர்களாகிய சைவர்களுக்கு மாயாவாததெற்றியும் அந்தெற்றியைப் போதிக்கும் ஞானவாசிட்டம், வாசதேவமனங்கள், பஞ்சதசப்பிரகரணம், தத்துவராயர் பாடல் முதலியனவும் வேண்டப்பட்டாமைபெறப்படுகின்றது; இந்திரனுக்குப் பிரகஸ்பதி உபதேசித்த உலோகாயதமும் பொய்யாமென்பது “புன்ஜூழி லாகிய பொய்யும் வாய்மையாமொன்ஜூரு பெரும்பய னுதவு மாயிடின்’’ என்று இந்திரபுரிப்படலத்திற் கூறப்பட்டமையினாலே பெறப்படுகின்றது. படவே, இவ்விருசமயங்களும் கந்தபுராணத்தினாலே கண்டிக்கப்பட்டமை கான்க.

இரண்டாவது  
வேதாகமப் பிரகாரணம்

பிரணவம்

**பிரணவமானது** மூலமொழி எனவுந், தனிமொழி எனவும், ஒங்காரம் எனவும், குடிலை எனவும்படும். அது சிவபெருமான் ஏழுந்தருளியிருக்கும் பீடமாயும், மற்றைத் தேவர்களுக்கெல்லாம் பிறப்பிடமாயும், எல்லா மந்திரங்களுக்கும் வேதங்களுக்கும் மூலமாயும், காசியில் இறப்பவருக்கு எம்பெருமான் உபதேசித்தருஞந் தாரகப்பிரமாயும் உள்ளது. சிவன் ஒங்கார மூலப் பொருளெனப் படுவர். பிரணவம் வலம்புரிச்சங்கு வடிவினது.

மேவிலி யனைய செவ்வேள் விரிஞ்சனைச் சுருதிக் கெல்லா மூலம் தாகி நின்ற மோழிப்பொருள் விளவி யன்னுன் மாலுஷ் சென்னி தாக்கி வன்சிறைப் படுத்தித் தானே நூலமன் நூயிரை யெல்லா நல்கியே நன்னும் பன்னுள். 1

என்று நான்முக விசைத்தலு யவற்றினு விருக்கா மோன்று நீவிளம் புதியென முருகவே ஞரைப்ப நன்றே ஒமரை யெவற்றிற்கு மாதியி எவில்வா வின்ற தோர்தனி மோழியைமுன் நேதின ணெறியால். 2

தாம ரைத்தலை யிருந்தவன் குடிலைமுன் சாற்றி மாம ஹற்தலை யெடுத்தனன் பகர்தலும் வரம்பில் காமர் பெற்றுடைக் குமரவே ஸிற்றிமுன் கழறு மோமெ னப்படு மோழிப்பொரு வியம்புகென் றுரைத்தான். 3

ஈசன் மேவரு பிடமா யேனயோர் தோற்றும் வாச மாயேலா வெழுத்திற்கு மறைகட்கு முதலாய்க்

காசி தன்னிடை முடிபவர்க் கெப்பிரான் கழறு மாசி ஞாகப் பிரமஹ மதன்பய ஞய்ந்தான். 4

தூம ரைக்கெலா மாநிய மந்தமுஞ் சொல்லு மோமெ னப்படு மோரேருத் துண்மையை யுணரான் மாம லர்ப்பெருங் கடவுளு மங்கினு னென்று ஞமி சிச்சில வற்றநன மென்பது நகையே. 5

ஆல மேபுரை நிறத்தா யமிழ்தினுஞ் சுவைத்தாய் ஞால மார்தர வொழுகிய காளிந்தி நதிபோய் மூல மெய்யெழுத் தன்னதோர் முதுவலம் புரியின் கோல மாகிநோற் றிருத்தியா லுக்கருள் குறிப்பால். 6

ஆதி தேவளை பொருவியே புடவியி லணுகி யோத வேலையை மாறுகொள் காளிந்தி யுழிப்போய் வேத மூலநேர் வால்வளை யுருக்கொடு விளங்கி யேத மில்லதோர் பதுயபி டத்தின்மே விருந்தான். 7

பிரணவம் சமஷ்டிப் பிரணவம் வியஷ்டிப் பிரணவம் எனவிருவகைப்படும். சமஷ்டிப்பிரணவம் ‘ஓம்’ காரம் என நிற்பது; வியஷ்டிப்பிரணவம் அகார உகார மகாரமென நிற்பது. சமஷ்டி தொகுத்துச் சொல்வது, தோட்டமென் பதுபோல; வியஷ்டி பகுத்துச் சொல்வது, வாழை கழுகு என்பனபோல.

அகார உகார மகாரமென்னும் மூன்றும் முறையே இறந்தகால நிகழ்கால எதிர்காலங்களையும்; சாத்துவிக இராசச தாமச குணங்களையும்; பிரம விள்ளு உருத்தி ரர்களையும்; சிருஷ்டி திதி சங்காரகிருத்தியங்களையும்; காரு கபத்திய தக்கின ஆகவநீயாக்கினிகளையும்; இருக்கு யகர் சாம வேதங்களையும் உணர்த்துமென்க.

ஆதியிருக்குவேதத்தின், ஆதிமண்டலத்தின், ஆதிய நுவாகத்தின், ஆதிமந்திரத்தின், ஆதிபதமாகிய ‘அக்கிநி’யின் ஆதியிலும்; மீமாங்கை, நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் முதலாய வைதிக சாஸ்திரங்களின் ஆதிகுத்திரங்களின் ஆதிபதமாகிய ‘அது’ வின் ஆதியினும்; ஆதிவியங்குடிப் பிரணவமாகிய ‘அ’ காரம் விளங்குகின்றது.

தேவாரம் முதல் பெரியபுராணம் இறுதியாயுள்ள பன்னிரண்டு திருமுறைகளின் முதலினும் இறுதியினும் முறையே போந்த “தோடுநடைய செவியன்” “நின்ற தெங்கு நிலவி யுலகெலாம்” என்பவைகளின் ஆதியினும் அந்தத்தினும்மைந்த ஒகார மகாரங்கள் புணர்ந்து, ஒமென் முடிந்து, திருமுறைகளின் பொருள் ஒங்காரப்பொருளாகிய விவ்பெறுமான் என்றுணர்த்தின.

பிரணவமானது வேதகோஷத்துக்கு முன்னும் பின்னும் உச்சரிக்கப்படுகின்றது.

வியங்குடிப்பிரணவமாகிய நாத, விந்து, மகார, உகார, அகாரங்களைப் பற்றுக்கோடாகக்கொண்டு, அதிகுக்குமை, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் வாக்குக்கள் தோற்றி ஒடுங்குமாமென ஆகமங்கள் செப்பும்.

பிரணவம் உத்கீதையெனவும், சுத்தமாயையெனவும் படும். சுத்தமாயையைத் தன்னியல்பால் இனிது உள்ள படி காணப்பெறுவோர் அபரமுத்திப் பெரும்போகத்தைப் பெறுவர்; இதற்கு மேலாகிய பேரறிவு ஒருவனுக்கு விளங்குமாயின், அவன் அப்பொழுதே பரமுத்தியைத் தலைப்படுவன்.

துவாதசாந்தத்திலே சர்வேகரரும், ஒங்காரவாச்சிய ருமாயுள்ள சிவபெருமான், நாபியினும் இருதயத்தினும் புருவ மத்தியினும் முறையேயுள்ள அகார உகார மகார வாச்சியராகிய பிரம விஷ்ணு உருத்திரரை அதிட்டித்து நிற்பர் என்க.

அசுத்தமாயைக்குக் கீழே பிரம விஷ்ணுக்களுக்குத் தோற்றங் கேட்கப்படுதலானும், அசுத்தமாயையினுமூய ரந்த சுத்தமாயைக்கு மேலே சிவபெருமானுக்கு வியாபகஞ் செப்பப்படுதலானும், பிரணவம் மற்றைத்தேவர்களுக்குப் பிறப்பிடமும், சிவபெருமானென்றுவருக்கே இருப்பிடமுமா யிற்று.

பிரணவம் அகாரமாய் வாய்திறத்தவினாகி, உகார மாய் இதழ்குவிதலினாலே நின்று, மகாரமாய் ஒடுங்கி நின்ற மையால், எல்லாவுகலங்களும், எல்லாச்சுருதிகளும் அப் பிரணவத்திலே தோன்றி நின்று ஒடுங்குமென்பது துணி யப்படும்.

“அ” என்பது சம்ஸ்கிருத திராவிட பாஷ்களுக்கன்றி, உலகத்துள்ள மற்றெல்லை மிலேச்ச பாஷ்களுக்கும் முதலிலேயமைந்தது. ஒமென்பது ஆமென் எனத் திரிந்து பிரசமயிகளுடைய செப நிவேதனங்களினும் காணப்படுகின்றமையினாலே “சமயகோ டிக்களைலாந் தந் தெய்வமெந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக் கிடவு நின்ற” ஒங்காரப் பொருளாகிய பரமசிவக் கடவு ஞடைய மிகவோங்கிய பிரபாவம் பிரகாசிக்கின்றது. புறச் சமயங்களுள்ளே காணப்படும் ஓவ்வோர் உண்மைத் தருமங்களைக்கொண்டு அவ்வச்சமயங்களெல்லாம் மெய்யென்பது, யானையின் காலையும், வாலையும், காதையும், கையையும் தனித்தனி தடவிய ஓவ்வோர் முழுக்குருடரும் அந்தயானையை முறையே உரலென்றும், துடைப்பமென்றும், முறமென்றும், உலக்கையென்றுஞ் சாதிக்கத்துணிந்த ஞாறு படைபோலாம்; சைவசித்தாந்தி ஒருவனே அவ்வியானையினுறுப்புக்கள் முழுதையும் அறிந்து, அக்ஞாறுபடைகளுக்குச் சமாதானங்க் செய்யவல்ல கண்ணுடையானென்றுவன் போலாம். சிவதருமோத்தரம்:—‘‘ஒமென்னும் பதமதனில் வேதமாதி யுற்பவிக்கு மாலவித்தினுதிக்குமாபோல், ஒமென் னும் பதமதனை யுரைத்தார் தாமே யோதினர்கள் வேதாதி யுரைகளெல்லா, மோமென்னும் பதப்பொருளை யுணர்ந்

தார்தாமே யுனர்ந்தாரும் வேதாதி யொருமைகூர,  
வோமென்னும் பதமொழித்தஞ் செமுத்துமாதர்க் கொழுங்  
குடைய சூத்திரர்க்கு முரரக்கலாமே.''

### வேதாகமோற்பத்தி

சிவபெருமானிலிருந்தே வேத சிவாகமங்கள் பிறந்தன.  
உள்ளிடைப் பிறந்த வேத முன்பெரு நிலைமை தன்னை  
யின்னுடைன் றுணர்ந்த நில்லை யாழுனை யறிவு தெங்கு  
னன்னையும் பயந்தோன் ஒனு மாயினை யதனுள் மைந்தர்  
பன்னிய புகழ்ச்சி யாவும் பரிவுடன் கேட்டு போலாம். 1

ஏற்றம் தாகிய மறைக்கும் யாழுனஞ்  
சாற்றிய வாகமந் தனக்கு மாங்கது  
ஏற்றுற வருவது மன்று மேன்மையா  
லாற்றுவ நமதிய லறையு நீதே. 2

ஆனதன் வியற்கை எனைத்துங் கண்ணுதல்  
வானை இகம மறையின் வாய்மையான்  
மேனிகழ் தொகைவகை விரிய தாகவே  
தானருள் புரிந்தனன் றலை கேட்கவே. 3

வேதமே முதலா ஏன்ன வியங்கலை யனைத்துந் தொன்று  
னோத்து எவனே யெங்கட் குரைத்திட ஏனர்ந்தா மன்றே  
ஶிதுநீ யவற்றிற் காண்டி யாருமொன் ருகக் கொண்டாய்  
பேதையோ பெரிது மென்னப் பிதாமக விளைய சொற்றுன். 4

‘‘ஆப்தர் உள்ளது கூறுவோர். சாமானியமனுடரி  
னும் விசேடமனுடர் மேலாகிய ஆப்தர்; அவரினும் இருடி  
கள் மேலாகிய ஆப்தர்; அவரினுந் தேவர்கள் மேலாகிய  
ஆப்தர்; அவரினும் பிரமா மேலாகிய ஆப்தர்; அவரினும்  
விஷ்ணு மேலாகிய ஆப்தர்; அவரினும் உருத்திரர் மேலா

கிய ஆப்தர்; அவரினும் மகேசரர் மேலாகிய ஆப்தர்;  
அவரினுஞ் சதாசிவர் மேலாகிய ஆப்தர்; அவரினும்  
மேலாகிய ஆப்தர் இன்மையால் அவரே அதிபரமாப்தர்  
எனப்படுவர்’’ இந்த அதிபரமாப்தராய், பஞ்சமந்திர  
சர்வியாயுள்ள சதாசிவநாயங்குராலே பிரதம மகாசிருட்டி  
ஆரம்பத்திலே ஆன்மாக்கள் பொருட்டு அருளிச்செய்யப்  
பட்ட சுருதியும், அதிபாரமார்த்திக வாக்கியமாகிய சுவதந்  
திரப்பிரமாணமாகும். முற்றறிவு முற்றுத் தொழிலுடைய  
சிவபெருமான் சிறிதும் பிரயத்தனமில்லாமலும், ஆயாச  
மில்லாமலுஞ் சுருதியை அருளி செய்தார் என்பது  
தோன்ற, பிரகதாரண்யோபநிடதம் இருக்காதிகளைப்  
பிரமத்தினது சவாசம் என்று கூறிற்று. இந்தச் சுருதி  
சாமானியசுருதி விசேஷசுருதி என இருதிறப்படும். சாமா  
னியசுருதி வேதம்; விசேஷசுருதி ஆகமம்.

பரப்பிரமத்தினின்றுந் தோன்றி இருக்கு யசர் சாமம்  
அதர்வம் பிரகாசிக்கின்றன என்று யசர்வேதத்திலே முப்பத்  
தோராம் அத்தியாயத்திலே ஏழாம் மந்திரங்கு செப்புகின்  
றது. உண்மைப்பொருள்களைக் கேட்டற்குக் கருவியாதவி  
ஞைலே சுருதியெனவும், உண்மைப்பொருள்களை முற்றும்  
உணர்தற்கும், வருவித்தற்குங் கருவி யாதவிஞைலே, ஆகமம்  
எனவும், நியதமாக உணர்தற்குக் கருவியாதவிஞைலே  
நிகமம் எனவும், ஆதிகுருவினின்றுந் தொடங்கிப் பாரம்  
பரியமாகப் பயிலப்படுதலினாலும், கற்கப்படுதலினாலும்,  
ஆமிநாயமெனவும், சுயம்புவாகிய பதியினின்று தோன்றின  
மையால் சுயம்பு எனவும், வேதஞ் சொல்லப்படும்; வேதம்  
என்னுஞ் சொல் அறிதற்குக் கருவியெனப் பொருள்படும்.  
இவ்வேதத்துக்கு அங்கங்கள் சிகை, வியாகரணம், நிருத்  
தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி என ஆரூம்.  
அவற்றுள், ‘‘சிட்டைசையாவது வேதத்தின் உச்சாரண லக்ஷி  
ணத்தை உணர்த்துவதாம். வியாகரணமாவது வேதத்தின்  
பதலக்ஷணத்தை விவரிப்பதாம். நிருத்தமாவது வேதத்தின்  
பதங்களுக்கு விவரணங்கூறுவதாம் சோதிடமாவது லக்கி  
னம், திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் முதலிய

வற்றால் வைதிக சுருமங்களுக்குக் காலம் அறிவிப்பதாம். கற்பமாவது ஆசுவலாயநீயம், போதாயநீயம், ஆபஸ்தமபம் முதலிய சூத்திரைபத்திருந்து, வைதி ககருமங்களைப் பிரயோகிக்கும் முறைமையைக் கற்பிப்பதாம். சந்தோவிசி தியாவது வேதத்தின் உக்கதமுதலிய சந்தோபேதங்களுக்கு அக்ஷரங்கியை கற்பிப்பதாம்.’’ சிவபெருமாணையே உண்மைப் பொருளாகக் கொண்ட வேதத்துக்குப் பாதங்கள் சந்தோவிசிதியாம்; கைகள் கற்பமாம்; கண்கள் சோதிடமாம்; காதுகள் நிருத்தமாம்; நாசி சிட்சையாம்; முகம் வியாகரணமாம்.

இருக்கு யசர் சாமம் அதர்வம் என்பவை சிவனது மற்றைமுகங்களிற் பிறந்தன, காமிகம் முதலிய சிவஞானம் ஊர்த்துவச் சுரோதோற்பவங்களாகி மேன்முகத்திற் பிறந்தன என்று காமிகாகமஞ்ச செப்புகின்றது. ஆ. என்பது பாசமெனவும், க. என்பது பசுவெனவும், ம. என்பது பதியெனவும் பொருள்படும்; படவே, ஆகமம் திரிபதார்த்தங்களை உணர்த்துமென்றவாருயிற்று. ஆ. என்பது சிவஞானமும், க. என்பது மோட்சமும், ம. என்பது மலநாசமுமாகும்: ஆகவே, ஆகமம் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி, சிவஞானத்தை உதிப்பித்து, மோட்சத்தைக் கொடுக்குமென்றவாருயிற்று எனக் கொள்ளுதலுமாகும். ஆகமமானது—காமிகம், யேகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சமான், சப்பிரபேதம், விசயம், நிச்சவாசம், சவாயம்புவம் ஆக்கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம் திருமுகமும், புரோற்கீதம் திருநாக்கும், இலளிதம் கபோலங்களும், சித்தம் திருநெற்றியும், சந்தானம் குண்டலமும், சருவோக்தம் உபலீதமும், பாரமேஸ்வரம் ஆரமும், கிரணம் இரத்தினூபரணங்களும், வாதுளம் திருப்பரிவட்டமும், காலோத்தரம் திருமேற்பூச்சும், மற்றை உபாகமங்களெல்லாம் பரிமளத்திரவியங்களும் புஷ்பங்களும், சைவசித்தாந்தம் நெவேத்தியமுமாம்.

கும். இவற்றுள் ஞானபாதம் பதி பசு பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராண்யாமுதலிய அங்கங்களோடும் கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம் என்பனவற்றையும், சமய விசேஷ நிருவாண ஆசாரியாபிழேஷகங்களையும், சரியாபாதம் சமயாசாரங்களையும் உபதேசிக்கும்.’’ சிவபெருமானுக்குக் காமிகம் திருவடிகளும், யோகசம் கணைக்கால்களும், சிந்தியந் திருவடிவிரல்களும், காரணம் கெண்டைக்கால்களும், அசிதம் முழந்தாள்களும், தீப்தம் தொடைகளும், சூக்குமம் குய்யத்தானமும், சகச்சிரம் கடித்தானமும், அஞ்சமான் முதுகும், சப்பிரபேதம் கொப்புழும். விசயம் உதரமும், நிச்சவாசம் நாசியும், சவாயம்புவம் முலைகளும், ஆக்கினேயம் கண்களும், வீரம் கழுத்தும், ரெளரவம் செவிகளும், மகுடம் திருமுடியும், விமலம் கைகளும், சந்திரஞானம் மார்பும், முகவிம்பம் திருமுகமும், புரோற்கீதம் திருநாக்கும், இலளிதம் கபோலங்களும், சித்தம் திருநெற்றியும், சந்தானம் குண்டலமும், சருவோக்தம் உபலீதமும், பாரமேஸ்வரம் ஆரமும், கிரணம் இரத்தினூபரணங்களும், வாதுளம் திருப்பரிவட்டமும், காலோத்தரம் திருமேற்பூச்சும், மற்றை உபாகமங்களெல்லாம் பரிமளத்திரவியங்களும் புஷ்பங்களும், சைவசித்தாந்தம் நெவேத்தியமுமாம்.

ஆகமங்கள் வேதங்களிலே பேசப்படாமை, வேதங்கள் சூத்திரம்போன்றும், ஆகமம் பாஷ்யம் போன்றும் விளங்குகின்றமையாலேயாம்; இது மூலத்திலே வியாக்கியானங்களைக்குறித்து யாண்டும் பேசப்படாத உண்மையினாலும் புலப்படும்.

வேதங்கள் வன்சொற்களினுலே புனர்க்கப்பட்டமையும், ஆகமங்கள் மென்சொற்களினுலே புனர்க்கப்பட்டமையும், வேதங்கள் கன்மானுசாரமாகப் பலர்க்கும் பலபொருள் கொள்ளக்கிடக்குஞ் சூத்திரமாதலினாலும், ஆகமம்

சத்தினி பாதமுடையார்க்கு அதனைத் தெளித்துணர்த்தும் பாஷ்யமாக ஒருபொருள் கொள்ளக்கிட த்தலினாலுமென்க.

வேதாகமங்களுக்குத் தோற்றங்கள் பலவாகச் செப் பப்படுதல் சிருட்டிபேதத்தாலென்க.

### வேதாந்தம்

ஆதிகற்பத்திலே துவாபரயுகத்திலே ஆன்மாக்கள் செய்த தீவினையினாலே வேதங்களெல்லாம் அடிதலை தடுமாறினமையால், தேவர் முனிவர் மனிதராயினோர் மதிமயங்கி மெய்யுணர்வு இறந்து வேதநெறியை விடுத்துப் பல புறச் சமய நெறிகளைக் கற்பித்தொழுகுவாராயினோர்; அதனாலே சிவாஞ்ஞாயைவகித்து வியாசமுனிவர். அவ்வேதங்களை இருக்கு முதலிய நான்காக வகுத்தருளினார். இந்நான்கு வேதங்களின் அந்தம் உபநிடதம் எனப்படும்.

முந்தொரு காலத்தின் மூவுல கந்தனில்  
வந்திடு முயிசேய்த வல்வினை யதனாலே  
யந்தமின் மறையெல்லா மடிதலை தடுமாறிச்  
சிந்திட முனிவோருந் தேவரு மருஞ்ஞர். 12

ஆனதோர் பொழுதின்க ணமரு முனிவோரு  
மாநில மிசைவைகு மாக்கனு மிறையுள்ள  
ஞானம் திலரகி நவின்மறை நெறிமாற்றித்  
தீநெறி பலவாற்றிப் பறுவல்கள் சிலசெய்தார். 13

போந்தவ ணிருந்தபின் புகி ஸமறை  
யாய்த்திடின் வந்திடு மவற்றை நால்வகை  
வாய்ந்திட நல்கியே மரபி ஞேக்கேலா  
மீய்ந்தனை யவரகத் திருளை நீத்தியால். 14

மேனக முற்றிய முனிவர் மேலவன்  
ரூனுனர் மறையெனுந் தரங்க வேலையி  
வளதோர் பொருளினை யறிஞர் பெற்றிடத்  
தாநேறி கொண்டநாற் றுறைசெய் தான்ரோ. 15

மேற்றிக முபநிட வேத வாய்மையாற்  
போற்றலும் வந்ததென் புகறி யாலெனச்  
சாற்றின னுயிச்தொறுந் தங்கித் தொல்வினை  
தேற்றுபு வினைருறை செலுத்துந் தொன்மையோன். 16

இருக்குவேதம் இருபத்தொருசாகைகளையும், யசர் வேதம் நூற்றெருங்பது சாகைகளையும், சாமவேதம் ஆயிரஞ் சாகைகளையும், அதர்வவேதம் ஐம்பது சாகைகளையுமடைய னவாம். அவற்றுள், அற்பச்சருதி வாக்கியம் கர்மாநுஷ்டானக்கிரமங்களைச் சொல்லும். பிரபலச்சருதிவாக்கியம் அத்தியான்மக ஞானத்தைச் சொல்லும். இது ஆயிரத்து நூற்றெந்பது உபநிஷத்தாயிருக்கும். இவைகளுள்ளே அதிசாரமாயும் இரகசியமாயுமுள்ள உபநிட தங்கள் நூற்றெட்டடு.

இருக்குவேதத்துக்கு உள்ள உபநிடதங்கள் ஐத ரேயம், கெள்ளீதகி, நாதவிந்து, ஆத்மப்பிரபோதம், நிருவாணம், முத்கலை, அக்ஷமாலிகை, திரிபுரை, சௌபாக்கியம், வக்கிருச்சாலை என்னும் பத்துமாம்.

யசர்வேதத்துக்கு உள்ள உபநிடதங்கள் கடவல்லி, தைத்திரீயம், பிரமம், கைவல்லியம், சுவேதாச்சுவதரம், கர்ப்பம், நாராயணம், அமிர்தவிந்து, அமிர்தநாதம், காலாக்கினிருத்திரம், காஞ்சிகை, சர்வசாரம், சுகரகசியம், தேசோவிந்து, தியானவிந்து, பிரமவித்தியை, யோகத்துவம், தக்ஷினைமுர்த்தி, ஸகந்தம், சாரீரகம், யோகிகை, ஏகாக்ஷரம், அட்சியம், அவதாதம், கரம், உருத்திரவிருதயம், யோககுண்டலினி, பஞ்சப்பிரமம். பிராணைக்கினி கோத்திரம், வராகம், கலிசந்தரணம், சரசுவதி, ஈசாவா

சியம், பிருகதாரனியம், சாபாலம், அம்சம், பரமகம்சம், சபாலம், மந்திரிகை, நிராலம்பம், திரிசிகி, மண்டலம், அத்துவயதாரகம், பைங்கலம், பிடசு, துரியாதீதம், அத்தியாத்துமம், தாரசாரம், யாஞ்ஞவல்கியம், சாட்டியாயனி, முத்திகம் என்னும் ஐம்பத்தொன்றுமாம்.

சாமவேதத்துக்கு உள்ள உபநிடதங்கள் கேளம், சாந்தோக்கியம், ஆருணி, மைத்திராயனி, மைத்திரேயி, வச்சிரகுசிகம், யோககுடாமணி, வாகதேவம், மகத்து, சந்தியாசம், அவ்வியக்தம், குணடிகை, சாவித்திரி, உருத்திராக்கசாபாலம், தரிசனம், சாபாலம் என்னும் பதினாறுமாம்.

அதர்வவேதத்துக்கு உள்ள உபநிடதங்கள் பிரச்சினம், முண்டகம், மாண்டுக்கியம், அதர்வசிரசு, அதர்வசிகை, பிருகச்சாபாலம், நிருசிம்மதாபனி, நாரதபரிவிராசகம், சீதை, சரபம், திரிபாத்வீயமகாநாராயணம், இராமரக்கியம், இராமதாபனி, சாண்டில்லியம், பரமகம்சபரிவிராசகம், அன்னபூரணை, குரியன், ஆத்மம், பாசுபதம், பரப்பிரமம், திரிபுராதபினி, தேவி, பாவனை, பஸ்மஜாபாலம், கணபதி, மகாவாக்கியம், கோபாலதபனம், கிருஷ்ணம், அயக்கிரீவம், தத்தாத்திரேயம், காருடம் என்னும் முப்பத்தொன்றுமாம்.

இவற்றுள்ளே அதர்வகிரோபநிடதம், அதர்வசிகோபநிடதம், கைவல்யோபநிடதம், சுவேதாச்சுவதரோபநிடதம், காலாக்கினிருத்திரோபநிடதம் என்னும் ஐந்தும் பஞ்சருத்திரமெனப்படும்.

வேதத்திலே பூருவபக்கமாகச் சொல்லப்பட்டுப் பின்னர்க் கண்டிக்கப்பட்ட சில பக்கங்களையே சிலர் சித்தாந்தபக்கமாமெனக் கொண்டு, சித்தாந்தவாக்கியங்களுக்குப் பெரியோர் உரைக்கும் உண்மைப்பொருளைவிடுத்து, தாம் கொண்ட விபரீத பக்கங்களுக்கிசையைப் பொருள் கற்பித்து, அங்குனம் தாம் கற்பித்த மீமாஞ்சை மாயாவாதம் பாஞ்ச

ராத்திரம், முதலிய சமயங்களைத் தனித்தனியே வைதிகசமயங்களாமென முடித்து, அவ்வைதிகசமயங்களை விரித்துணர்த்தி ஓவ்வொர் நூல்கள் செய்தார்கள். வேதத்தின்ஞான காண்டம் ஆகமத்தின் ஞானகாண்டம் என்னும் இரண்டும் திரிபதார்த்த இலக்கணங்களையே கூறுவனவாயினும் வேதத்தின் ஞானகாண்டத்துண்மைப்பொருள் நிருவாணதீட்சை செய்யப்பெற்றுச் சித்தாந்தத்தை ஒதியுணர்ந்தோர்க்கே விளங்குமென்க. இவ்வுண்மை சனகராதிநால்வரும் வேதோபநிடதங்களை நெடுநாள்வரையும் ஒதியும் ஞானம் நிலைபெறுதவராயினர் என்றும். பின்பு ஆகமாந்தம் என்னும் பெயரையுடைய சித்தாந்தத்தை ஒதி ஞானம் நிலைபெற்றனர் என்றும் காந்தத்திலே சங்கரசங்கிதையிற் கூறியவாற்றிற் றெளியப்படும்; படவே சித்தாந்தம் வேதாந்தத்தின் தெளிவாயும் சாரமாயுமானது என்பது பெறப்பட்டது. பண்டாரமும்மணிக்கோவை:— “குடிலையென்னுந் தடவய னப்ப-ணருள்வித் திட்டுக் கருணை நீர் பாய்ச்சி, வேத மென்னும் பாதவம் வளர்த்தனை-பாதவமதனிற் படுபயன் பலவே-யவற்று—விலைகொண் உவந்தனர் பலரே-யிலையெயரீஇத்-தளிர்கொண் உவந்தனர் பலரே-தளி ரொரீஇ-யரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்றிவை-விரும்பினர் கொண்டுகெரன் உவந்தனர் பலரே-யவ்வா றுறுப்பு மிவ்வாறு பயப்ப-வோரும்வே தாந்தமென் றுச்சியிற் பழுத்தவாரா வின்ப வருங்களி பிழிந்து-சாரங் கொண்ட சைவசித்தாந்தத்—தேனும் தருந்தினர் சிலரே-யானவர்—நன்னிலைப்பெறுதற் கன்னிய னயினு மன்னவர் கமலப் பொன்னடிவிளக்கியத்-தீம்புன லமுத மார்ந்தன னதனால்-வேம்பெனக் கொண்டனன் வின்னவ ரமுதே”

### வேதாந்தசூத்திரம்

உபநிடதங்களை உற்றுநோக்கி வியாசமுனிவர் இயற்றிய சூத்திரங்களைய பிரமமீமாஞ்சை வேதாந்தமெனப்படும்.

ஏத்திடு சுருநிக விசைக்கு மாண்பொருள்  
மாத்திரைப் படாவெறு மாசில் காட்சியர்  
பார்த்துனர் பான்மையாற் பலவ கைப்படச்  
தூத்திர மானவஞ் சொற்று வைகிறுன்.

இது உத்தரமீமாஞ்சை எனவும், சார்ரககுத்திரமெனவும், வேதாந்தகுத்திரம் எனவும்படும். இந்த வேதாந்தகுத்திரம் நான்கு அத்தியாயங்களையும், பதினூறுபாதங்களையும், நூற்றைம்பத்தாறு அதிகரணங்களையும், ஐஞ்ஞாற்றைம்பத்தைந்து குத்திரங்களையும் உடையது. வேதாந்தகுத்திரத்தின் முதலாம் அத்தியாயத்திலே பிரமமாகிய சிவத்தினியல்பும், இரண்டாம் அத்தியாயத்திலே சாங்கிய முதலிய புறச்சமய விரோத பரிகாரமும், மூன்றாம் அத்தியாயத்திலே வித்தியாசாதன நிர்ணயமும், நான்காம் அத்தியாயத்திலே ஞானசாதனபலமாகிய வீடுபேறும் பேசப்படும்.

முதலாம் அத்தியாயத்தின், முதலாம் பாதக்தின், முதலாம் குத்திரம் பிரமேயவிஷயத்தையும், இரண்டாம் குத்திரம் பிரமாதாவிஷயத்தையும், மூன்றாம் குத்திரம் பிரமாணவிஷயத்தையும் சொல்லும். பிரமாதா பிரமாணம் பிரமேயம் என்பன முறையே, ஞாதிரு ஞான ஞேயங்களை உணர்த்தும். (ஞாதிரு-ஆனமா; ஞானம்-சிவஞானம்; ஞேயம்-சிவம்) இதனாலே திருவள்ளுவர் குறளும், வேதோபநிடதமும், தேவார திருவாசகமும், திருக்கோவையாரும், திருமந்திரமும்போல இவ்வேதாந்த குத்திரமும் பதி பசபாசங்களை அறிவெறுத்துஞ் சாத்திரமாம் என்க. ஒன்றையார்:— “தேவர் குறஞாந் திருநான் மறைமுடிவு, மூவர் தமிழு முனிமொழியுங், கோவை—திருவாசகமுந் திருமூலர் சொல்லு, மொருவா சகமென் றுணர்.”

வேதாந்தகுத்திரத்து மெய்ப்பொருள் வேத சிவாகம மிரண்டையும் நன்குணர்ந்த நீலசுண்டசிவாசாரியர் உரைத்தபாஷ்யத்தால் இனிது விளங்கும். மற்றைச் சங்கராசாரியர், இராமாதுசாசாரியர், மத்துவாசாரியர் உரைத்தபாஷ்யங்களும், பிரகரணங்களும் சிவாகமத்துக்கு மறுதலைப்பட்ட மாயாவாத வைணவ மாத்துவ சமயநாற்பொருளுடையனவாம்.

## மிருதி

கருப்பாதானம், சீமந்தம், நாமகரணம், உபநிட்டானம், அன்னப்பிராசனம், சௌளகருமம், உபநயனம், சந்தியாவந்தனம், அக்கிளிகாரியம், போசனவிதி முதலிய வைதிக கருமங்களை அறிவிப்பதாம்.

அடைதலு மதனை நோக்கி யறிதரு மூனிவ இண்டை விடையை எடுயார் யார்க்கும் வேண்டிய வேண்டி யாங்கே நெடிதுபல் வளனு மீந்து நிறைதரு தங்க போறுங் கடனியன் மரபு மாற்றிக் காசியின் மேவி ஏனே.

18

தந்தையு மதனைக் கோந் தடம்புனற் கங்கை மூற்கி யந்தனர் முதலோக் கெல்லா மாடகம் பலவு நல்கி முந்துறு கடன்க எர்ற மூளிமேன் மூனிவன் மேவி மைந்தலுக் குரிய நாம மார்க்கண்ட னென்று செய்தான்.

19

மறுப்படாத் தங்கள் போல வளர்தலு மதியந் தேறு மறுப்படை யுபநிட்டான மோதனம் பிறவு முற்ற நேறிப்படு மேரி யாண்டி னெடுஞ்சிகை வினையு மாற்றிச் சிறப்புடை யிரண்டா மாண்டிற் சேவிநெறி புரித லுற்றுன்.

20

ஏதமி ஒந்தின் முந்து விலக்கண விதியுஞ் செய்தே யோதிடுங் கலைக ஓல்லா மூன்றூற வுணர்த்துங் காலை வேதமும் பிறவுங் கோண்ட வியன்பொரு டெரிந்து மேலா மாதியே சிவனென் றெண்ணி யவனடி யரணென் றுற்றுன்.

21

அந்தியின் மறைமொழி யயர்த்து வைகினன்  
சந்தியில் விளைகளுந் தழுவி மோம்பல  
னெந்தையை வழிபடு மியஸ்பு நீங்கினன்  
ஞந்தையி னுணர்ச்சியு முடிந்து னேனேனும்.

22

பெருந் ரடங்கு சிறுகையி னுடு பேறவுய்த்த தோய மதனை  
யிருபான்மை யுண்டு யதுகுமும் வண்ண மிசையோடு சுற்றி  
[யதுதா]  
னேருகா னுகர்ந்து பலகா லினுக்கு முதவிப்பி னுள்ள படியு  
மருகாது செய்து மிகவே விரும்பிய யில்லான் றவங்கள் பயில்  
வான்.

கருப்பாதானம் முதலாயின இம்மையிலே சரீரத்தைச் சுத்திசெய்யுமென்றும், மறுமையிலே புன்னியலோகத்தைக் கொடுக்குமென்றும் மனுஸ்மிருதி இரண்டாம் அத்தியாயத்து இருபத்தாறும் சுலோகங் செப்புகின்றது. இவை ஞானர்த்தமாக ஞானத்தையிலே கொள்ளப்படும். “அழிவிடை மூலா தாரத் தரனருட் சத்திமேவு, மெழிறிகழ் யோகத் தன்ன ரிடத்தினிற் புதல்வ னைவி, வழுவற வாங்கி யோனி மன் னுவித் திடவைமத்த, லழகமரிருது சங்கமாமென வறையு நூலே.” “பிரிவுரு மலத்தி னின்றே பிரித்துருத் திரனுற் காவி, யரியசீர்ப்புதல்வ னைத் தழுகிய கருப்பாதானந், திருவருள்சுதந்தராதி செறித்தரு குணங்க ளௌலா, மருவுத ருணே பும்சவன மென மதிப்பர் மேலோர்.” “அருவமா மாயை யாவி யறிவுறு விவேகந் தானே, திருவளர் தவத்தின் மிக்கோட்ட சீமந்தோன் னயன மெல்லாந், தருசிவ முதல தான சதாசதப் பொருளையாங்கே, மருவியுட்டீகாட்டருனே மதித்திடிற் சனன மாமே.” “திரி மல மகன்று தன்னுட் சிவத்துவந் தோன்ற ருனே. பெரிய தோர் நாம மென்றே பேசுவர றிவின் மிக்கோர், தெரிவுறு சிவத்து வத்தைத் தெருத றன்னைத் தானே, மருவுறு முபநிட் கிராமனை மென மதிப்பர் மன்னே.” “பொருவறு பரமா னந்தம் புசித்திட லதனைத் தன்னுட். பிரிவுரு துறையு மன்னப் பிராசன மென்பர் மேலோர், துவிச்சு சிவமே மேலாய்த் தோன்

றுத வெவர்க்கும் யாதொன், றரியதோர் சௌள மாமென் றறைவர்தத் துவமு னர்ந்தோர்.” “அலகிலாப் பாச சால மகற்றுமெய்ஞ ஞான நாலோ, உலவுத லொன்றி நான் முபநய நந்தா னென்பர், நிலவிடா திந்தி யத்தி னீட்டறி விளைம றைத்தல், பலர்புகழ் விரதா தேசப் பான்மையாம் பகருங்காலே.”

மனுஸ்மிருதி பன்னிரண்டு அத்தியாயங்களையுடையது. முதலாம் அத்தியாயத்திலே மனு, வேதம், பிரனயம், பிரகிருதி, யுகதருமம், வருணதருமம் முதலாயினவும்; இரண்டாம் அத்தியாயத்திலே தருமம், புன்னியகேஷத்திரம், சாதகருமம், போசனநியமம், வேதாத்தியயனம், நித்தியகருமம் முதலாயினவும்; மூன்றாம் அத்தியாயத்திலே கிரகஸ்தாச்சிரமதருமம், பஞ்சமகாயங்கும், சிராத்தபோசனம், பின்டம் முதலாயினவும்; நான்காம் அத்தியாயத்திலே பிராமணர் முதலாயினேர் சீவங்கோயம், சிராவணவிதி, இயமநியமம், முதலாயினவும்; ஐந்தாம் அத்தியாயத்திலே ஆசௌசம், பஞ்சலோகசுத்தி, சௌசவிதி, மாதரொழுக்கம் முதலாயினவும்; ஆறாம் அத்தியாயத்திலே வானப்பிரஸ்த சந்தியாச ஆச் சிரமங்களும்; ஏழாம் அத்தியாயத்திலே இராசதருமம், யுத்ததருமம், உலகபரிபாலனம் முதலாயினவும்; எட்டாம் ஒன்பதாம் அத்தியாயங்களிலே கடந்கோடன் முதலிய பதினெண் வகை விவகாரங்களும்; பத்தாம் அத்தியாயத்திலே சங்கரசாதி, பிராமணர் முதலிய வருணத்தார் தொழில்கள் முதலாயினவும்; பதினேராம் அத்தியாயத்திலே பஞ்சமகாபாதகங்கள் முதலாயினவும்; பன்னிரண்டாம் அத்தியாயத்திலே பால புன்னிய பலன்களும், அத்தியானம் தியான யோகமும் கூறப்பட்டன. ஸ்மிருதிகள் மனுஸ்மிருதி, பிரகஸ்பதி ஸ்மிருதி தகஷல்மிருதி, யமஸ்மிருதி, கொதமஸ்மிருதி, அங்கிரஸ்மிருதி, யாஞ்ஞவல்கியஸ்மிருதி, பிரசேதஸ்மிருதி, சாதாதபஸ்மிருதி, பராசரஸ்மிருதி, சம்பவர்த்தஸ்மிருதி, உதனஸ்மிருதி, சங்கஸ்மிருதி, லிகிதஸ்மிருதி, அத்திரிஸ்மிருதி, விஷஞ்ஞஸ்மிருதி, ஆபத்தம்பஸ்மிருதி, ஹாரீதஸ்மிருதி எனப் பதினெட்டாம்.

## புராணம்

வேதத்தை ஓதியுணர்ந்தும் மெய்ப்பொருட்டுணிவு பிறவாதவர்க்கும், வேதத்துக்கு அருகரல்லாதவர்க்கும் பயன் படும்பொருட்டுப் பதினெண்ணபுராணங்களைச் சிவபெருமான் முன்னரே நந்திக்கு உபதேசித்தார்; அவர் அவைகளைச் சனற்குமாரமுனிவருக்கு உபதேசித்தார்; சனற்குமாரமுனிவர் வியாசமுனிவருக்கு உபதேசித்தார். வியாசமுனிவர் குதமுனிவருக்கு உபதேசித்தார். புராணம் பதினெட்டு, அவையாவன:— சைவபுராணம், பவிஷியபுராணம், மார்க்கண்டேயபுராணம், இலிங்கபுராணம், காந்தபுராணம், வராகபுராணம், வாமனபுராணம், மற்சபுராணம், கூர்மபுராணம், பிரமாண்டபுராணம், காருடபுராணம், நாரதீயபுராணம், வைணவபுராணம், பாகவதபுராணம், பிரமபுராணம், பதுமபுராணம், ஆக்கிணேயபுராணம், பிரமகைவர்த்தபுராணம், என்பனவாம். அவற்றுள், சைவபுராணமுதல் பிரமாண்டபுராணம் இறுதியாகிய பத்துஞ் சிவபுராணங்கள். காருடபுராணமுதல் பாகவதபுராணம் இறுதியாகிய நான்கும் விட்டுனுபுராணங்கள். பிரமபுராணம், பதுமபுராணம் என்னும் இரண்டும் பிரமபுராணங்கள். ஆக்கிணேயம் அக்கிணி புராணம், பிரமகைவர்த்தம் சூரியபுராணம்.

அன்னதோர் மறையினை யறிந்து மையமா  
வன்னிய நிலையின ருள்ளங் தேறவு  
மன்னவ ரல்லவர் மரபிற் ரேவு  
மின்னமேர் மறையுள திதுவுங் கேண்மதி. 24

என்பெய ரதற்கெனி வினிது தேர்ந்துளோர்  
துன்பம தகற்றுந் தொல்பு ராணமா  
மொன்பதிற் ரிருவகை யுண்ட வற்றினை  
யன்புடை நந்திழுன் னறியக் கூறினேம். 25

நாதலு ராருள்பெறு நந்தி தந்திடக்  
கோதிலர் துணர்சனற் குமரன் கூறிட  
வாதரா யனமுலி வகுப்ப வேரந்துணர்  
துதனே தியதுழ வாறு தொல்கதை. 26

எதிரில் சைவமே பவிடிய மார்க்கண்ட மிலிங்க  
மதிகோள் காந்தநல் வராகமே வாமன மற்சம்  
புதிய கூர்மமே பிரமாண்ட மிவைசிவ புராணம்  
பதும மேலவன் புராணமாம் பிரமமே பதுமம். 27

கருது ராருட நாரதம் விண்டுபா கவத  
மரிக தைப்பெய ராக்கினே யம்மழற் கதையா  
மிரவி தன்கதை பிரமகை வர்த்தமா மிவைதாந்  
தெரிய மொன்பதிற் ரிருவகைப் புராணமாந் திறனே. 28

சிவபுராணம் பத்தும் சாத்துவிகங்களாம்; விஷ்ணுபுராணம் நான்கும் தாமசங்களாம்; பிரமபுராணம் இரண்டும் இராசசங்களாம். அக்கிணிபுராணமும், சூரியபுராணமுந் திரிகுணயுத்தமாம்.

பிரமவிஷ்ணுக்களுடைய பிறப்பு இறப்புக்கள், உலக சிருட்டிகள், பிரபஞ்சத்தினது விரிவுகள், சிவவிங்கசத்தினின்று யாவும் உற்பத்தியாதல், சிவவிங்கவழிபாடு, புண்ணிய காலம், புண்ணியக்கேஷத்திரம், புண்ணியார்த்தம், பிரமவிஷ்ணுக்கள் சிவவிங்க வயத்தராயினமை, சிவவிங்ககத்துக்குப் புஷ்பமுதலிய உபகரணங்கள் கொண்டு பூசித்தல், சிவபெருமான் பொருட்டுக் கவனிக்கந்பாலனவாகிய விதிகள், யோகாப்பியாசம், காசிமானமியம், சிவதீர்த்தமானமியம், சிவபெருமானேடு இரண்டற்றுவிளங்கும் அத்துவிதமடைதலால் எய்தும் பூரணத்துவம், திரிபுராசரர், தக்கன்யாகம், வைநாயக சுப்பிரமணியர் தோற்றம் முதலாயினவற்றை உணர்த்துவது, இருபத்துநாலாயிரங் கிரந்தமுடைய சைவபுராணம்.

பிரமாவானவர் சூரியனுடையமான்மியத்தை மனுவக் குரைத்தபின்னர், அவர் அம்மனுவுக்கு அகோரகற்பத்திலே உலகமுளதாமுறையையும், சிருட்டிபேத முதலியவைகளையும் உரைத்ததாக உணர்த்துவது, முப்பத்தோராயிரம் கிரந்தமுடைய பலிஷியபுராணம்.

வியாசருடைய சீடராகிய சைமினிபகவான் முற்பிறப் பிலே பிராமண குலத்தனவாயும், முற்பிறப்பிலெய்திய ஞானவிசிட்டத்தினுலே வேதங்களிலே மிகுந்த சாமர்த்திய மடைந்தனவாயும் உள்ள இரண்டு பகுதிகளை நோக்கி, விண்ணு மூர்த்தி மானுடசரீரம் எடுத்தமைக்குக் காரணம் யாது என்றும்; தருமன், வீமன், அருச்சனன், நகுலன், சகா தேவன் என்னும் பாண்டவரைவர்க்கும் பொதுவாகத் திரெளபதியம்மையார் என்னுமொருவரே மனைவியாக எய்துதற்குக் காரணம் யாது என்றும்; பலராமர் மது மயக்கத்தினுலே தாம் செய்துகொண்ட பிரமகத்திபாவ நிவாரணத்தின்பொருட்டு இவர் பிராயச்சித்தஞ் செய்து கொள்ள வேண்டியது எற்றுக்கு என்றும்; திரெளபதியாருடைய புதல்வர் ஜெவருக்கும், காத்தற்றலைவராயிருந்த கிருஷ்ணச்சனரிருவருக்கும், அகாலமரணம் எய்துதற்குக் காரணம் யாது என்றும்; வினாவிய நான்கு விசிட்டவினாக்களின் உத்தர விவரணங்களை உணர்த்துவது, முப்பத்தீராயிரம் கிரந்த முடைய மார்க்கண்டேயபுராணம்.

அக்கினிகற்பத்திறுதியிலே ஜீவர்களடையும் சீலம், ஐச வரியம், இன்பம், மோகஷம் என்பவைகளையும் அதி இரகசிய ஞானமயமாகிய சிவலிங்கங்களையும் விரித்துணர்த்துவது, பதிமேராயிரங் கிரந்தமுடைய இலிங்கபுராணம்.

தற்புருஷகற்பத்திற் சம்பவங்களையும், அறுமுகக்கடவுஞ்சைய மான்மியத்தையும் விரித்துணர்த்துவது, இலட்சம் கிரந்தமுடைய காந்தபுராணம்.

விண்ணுவின் வாயிற்காவலாளராகிய ஜை விஜயர் என்னும் இருவரும் ஓர்போது வைகுண்டலோகப் பிரவேசஞ்

செய்ய வந்த முனிவரொருவரைத் தடுத்தமையினுலே சாப மேற்று, பூமியிலே காசிபர் திதி என்பவர்களுக்குப் புதல்வராகப் பிறந்து, இரணியகசிப்பு இரணியாட்சன் எனப் பெயர் பெற்றமையையும், இவ்விருவரிலே, இரணியகசிப்பு மூவுலகங்களையும் செயித்தமையையும், இரணியாட்சன் நேரே சுவர்க்கத்துக்குப்போய்த் தேவர்களை வென்றமையையும், தேவர்கள் வராகவுருவமுற்றிருந்த விண்ணுவூர்த்தியை வேண்ட அவர் அவ்விரணியாட்சனைக் கொன்றமையையும், திதி என்பவருக்கும் விட்டுணுவுக்கும் நடந்த யுத்தத்திலே திதி தோற்றமையையும், விட்டுணு வராககுபத்தைப் படிப் படியே நீக்கிக்கொண்டமையையும் உணர்த்துவது, இருபத்து நாலாயிரம் கிரந்தமுடைய வராகபுராணம்.

தக்கன் யாகம், இமயாசலத்திலே கேதாரேஸ்வரபுரத் திலேயுள்ள சிவலிங்கப்பெருமானினதும், வதரிகாச்சிரமத்தி னதும் மான்மியத்தை விளக்குதற்கெழுந்த காமதகனம், சரோமாகாத்மியம், ஸ்தானுதீர்த்த கோதாவரிதீர்த்தமான் மியம், உமாமகேஸ்வரர் விவாகம், முருகக்கடவுள் திருவவதாரம், மனுவந்தர சிருட்டி, சுவாரோக்சிஷ மனுவந்தரத் திலே இருந்த தைத்தியரசனகிய பலிச்சக்கிரவர்த்தி பரிபாலனம், அப்பலியரசனை யடக்கக் கிளர்ந்த வாமனமூர்த்தி திருவவதாரம் என்னும் இவைகளையுணர்த்துவது, பதினாலாயிரம் கிரந்தமுடைய வாமனபுராணம்.

விண்ணுவினது மீனவதாரமான்மியமும், அவ்விண்ணு சலப்பிரளவையகாலத்திலே மனுவையும், பிறவற்றையும் ஓர் பேழையினுள்ளே வைத்து இரக்கித்தமையும், பிரமசிருட்டியும், திரிபுரத்தசரர் சங்காரமும், தாரகாசரனுக்கும் தேவர்களுக்கும் இடையினிகழ்ந்த யுத்தமும், பார்ப்பதியம்மையார் திருக்கல்யாணமூம், முருகக்கடவுள் திருவவதாரமும், விட்டுணுவவதாரமுமாகிய காதைகளை யுணர்த்துவது பதினாலாயிரம் கிரந்தமுடைய மற்சபுராணம்.

ஆமை வடிவங்கொண்ட சனார்த்தனர், சக்கிரன் சமீபத் திலே இருந்த இருவிகஞ்சுக்கும், அவந்திதேசத் தரசராகிய இந்திரத்தியுமனருக்கும், ஜீவர்கள் அத்தியாவசியக மடைய வேண்டிய அறம், செல்வம், இனபம், மோக்ஷம் என்பன வற்றை மொழிந்ததாக வனர்த்துவது ஆரூயிரம் கிரந்த முடைய சூர்மபுராணம்.

பிரமாவானவர் பிரம அண்டத்தின் மகிமையையும், இனிவருங் கற்பங்கடோறுநிகழும் காதைகளையும். சொல்லி யதாக உணர்த்துவது பன்னீராயிரம் கிரந்தமுடைய பிரமாண்டபுராணம்.

உலகசிருட்டிச்சுருக்கவிளக்கம், விரதவிவரணம், சமயாசரணம், சோதிடம், புண்ணியகோத்திரம், சாமுத்திரிகாலக்ஷணம், விலையுயர்ந்த ரத்தினம், ஒளஷதும் முதலிய வற்றை உணர்த்துவது, ஆரூயிரம் கிரந்தமுடைய காருடபுராணம்.

விழ்ணுவின் பொருட்டுத் துதிக்கப்பட்ட தோத்திரங்களையும், அவரை ஆராதனை செய்தற்குரிய புண்ணியகாலங்களையும், துருவர் பிரகிலாதர் காதைகளையும், உருக்குமாங்கடர் புதல்வியாகிய மோகினி என்பவளது காதைகளையும் உணர்த்துவது இருபத்தையாயிரம் கிரந்தமுடைய நாரதீயபுராணம்.

உலகசிருட்டியையும், பிரமாவுடைய புதல்வர்களாகிய மரீசி அத்திரி ஆங்கீரஸ் புலத்தியர் புலகர் கிரது வசிட்டர்தட்சர் பிருகு என்னுமிவர்களாலே ஜீவர்கள் உலகத்திலே படைக்கப்பட்டுப் பெருகினமையும், கற்பகாலத்திறுதியிலே நிகழும், சங்காரத்தையும், பிரதிசர்க்கத்தையும், மனுவந்தத்துள்ள அரசர் பரிபாலனங்களையும், உணர்த்தும் அம்சம்; பலவகைப்பட்ட உலகங்களையும், மேலுலகங்களையும், நரகங்களையும், கிரகமண்டலங்களையும், சப்தகண்டங்களையும், அவற்றைச் சூழ்ந்த சப்தசாகரங்களையும் விளக்கும் அம்சம்; வியாசபகவான் வேதபுராண இதிகாசங்களை ஒழுங்கு

பெற அமைத்த வகைகளையும், சாதி ஒழுக்கங்கள் முதலிய வற்றையுணர்த்தும் அம்சம்; அரசர்களுடைய பரிபாலனங்களையும், அவர்கள் இராச்சியங்களையும் விரத்துணர்த்தும் அம்சம்; கிருஷ்ணருடைய சரித்திரத்தை முழுமையும் உணர்த்தும் அம்சம்; கிரேதாயுகமுதல் கலியுகம் வரையினும் மனிதர் படிப்படியே தீச்செயல்களிலே தலைப்பட்டு அவற்றூலெய்தும் சலப்பிரளய அக்கினிப்பிரளயங்களினுலே அழிந்து கற்பகாலத்திறுதியிலெய்தும் உலக ஒழிவையும் உணர்த்தும் அம்சம்; என ஆறு அம்சங்களையுடையது ஆரூயிரம் கிரந்தமுடைய வைணவபுராணம்.

அத்தினூபுரத்தரசரும், அருச்சனருடைய பேரருமாகிய பரீச்சித்து என்பவர் ஓர் சரபத்தினுலே, தாம் ஏழுதினங்களுக்குள்ளே சர்ப்பந் தீண்டப்பெற்று, இறந்துவிடுவோ மென்று அத்தினூபுரத்தை விடுத்துக் கங்காதீரத்தை அடைந்து, முனிவர் சூட்டத்தோடு அங்கெழுந்தருளி இருந்த வியாசமுனிவர் புதல்வராகிய சுகமுனிவரை நோக்கி, முனிவர் பெருமானே! அடியேன் மரணயாதனையை ஒழிக்கும் வகையாது? என்று வினாவிய வினாவுக்கு விடுக்கப்பட்ட விடைகளைப் பன்னிரண்டு ஸ்கந்தங்கள் வாயிலாக உணர்த்துவது பதினெண்ணஞ்சியிரம் கிரந்தமுடைய பாகவதபுராணம்.

உலகசிருட்டியையும், மறுவந்தரங்களையும், கிருஷ்ணர் வரைக்குமிருந்த சூரியசந்திரகுலத்து அரசர்களையும், சூரியன் பொருட்டும், சிவபெருமான்பொருட்டும், சகநார்தர் பொருட்டும் உள்ள திருக்கோயில்களையும், திருநந்தனவனங்களையும், சகநாதமானமியத்தையும் உணர்த்துவது பதினெண்யிரம் கிரந்தமுடைய பிரமபுராணம்.

உலகசிருட்டி செய்யும்பொருட்டுப் பிரமாவானவர் ஓர் பதுமத்திலே தோற்றிய கதைகளை உணர்த்தும் சிருட்டிகாண்டம்; எல்லோருஞ் சென்று தரிசனஞ் செய்வதற்கும், ஸ்நானஞ் செய்வதற்கும் உரிய ஆலயங்களையும், தீர்த்தங்களையும் மனைவியாகவும், தாய்தந்தையராகவும், குருவாகவும்

உவமித்துக்கூறும் பூமிகாண்டம்; பூமியை மத்தியாகக் கொண்டு அதற்கு மேலுள்ள அண்டங்களை விரித்த றிலிக் கின்ற சவர்க்ககாண்டம்; நாகருலகங்களையும், பிறவற்றையுமுனர்த்தும் பாதலகாண்டம்; திலிப மகாராசாவுக்கும், வசிட்டமுனிவருக்கும் இடையில் நிகழ்ந்த வாதவிஷயங்களாகிய மாகமாசத்துத் தீர்த்தமாடற்புண்ணியங்களையும், இலக்குமி நாராயணர்பொருட்டுச் செபிக்கற்றாலானவாகிய மந்திரமுதலியனவற்றையுமுனர்த்தும் உத்தரகாண்டம்; என்னும் ஐந்து காண்டங்களால் புனையப்பட்டது, ஐம்பத்தையாயிரம் கிரந்தமுடைய பதுமபுராணம்.

விஷ்ணுவின் அவதாரங்களையும், சிவ பெருமானை நோக்கிச் செய்யும் ஞானபூஷ்ணசையையும், பிரபஞ்சவிவரணங்களையும், அரசர் கடன்களையும் உணர்த்துவது என்னையிரங்கிரந்தமுடைய ஆக்கிணேயபுராணம்.

கிருஷ்ணர் மகிழ்ச்சையையும் பிரமவராகர் கதையையும் உணர்த்துவது, பன்னீராயிரம் கிரந்தமுடைய பிரமகை வர்த்தபுராணம்.

கற்பபேதங்களினுலே புராணங்களிலே சிலகதைகள் ஒன்றேடொன்று மாறுபட்டுமிருக்கும்.

### சிவபுராணம்

சிவபுராணங்கள் சிறிதும் குற்றமுறை மேன்மையனவாம். வேதங்களே அவைகளுக்குச் சாட்சியமாகும்; சிவபுராணங்களை ஒழித்து, ஒழிந்தபுராணங்களை குற்றத்தை நீக்கிக் குணத்தை விரித்து, இல்லாதனவற்றையும் முகமாக வெடுத்துக்கூறும்; ஆதலினால் பிறபுராணங்களைப் படிப்பதினுலே, மயக்கம் நீங்காது; சிவபுராணங்களைப் படிப்பதினுலேதான் தெளிவு பிறக்கும்.

பிறையனி சடைழிப் பிரான்ற் காதை  
விறையுமேர் மறுவில் யாவு மேன்மையே  
மறைபல சான்றுள் வாய்மை யேயவை  
யறிஞுக் னுடியே பாவற்றைக் காண்கவே.

சொல்லிய புராணமாந் தொகையு ஸ்சனையல்லவர் காதை எஜையர் செய்கையு ஜைல்லன விரித்திடு நவைகண் மாற்றிடு மில்லது முகமலு லெடுத்துக் கூறுமே.

புவியின் ரேஜையர் புராணந் தேரினுஞ் சிவகதை யுனர்கில் ரென்னிற் றீருமோ வவர்மய ரெசனை யடைந்தி டாரேவி லேவரெவ ராக்கறு மினிது போலுமால்.

சிவபுராணம் சிவபெருமானை உத்கர்ஷமாகவும்; விஷ்ணுபுராணம் அவரை அபகர்ஷமாகவும்; விஷ்ணுபுராணம் விஷ்ணுவை உத்கர்ஷமாகவும்; சைவபுராணம் அவரை அபகர்ஷமாகவுஞ் சொல்வதற்குச் சமாதானம், என்னையெனிற கூறுதும்:—சைவபுராணங்களெல்லாம் செப்புகின்ற விஷ்ணு அபகர்ஷம் விஷ்ணுவையே சாருமென்றும், சைவபுராணங்கள் செப்புகின்ற சிவோத்கர்ஷம் சிவபெருமானையே சாருமென்றும், வைணவ புராணங்கள் செப்புகின்ற விஷ்ணு உத்கர்ஷம் அவருக்கு அந்தரியாமியாயுள்ள சிவபெருமானையே சாருமென்றும், வைணவ புராணங்கள் செப்புகின்ற சிவ அபகர்ஷம் உருத்திரரைச் சாருமென்றும் பராசரபுராணம் கூறுமாற்றால் அறிக. அறியவே, சிவபுராணங்கள் பத்தும் உருத்திரமூர்த்தியை அதிட்டித்து நிற்கும் துரிய மூர்த்தியாகிய சிவபிரான் பரத்துவத்தை விளக்குமாறு போல, விஷ்ணுபுராணமும் உருத்திர மூர்த்தியின் இயற்றுதற் கர்த்தாவாகிய விஷ்ணுவை அதிட்டித்து நிற்கும் சிவபிரான் பரத்துவத்தையே கூறும் என்பதும், ஏனையபுராணங்களும் அவ்வாறு சிவபரத்துவத்தையே விளக்கும் என்பதும், அதனால், விஷ்ணுபுராணத்தின் அவ்வவ்வதிட்டேய தேவர்களை உபசாரம் பற்றிப் பரமாகக் கூறும் என்பதும், தெளிவாகச் சித்தித்தவாருயிற்று.

## கந்தபுராணம்.

சிவபுராணங்கள் பத்தினுள்ளே சுப்பிரமணிய சுவாமி யடைய மான்மியத்தை உணர்த்தும் புராணம் கந்தபுராணமெனப்படும்.

தோற்று நின்றித் தோற்றிய தூர்ப்பகை  
கேற்ற காதைக் கேவன்பெய ரென்றி.  
இற்று மைம்புலத் தாறுசென் மேலையோர்  
போற்று கந்த புராணம் தென்பதே.

32

சுகல வேதாந்த சித்தாந்தங்களின் சாரத்தை உள்ளடக்கினதாய், ஜம்பது கண்டங்களாற் புனையப்பட்டதாய், ஓரி லக்கம் கிரந்தமுடையதாய் இருக்கும் கந்தபுராணமானது, சனற்குமார சங்கிதை, சூத சங்கிதை, பிரம சங்கிதை, விட நெணு சங்கிதை, சங்கரசங்கிதை, சூரசங்கிதை என ஆறு சங்கிதையுடையது. அவற்றுள், சனற்குமார சங்கிதை, ஜம்பதயாயிரம் கிரந்தமும், சூதசங்கிதை ஆறுயிரங் கிரந்த மும், பிரமசங்கிதை மூவாயிரம் கிரந்தமும், விட்டுநேரங்கிதை ஜயாயிரங் கிரந்தமும், சங்கர சங்கிதை முப்பதினெட்டும் கிரந்தமும், சூரசங்கிதை ஆயிரங்கிரந்தமுமடையன. மூப்பதினெட்டும் கிரந்தமுடைய சங்கர சங்கிதை பண்ணிரண்டு கண்டமுடையது அவற்றுள், முற்பட்டது சிவரகசிய கண்டம். அது பதின்மூவாயிரங் கிரந்தமுடையதாய், சம்பவ காண்டம், அசுரகாண்டம், மகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவகாண்டம், தசுகாண்டம். உபதேச காண்டம் என ஏழு காண்டங்களையுடையதாயிருக்கும். அவற்றுள், முதலாறு காண்டத்தையும் கச்சியப்பசிவாசாரியசுவாமிகள் கந்தபுராணம் எனப் பெயரிட்டுத் தமிழில் அருளிச்செய்தார்.

ஷ.ஒ.கு.டி.ஷ். 16 " உ ஸதுஷ்காண்டஷ்சுருமாஷு காஷ  
ஷாஷு காஷு  
ஷாஷு காஷு  
ஷாஷு காஷு  
ஷாஷு காஷு  
ஷாஷு காஷு  
ஷாஷு காஷு  
ஷாஷு காஷு காஷு

முன்றுவது

## பதி பசு பாசப்பிரகரணம்

1. அநாதியாயுள்ள பதார்-ததங்கள் பதி பசு பாசம் என்னும் மூன்றுமாம். பதி ஒன்று; பசக்கள் பல; பாசம் மூன்று. இயல்பாகவே பாசத்தினின்று நீங்கினவர் பதி; இயல்பாகவே பாசத்தினே கட்டுண்டவர் பசக்கள்; இயல்பாகவே பாசத்தின் நீங்கினவர்—அநாதி மலமுத்தர்; இயல்பாகவே பாசத்தினால் கட்டுண்டவர்—அநாதிமலபெத்தர்.)

சான்றவ ராய்ந்திடத் தக்க வாம்பொருண்  
மூன்றுள மறையெல மொழிய நின்றன  
வாள்ரதோர் தொல்பதி யாரு யிர்த்தோகை  
வாள்றிக்குற தளையென வகுப்ப ரன்னவே.

பதியரன் பாசந் தள்ளிற் பட்டுழல் பசுநா மென்றே  
விதியொடு மறைகள் கூறு மெய்மையைத் தெளிய வேண்டு  
விதுவென வரைப்பன் யாங்க விவ்வர சியற்ற வீச  
எதிர்க்கு வருச்சித் தேந்து மாலயம் பலவுங் காண்டு. 2

பதி பசு பாசம் என்னும் மூன்று பொருள்களின் இலக்கணத்தை விளக்குவன் ஆகமங்களே, இது “பலகலை யாகம வேதம் யாவையினுங் கருத்துப் பதி பசு பாசம் தெரித்தல்” என்னும் சிவப்பிரகாசச் செய்யுளானும்; “அநாதியே யமலன் சச்சிதா னந்தன் பதியான் மாக்க - எநாதியே பெத்தர் பந்த மகவிரு எநாதி மூன்று-மநாதியே பசபா சத்திற் பக்கு வத் ததுவ னை - வநாதியே யமல னுலே யவர்த்தமை யவைகளீங்கும்.” என்னும் சிவதருமோத்தரச் செய்யுளானும் அறிக.

2. சிவபெருமானே. பரமபதி; பிறரெல்லாம் பசக்கள்; இதற்கு வேதங்களே சாட்சியமாகும். (பசக்கஞ்குப்பதி—பசபதி.)

ஆதலா வெங்க ஸ்சனே பரம்பொரு எல்லா  
வேதி லாரேலா முயிர்த்தொகை யாகுமா லத்னைக்  
காத லாலுரைத் தேனன்று வாய்மையே காண்டி  
வேத மேறுத லாகிய கலைபெலாம் விளம்பும்.

3

விதிசி ருங்கள் வியன்முடி வேய்ந்திடும்  
பதிசி வன்றன் பதத்துணை யுட்கோடு  
மதிசி றந்திட வாலிதின் வைகிய  
தத்சி யென்னுந் தவழுவி சாற்றுவான்.

4

விதிமுத லுரைக்க நின்ற வியனுயிர்த் தொகைகட் கேல்லாம்  
பதியென வருஞந் தொன்மைப் பசுபதி தானு மன்னேருக்  
கதியென் றெவருந் தேற வாங்கவர் துஞ்ச வெந்த  
போதிதரு பலியு மென்பும் புனைபவன் ருனு மென்னும்.

5

சிவபெருமானைப் “பசுபதி” யென்று யசர் வேதமத்தி  
யிற் போந்த ஸ்ரீருக்குத்திரமும், நிருசிம்மதாபனீயோபநிடத  
மும் பிறவும் செப்புமாற்றுலறிக.

3. காண்பான், காட்சி, காட்சிப்பொருள் என்னும்  
மூன்றையும் காட்டுபவர் சிவபெருமானே. (காண்பான்—  
நூதிரு; காட்சி—நூனம்; காட்சிப்பொருள்—ஞேயம்.)

காண்பவன் முதலிய திறமுங் காட்டுவான்  
மாண்புடை யோனுமாய் வலிகொள் வான்கூடுடர்  
பூண்பதின் ரூப்யநயம் புணர்க்கும் புங்கவன்  
சேண்பொலி திருநடச் செயலை யேத்துவாம்.

6

கருவி மெய்ப்புலன் காட்டுவான் காண்பவன் காட்சிப்  
பொருளை ஏப்படு நான்மையு மைவகைப் பொறியு  
மிருதி றத்தியல் வினைகளுங் காலமு மிடறு  
மரபின் உற்றுறு பயனுமாய் நின்றனன் வள்ளல்.

7

விடயங்களின் வழியே செல்லாவண்ணம் மனத்தை  
நிறுத்திச் சிவத்தைத் தியானிக்கப்படுகுந்தவழி நூதிருவாகிய  
தானும், ஞானமாகிய தியானமும் தோன்றுது, ஞேயமாகிய  
சிவமொன்றே விளங்கப்பெறுவது யோகமேயாக, யோகபா  
தத்துக்குத் தலையாய் விளங்குவது ஞானபாதமாமாதவின்,  
“நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான ஞேயமொடு நூதிருவு  
நாடா வண்ணம், பின்மார்க்கச் சிவனுடனும் பெற்றி ஞானப்  
பெருமையுடை யோர்சிவைனைப் பெறுவர் கானே.” என்னும்  
திருவாக்குக் கிணங்கக் காண்பவன் முதலிய திறமுங் காட்டு  
வான் என்று கூறப்பட்டது.

4. முந்தியனவெல்லாம் பிந்த முந்துபவராயும், பிந்து  
வனவெல்லாம் முந்தப் பிந்துபவராயும், வேதோபநிடதங்  
களுக்கமையாதவராயும் உள்ளவர் சிவபெருமானே.

முன்னதின் முள்ளென மொழிது மேயெனிற்  
பின்னதின் பின்னுமாப் பேச நிற்றியா  
லன்னவை யேபெயனி லொழிந்த தல்லையோ  
வென்னென நின்னையா மேத்து கின்றதே.

8

வேதக் காட்சிக்கு மூப்பநிடத் துச்சியில் விரித்த  
போதக் காட்சிக்குங் காணலன் புதியரிற் புதியன்  
முதக் கார்க்குமு தக்கவன் முடிவிற்கு முடிவா  
யாதிக் காதியா யுயிர்க்குயி ராய்நிறு வமலன்.

9

சிவபெருமான் காலத்தினாலே வரையறுக்கப்படாதவ  
ரென்பது “முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொ  
ருளே பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியனே.”  
என்னுந் திருவாசகத்தானும், “பெருங்கடன் முடிப் பிரள  
யங் கொண்டு பிரமனும்போ, யிருங்கடன் முடி யிறக்கு மிறந்  
தான் களேபரமுங், கருங்கடல் வண்ணன் களேபர முங்  
கொண்டு கங்காளராய், வருங்கடன் மீளநின் ரெம்மிறை  
நல்வீணை வாசிக்குமே.” என்னுந் தேவாரத்தானுமறிக.

சுத்த மாயையிற் பிறந்த சூக்குமை முதலிய வாக்குக்களைப் பற்றுக்கோடாக்கொண்டு வேத சாத்திர மிருதி புராண கலைஞரானங்கள் பிறக்கின்றமையானும், சுத்த மாயாதீர் சிவபெருமானேயாமாதவினானும், அவர் வேதக் காட்சிக்கு முபநிடத்துச்சியில் விரித்த போதக்காட்சிக்கும் காணலன் எனப்பட்டார்.

5. நிலம், நீர், தீ, வளி, வெளி, ஞாயிறு, திங்கள், உயிர் என்பனவாய் நிற்பவர் சிவபெருமானே. (நிலம் முதலிய எட்டும் சிவனுக்கு அட்டமூர்த்தமாம்.)

விட்ட விட்டதோர் படைக்கௌம் வேறுவே ரேன்று  
தொட்டி ஸனத ஒலது மாற்றுத ருணியான்  
கிட்டு மெல்லை லவையெலாங் கவர்ந்தனன் கேடி  
விட்ட மூந்திசே யென்பது காட்டின எம்மா. 10

ஊறுகி யூனு ஞுயிர யுயிர்தோறு மாகி  
வாறுதி யான பொருளாய் மதியாகி வெய்யோன்  
ரூநுகி யான்பெண் னுருவாகிச் சராச டங்க  
ளாஹன் சிவன்மற் றவளீஸ்கழற் கன்பு செய்வாம். 11

காலாய் வெளியாய்ப் புன்ளாய்க் கன்லோடு பாராய்  
மேலாகி யுள்ள பொருளா யெவற்றிற்கும் வித்தாய்  
நாலாய வேதப் பொருளாகி நன்னுற்ற நாதன்  
மாலாய வனுக்கிஃ தொன்று வகுந்து ரைப்பான். 12

சிவபெருமானுக்கு நிலம் முதலாயின அட்டமூர்த்தமா மென்பது “இருநிலனுய்த தீயாகி நீரு மாகி யியமரன் னேயெறி யுங் காற்று மாகி, யருநிலை திங்களாய் ஞாயி ரூகி யாகாச மாயட்ட மூத்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மானும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி, நெருநலையா யின்றுகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக னீன்ற வாறே”, என்னுந் தேவாரத்தானும்; அவர் நிலமுதலாய அட்டமூர்த்த மல்லராய் உள்ரென்பது, “விரிக்திர் ஞாயிறல்லர் மதியல்

லர் வேதவிதியல்லர் விண்ணுநிலனுந், திரிதரு வாயுவல்லர் செறிதீயுமல்லர் தெளிநீருமல்லர் தெரியி, வரிதரு கண்ணி யாளை யொருபாக மாகவருள் காரணத்தில் வருவ, ரெரியர வாரமார்ப ரிமையாருமல்ல ரிமைப்பாரு மல்லரிவரே.” என்னுந் தேவாரத்தானும் அறிக.

6. சுத்தமாயை, அசுத்த மாயை, பிரகிருதி என்னும் மூன்றினின்றும் பிறந்தன தத்துவங்கள் முப்பத்தாறுமாம். பிருதிவிழுதற் குடிலையீருயள்ள இம் முப்பத்தாறு தத்துவங்களிலே அளவிறந்த அண்டங்களும், அளவிறந்த புவனங்களும், அளவிறந்த உயிர்களும் அமையும். தத்துவ சமூகமாயும் தத்துவாதீதமாயும் நிற்பவர் சிவபெருமானே.

ஞந்திய மாயைகண் ரூல மாகவே  
யந்தமி றந்துவ மாரே டாறுமுன்  
வந்திட வளித்தது யரபி ணங்தொழில்  
சிந்தைகொள் கருளையா னடாத்துஞ் செய்கையும். 13

அற்ற மில்வகை யாயிரத் தெட்டேனு மண்டம்  
பெற்ற எம்மென வியந்தனை தத்துவ பேத  
ஞுறு னர்ந்தலை தரணியோ வளப்பில வளகாண்  
மற்றை யண்டங்கள் கேட்டியேன் மருஞுதி மன்னே. 14

குடிலை யீறா வாரியே ருதலதாக் குழுமி  
புடைய வண்டங்க எல்கில வென்பரோன் ரேன்றி  
னடை த லுற்றிடு புவனத்தின் பெருமையா ரறிந்தார்  
ஞுடவு ருததோர் பொருளினை ருடவகூ றவற்றே. 15

தூய பார்முத லகவே குடிலையின் றஜையு  
மேய வண்டமு முயிர்களும் வியன்பொருள் பலவு  
மாயு நின்றன னல்லனு மாயின னவன்றன்  
மரய யாவறே கடந்தனர் மறைகளு மயங்கும். 16

முப்பத்தாறு தத்துவங்களாவன:- சிவம், சக்தி, சாதாக்கியம், ஈசரம், சுத்தவித்தை; காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை; மனம், சித்தம், புத்தி, அகங்காரம்; செவி, தோல், கண், நாக்கு, மூக்கு; வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம்; சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம்; ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி என்பனவாம். சிவம் முதலிய முன்னெந்தும் சிவதத்துவமெனப்படும்; இது சுத்தமும், பிரேரகாண்டமுமாம். காலம் முதலிய நடுவனேழும் வித்தியாதத்துவமெனப்படும்; இது சுத்தாசத்தமும், போக சயித்திருகாண்டமுமாம், மனம் முதலிய பின்னிருபத்துநான்கும் ஆன்மதத்துவமெனப்படும்; இது அசுத்தமும் போக்கியகாண்டமுமாம். மனம் முதலிய நான்கும் அந்தக்கரணம் எனவும், செவிமுதலிய ஐந்தும் ஞானேந்திரியமெனவும், வாக்குமுதலிய ஐந்தும் கன்மேந்திரியமெனவும், சுத்தம் முதலிய ஐந்தும் தன்மாத்திரையெனவும், ஆகாயமுதலிய ஐந்தும் பூதமெனவும் படும். சித்தியார்:- ‘ஐந்துசுத் தத்தின் கீழேழும் சுத்தாசத் தம்ம சுத்தந், தந்திடும் புமான் கீழெண்மூன் ஒய தத் துவஞ் சீவர்க்கு, வந்திடும் பிரேரகாண்ட மருவுபோக சயித்திரத்தோ, டந்தமிலணுக்கக்ஞக்குப் போக்கிய காண்ட மாமே.’

விஷ்ணுவினுடைய அகந்தைச்சுதை நீக்குமாறு தமது அருட்சத்தியோடு சிவபெருமான் ஆடியாகுது தத்துவக்குதாமென்க. இது, பிரகிருதியைக் கரும்பாம்புவடிவாகக் கொண்டும், சுத்தமாயையைச் செம்பாம்புவடிவாகக் கொண்டும் தத்துவங்களைக் கருவிகளாகப் பரப்பி மேலோர் தற்காலத்தில் அயரும் அனுட்டானங்களிலே காணப்படும்.

7. மனம் வாக்குக் கதீதராய், ஊர் பெயர் குணம் குறி செயல் வரவு போக்கு ஓப்பு இலாதோராய், உருவு அருவு ருவு அருவு கடந்தோராய் உள்ளவர் சிவபெருமானே.

நோக்கினு நுழைகிலை நுவலு கின்றதோர் வாக்கினு மயைகிலை மதிப்ப வொன்கிலை நீக்கரு நிலைமையி விற்றி யெந்தைநீயாக்கிய மாயீ தற்கி லேமரோ.

17

ஆதி யந்த மிலாதவெம் மண்ணலுக் கோது பேரு மூருவமோர் செய்கையும் யாது மில்லையில் வாற்றினை யெண்ணிலா வேதம் யாவும் விளம்புந் துணிபிலுல்.

18

ஹிலான் குணங்குறியிலான் செயலிலானு ரைக்கும் பேரிலா ஹெருமுன்னிலான் பின்ஸிலான் பிறதோர் சாவிலான் வரல்போக்கிலான் மேலிலான் நனக்கு நேரிலா நுயிர்க்கடவுளா யென்னுளே நின்றுன்.

19

திருவந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப் பெருவந் தனைசெய் தறிதறக்கரும் பெற்றி யெய்தி யருவந் தனையுரு வத்தையு மன்றி நின்று ஹெருவன் நனதுபதந் தன்னையுளத்துள் வைப்பாம்.

20

இருமையு மொருமையு மிரண்டு மொன்றிய வொருமையு மன்றென வுகைம் யாவையும் பெருமையி னியற்றிய பெரும நின்செய ஸருமறை யானவு மறிதற் பாலவோ.

21

ஆதியு நடுவு மீறு மருவும் மருவு மொப்பு பேதுவும் வரவும் போக்கு மின்பழுந் துன்பு மின்ற வேதமுங் கடந்து நின்ற விமலவோர் குமரன் நன்னை நீதரல் வேண்டு நின்பா னின்னையே நிகர்க்க வென்றுர்

22

இவ்வண்மை ‘உருவுமருவுங் கலப்புமாயன்றிக் குறியு முரையுமணர்ந்தறிவரிதாய்க் குணமெல்லையிலவா, யானந்தக்குறியா யற்புதமா யநாமயமாய் நிராமயமா யசலமா

யின்பாய்த், தெவிவரிதா யனுபவமாய் முத்தசித்தா யனுவாய்ச் செல்கதியாய்ப் பல்லுருவாய்த் திமைநன்மையின்று, யுரையிறந்து கரையிறந்த வொளியாகி வெளியாயோங்குவது தற்சிவமென்றாங் குரைக்குநாலே.' என்னுந் தத்துவப்பிரகாசச் செய்யுளானறிக.

8. உருவு, குணம், செயல் இறந்துநின்ற சிவபெருமான் உயிர்களைப்பற்றித்த பாசத்தை ஒழிக்கும்பொருட்டுத் தம்மோடொற்றுமையுடைய சத்தியைக்கொண்டு படைத்தலாதி ஐந்தொழில் நடாத்துவர். அவர் அருளோ சத்தி; அவர் அருளோ பெண்வடிவற்றது; அவர் அருளோ உமை; அவர் உருவோ சத்தி; அவர் உருவோ அருள்; அவர் உருவோ ஞானம். சிவன் அருளின்றி உயிர் இயங்காது; சிவன் அருளோடே உயிர் இயங்கும். எனவே, சிவமுஞ் சத்தியுமாய் உலகை ஈன்றவர் சிவபெருமானே. இவ்வண்மைகள் சத்தவாதுளம் முதலிய ஆகமங்களை உணர்ந்தவர்களே சிறிது அறிய வல்லவராவர்:

உருவொடு குணஞ்செய லொன்று மின்றியே  
நிருமல மாய்ச்சிவ விறைந்து நின்றதும்  
பரவிய வுயிர்த்தொகைப் பந்த நீக்குவா  
லேகுதனிச் சத்தியா வுன்ன வுற்றதும்.

23

புல்லிய புரம்போடித் ததுவங் கரமனை  
யொல்லென வெரித்தது முனக்குச் சிற்தியோ  
வெல்லையில் விதமுத லெனைத்து மீண்டுநின்  
எல்லா ஓலையே நடாத்து மென்கையால்.

24

தேனமர் கமலத் தன்னல் செய்தெருஇன் மூற்று மாற்று  
லானதன் எருளை யாங்கோ ராயிழை யாக நல்கி  
மேனிகற் கருளை தன்னுன் மேவுவ துணைரா யேளை  
வானவர் போலேங் கோளை மதியி லாதாய். 25

தந்துமி யிசன் றன்னைத் தனயரு மயனு மாலும்  
வந்தனை செய்து போற்ற மாயவன் வதன நேரக்கி  
நந்தம் தருள தாகு நங்கையோ டிலிது சேர்ந்தா  
முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி யென்றுன்.

காமரு வடிவா யேங்குங் காண்பது சத்தி யங்கன்  
மாயை மாவி நின்றுன் மன்னிய சிவனு மீது  
தூமறை முதலா வள்ள தொல்லைநுல் புகலு மன்னார்  
தாமோரு புதல்வன் றன்னைத் தந்தவர் சாற்று கின்றும். 27

உருவிலை நமக்கென வொன்று நம்வயி  
ஞானஞா வகவயெலா மென்ன வன்னதோர்  
பொருளௌன வன்னியே புவன மீன்றவள்  
பெருமகிழ் வெய்தியிப் பெற்றி கூறினார்.

28

ஞானந் தானுரு வாகிய நாயக ஸியல்பை  
யானு நீயுமா யிசைத்துமென் ரூஸ் தேவிதோ  
மோனந் தீர்க்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந்  
தானுங் காண்கில னின்னருந் தன்பெருந் தலையை.

29

ஆட்டு வித்திடு பவனது செயாவழிக்  
கூட்டுடைப் பாவைகள் குளைந்து வீழ்ந்தென  
நாட்டிய பரனரு ணடாத்த லின்மையா  
லீட்டுபல் லுயிர்த்தொகை யெளைத்து மாய்ந்தவே.

30

அன்பினர்க் கெளிவந் துள்ள வாதியம் பரமன் மாது  
தன்புடை யாகச் சீயத் தவிசின்வீற் றிருத்த லோடுந்  
துன்பகன் றிருபா லாகித் துவன் றிய வயிர்க் கௌல்லா  
மின்பொடு போக மாற்றி யினிதமர் ஏற்ற வன்றே.

31

அந்த வெல்லையிற் சத்தியுஞ் சிவமுமா யளைத்தும்  
வந்தி டூப்பிரி சளித்தவ ரிருவரும் வரவுஞ்  
சிந்தை யின்மகிழ் வெய்தியே யம்மைசே வடியின்  
முந்தி யோடியே வணங்கினன் முழுதொருங் குணர்ந்தோன்.

தத்த மாற்றங்க ஸிறுவிய சமயிகள் பலருங்  
கத்து புன்சொலை வினவினா ரவன்செயல் கானுர்  
சுத்த வாதுள முதலிய தந்திரத் தொகுதி  
யுய்த்து ணர்ந்திடு நீரே யொருசிறி துணர்வார். 33

சிவபெருமானுடைய வடிவம் சத்தியென்பதும், அச்சத்தி ஞானவடிவமென்பதும், “காயமோ மாயை யன்று கான் பது சத்தி தண்ணேல்.” என்பதனாலும், “சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகும்.” என்பதனாலுமறிக. ஐந்தெரழிற்கும் வித்தாயுள்ளது சத்தியாம் என்றது ‘‘விமல மா யெந்தொழிற்கும் வித்தாய் ஞாலத் தரந்தைகெட மணி மன்று ஸாடல் கானு மன்னையருட் பாதமலர் சென்னிவைப் பாம்’’ என்பதனாலறிக. சத்தியின்றிச் சிவமில்லையெனல், குணமின்றிக் குணியில்லையாமாறுபோல, இயற்கைக்குண மாகிய அருளெனப்படுகின்ற சத்தியின்றிச் சிவமில்லையாம் என்னும் வாய்மையைத் தன்னுட் கொண்ட “அருளது சத்தி யாகு மரன்றனக் கருளை யின்றித், தெருள்சிவ மில்லை யந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை, மருளினை யருளால் வாட்டி மன்னு யிரக் களிப்பன் கண்கட், கிருளினை யொளியா லோட்டு மிரவி யைப் போல வீசன்,” என்னும் திருச்செய்யுளானறிக. சிவபெருமானுடைய சிரம், முகம், இருதயம், என்னும் அங்கங்களும், மார்பு, கண்டம், பாகு முதலிய பிரத்தியங்கங்களும், மான், மழு முதலிய சாங்கங்களும் வாகனம், குடை, கொடி முதலிய உபாங்கங்களும் சிவசத்திருபமாமென்று ஸ்ரீவாது ஸாகமம் செப்புகின்றது.

9. பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்துத் துடைத்துப் பின்னர்ப் படைப்பவரும் சிவபெருமானே; அருள்சரந்து

யயிர்களை ஆளும் ஆதிநாயகரும், ஆதியந்தரகிதரும் அவரே; அருவும் உருவுமாகின்ற அநாதிமலமுத்தரும் பரஞ்சோதி சுவருபரும் அவரே; அநாதியாய் ஞானைந்த வடிவாயுள் எவரும் அவரே; மகாதேவரும், நித்தியரும், சருவாந்தரியா மியும் அவரே; மூவுலகத்தையும் ஈன்று அருளும் பிதாவாகிய திரியம்பகரும், சருவ சீவசாட்சியும் அவரே; தாணுவும் பராபரனும் அவரே; தம்மை ஒப்பார் மிக்கார் இலாதவரும் அவரே; ஆன்ம நாயகரும், ஏகரும், குணதீதரும் அவரே; பிரம விஷ்ணுக்கள் காண்டற்கரியரும் அவரே; ஆன், பெண், அவி அல்லாதவரும் அவரே; வேண்டிய வேண்டியாங்கிப வரும் அவரே; இங்கனம், வேதக்கிளைகளெல்லாம் முழங்குகின்றன.

கேள்வி மெந்த வேதக் கிளையெலா மியங்பு கின்ற துங்கர சிவனே யெல்லாந் தோற்றுவித் தலித்து மாற்ற மீளவுந் தருகின் ரூநும் வியலுயிங்க் கருளை நல்கி யானுநா யகனு மாதி யந்தமி லோனு மென்னும். 34

அத்தனும் பகவன் ரூநு மருவு முருவ மாகுஞ் சுத்தனு முணர்தற் கொண்ணுச் சோதியு மியான்டு மேவுஞ் சித்தனு மநாதி தானுந் தேவர்க் டேவு மென்று நித்தனு முயிர்க்கு ஸீங்கா நிருத்தனு மவனே யென்னும். 35

மூன்றெனு மூலகந் தன்னின் முளைத்திடு பொருளை யெல்லா மீன்றார்ப் புரியுந் தாதை யெனுந்திரயம் பகனும் யார்க்குஞ் சான்றென நிற்கின் ரேநுந் தானுவும் பரனுந் தன்னைப் போன்றவ ருயர்ந்தோ ரில்லாப் புங்கவன் ரூநு மென்னும். 36

அன்னை மேகன் ரூநு மஸப்பருங் குணத்தி றனுங் கண்ணை மயனுந் தர்மாற் காணிய நில்லான் ரூநும் பெண்ணெடா ணலிய தென்னும் பெற்றியி லோனும் யாரு மென்னிய வெண்ணி யாங்கே யிபவன் ரூநு மென்னும். 37

அதர்வசிரசு, அதர்வசிகை, சுவேதாச்சுவதரம், கைவல் வியம், காலாக்கினிருத்திரம் முதலிய உபநிடதங்களிலே இவ்வன்மைகள், ஆங்காங்குக் காணப்படுகின்றன.

10. சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டுச் செய்யுந் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளவென்னும் ஐந்துமாம்.

ஓருதலை யைந்தோழி ஒவப்பு ருவகை  
புரிதஞ் பகவநம் புன்மை நீக்குவான்  
கருணையோ டுன்னினை கடிதிற் செய்பணி  
யருஞ்சி யென்றன ராற்று நோன்மினேர். 38

அவித்திடல் காத்திட லடுதன் மெய்யனார்  
வொவித்திடல் பேரரு ஞாதவ லேயெனக்  
கிளத்திடு செயல்புரி மின்ற நீலமார்  
களத்தினன் பதியது கழறும் வேதமே. 39

படைத்தலாவது தநு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றுந் தோற்றுவித்தலாம்; காத்தலாவது தோற்றுவிக்கப்பட்ட தநு முதலியவைகளை நிறுத்துதலாம்; அழித்தலாவது தநு முதலியவைகளை முதற்காரணத்திலொடுக்குதலாம்; மறைத்தலாவது ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களி லமிழ்த்துதலாம்; அருளலாவது ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதலாம். இவ்வைந்தும் அருட்டொழிலா மென்பது “அழிப்பினைப் பாற்ற லாக்க மவ்வவர் கன்ம மெல்லாங், கழித்திட னுகரச் செய்தல் காப்பது கன்ம வெர்ப்பிற், ரெழித்திடன் மலங்க ளௌலா மறைப்பருள் செய்தி தானும், பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடி னருளே யெல்லாம்.” என்னுஞ் செய்யுளால்நியப்படும்.

11. சிவபெருமானுடைய அருட்சத்தி எனப்படும் இன்பசத்தி உமையென்றும், அழித்தற்சத்தி ஜயையென்றும், சீற்றச்சத்தி காளியென்றும், ஆண்சத்தி அரியென்றும் கூறப்படும். (உமை—உமாதேவியார்; ஜயை—கொற்றவை, தூர்க்கை; காளி—பழையோள், காடுகிழாள், காடுகாள்; அரி—விண்ணு.)

நால்வ கைப்பட நண்ணிய சத்தியன்  
மாலு மாதலின் மற்றுது காட்டுவா  
ஒல கண்டத்த னச்சத் னச்சுறுவு  
கோல மெய்திக் குறுவின னவ்விடட. 40

இறுதிசெய் திடலே சீற்ற மின்பமே யான்மை யென்னு வறைதரு சத்தி நான்கா மரன்றனக் கையை காளி முறைதரு கவுரி யின்னேர் மும்மையும் பெற்றே ரேனைப் போலகுஞ் சத்தி யானிப் பெற்றியு மறைகள் பேசும். 41

“படைப்பாதித் தொழிலும் பத்தர்க்கருஞும் பாவலையு நாலு, மிடப்பாக மாதராளோ டியைந் துயிர்க்கின்ப மென்றும்,” எனவும், “கொற்றவை சிறுவு” எனவும், “பழையோள் குழவி” எனவும். “அரியலாற் றேவியில்லை யையனை யாற்றனார்க்கே.” “வருக்கைத் தடம் பொழின் மாமாதை யையர்க்கு மாசோன் றில்லா, முருக்கொத்த மேனி யழகிய நாதர்க்கு முச்சரவத். திருக்கைக் கமல வரானார்க் கரிதிருத் தேவியன்றே, வரிக்குப் பொருஞ்சரை யீர்கெடு வீர்நும் மறி விண்மையே.” எனவும் போந்த திருவாக்குக்களினுலே உமை முதலாயினேர் சத்தியாமாறு தெளிக.

இரேதசானது ஊர்த்துவலீரியம் அதோவீரியம் என இரு திறப்படும். ஊர்த்துவ வீரியமுடையார் சிவன்; அதோ வீரி யமுடையார் பசுக்கள். சிவனுக்கு ஊர்த்துவ வீரியசத்தி உண்மை, சுப்பிரமணியர் முதலாயினேர் உன்முகத் தோற்

றத்தாலும், “‘மீது சேர்தரும் வீரியன்ல்லையோ’’ என்று மகாசாத்தப் படலத்திலே சூறிய விஷ்ணுவாய்ப் பிறந்த வாக்கினாலும் அறியப்படும். சுருதிகளிலே சிவனுடைய வீரியத்தினாலே மகாமேரு பொன்மயமாயிற்று என்று சொல்லப் படுகின்றது. சிவன் தமது நால்வகைச் சத்திகளுள் ஒன்றுகிய மாயாசத்தி வாயிலாகத் தோற்றுவித்த உக்கிரரூபராகிய கர்த்தாவினாலும், அதிதாய்தாகிய கண்டகிநதி தீர்த்தத்தினாலும், இந்ததியிலே இப்போதும் சனிக்கின்ற பொற் கீடங்களாகிய வச்சிரதந்திகள் சாளக் கிராமங்கள் வாயிலாகக் காணப்படுகின்றமையானும் மேலே சொல்லிய சுருதி உண்மை வலியுறுத்தப்படும்.

12. சிவபெருமான் உயிர்களின் பொருட்டுப் பிரமாவை யதிட்டித்துப் படைத்தலும், விஷ்ணுவை அதிட்டித்துக் காத்தலும், உருத்திரரை அதிட்டித்து அழித்தலும் செய்வர். பின்னர் முன்போல (மலநீக்கம் பெருமையினாலே) உயிர்களைத் தநுகரணங்களைக் கொடுத்துத் தாம் பிதாமாதாவாகிப் படைத்தலும் செய்வர். பிரம விஷ்ணுக்களைக் காப்பார்; பின்னர் அவர்களையும் ஒடுக்குவார், சங்கார கிருதி யம் ஆதிமத்தியாந்தகீனராகிய தம்மாலன்றி அழிதன் மாலையராகிய தேவர்களாலே இயலாமையினாலே, அதனை அவர் தம்வயிற் கொண்டார். படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றும் சாத்துவிகம், இராசசம், தாமசம் என்னும் முக்குணத்தின் பாலனவாம். அதனாலே, படைத்தலாதி முத்தொழில் புரியும் பிரமாதி மூவரும் முக்குண வயத்தராவர். ஆகவே, தாமசகுணம் சங்காரகாலத்துக் கிருத்தியமொன்று நோக்கிச் சிவபெருமானுக்குச் செப்பப்படும்; படினும், ஞானே நந்த வடிவினராகிய அப்பதிக்கு யாண்டுமுள்ளதோர் இயற்கைக்குணமாகாது; அவரோ குணதீதர். பிறந்திறந்துமூலும் உயிர்களை உலைவுறுது தடுத்து ஒடுக்கதலினாலே, சங்கார கிருத்தியமுந் தீயதாகாது, பிரம விஷ்ணுக்களென்னும் மிருவர்க்குமோ காலத்துக்கியைந்த குணங்களினாலே சாத்துவிக இராசச தாமசங்கள் முறைமுறையே பொருந்தும்;

நிலவு கின்றதன் னருளுகுக் கொண்டிடு நிமலன் றலைமை பெற்றிடு புங்கவர் தம்மமழுன் றந்தே யுலகம் யாவையு மளித்தருள் செய்திட வதவு யலகி லாவுயிர் யாவையு மயன்கணின் றவிப்பான்.

மாய வன்கணின் றவையெலாம் போற்றிமற் றவைக்குத் தூய துப்புர வருத்தியே மேல்வினை தோலைச்சி யாய வற்றிலோர் பற்பல வீடுற வருவி மேய வாருயி ரூலகேலாம் பின்னரே வீட்டும்.

நாரண னென்னுந் தேவு நான்முகத் தவனு முக்கட் பூரணன் ரூனு மாகிப் புவிபடைத் தவிந்து மாற்றி யாரண முடிவுந் தேரூ வநாத்யா யுயிர்கட் கெல்லாங் காரண மூய மேலோன் கழலினை கருத்துள் வைப்பாம்.

செங்கண்மா றன்னை யென்னைத் திண்டிறன் மொய்ம்பி னல்கி யங்கண்மா ஞாலங் காப்பு மளிப்பது முதவி யாழு மூங்கள்பா விருத்து மென்றெழ முயிருணின் நியற்று நின்ற னெங்களான் முடியுஞ் செய்கை யாவது மில்லை கண்டாய்.

அன்ன வேலையி லவையெலா மழித்தபின் னவிப்போ ரென்ன நின்றவர் தம்மையு மொடுக்குறு மிதற்பின் முன்ன ருள்ளதோ யேகமா யுறையுமெம் முர்த்தி பின்னு மிம்முறை புரிந்திடு மென்றுமிப் பெற்றி.

அந்த மாநியின் ருகியே யுயிரேலா மளிக்குந் தந்தை யாகிய தனக்கன்றி முழுதடுந் தகைமை மைந்த ராகிய வரரான் முடிவுரு மையினு வெந்தை தன்வயிற் கொண்டன ஸீறுசெய் யியற்கை.

சசனே காப்ப னல்லால் யாரையும் பிறராற் றம்யா லாசறப் போற்ற லாகா ததுதுணி வாகு மீண்டுப்

பேசிய திறனு மன்னேன் பேரூண் மருதி யென்ன  
நேசமோ டியைந்திட்டன்னை நினைந்தநோன் பியற்று கென்றுன்  
எங்குள் பொருஞாங் கோரு மீதலுந் தானே யாகுஞ்  
சங்க னுலக மெல்லாந் தந்திடுங் கன்னி தன்னை  
மங்கல முறையாற் கொண்டான் மலைகள் கொடுப்ப வென்று  
லங்கவ ணருளி ஸீர்மை யாரறிந் துரைக்கற் பாலார். 49

ஊன்புகு மெவரை யுந்தன் லேண்குணத் தொடுக்கித் தானே  
வான்புக லாகி நின்று மற்றவர் குணங்க ஞுடு  
தான்புக வில்லா தோறுந் தன்னிய லினைய தென்றே  
யான்புக லரிய தேவ மீசனு மவனே யென்றும். 50

துன்று தொல்லுயிர் தொலைவு செய்திடு  
மன்று தாமதத் தடுவ தன்றியே  
நன்று நன்றது ஞான நாயகற்  
கென்று முள்ளதோ ரியற்கை யாகுமோ. 51

நிர்க்கு னாத்தனே நிமல என்னவன்  
சிற்கு னாத்தலய்க் கிகழு வாலேஞு  
சொற்கு னாத்தனே தொலைக்கு ஞானடு  
முற்கு னாத்தினை முன்னு மாற்றலால். 52

நற்குண முடையநல் லோரு நாடோனுச்  
சிற்குண ஒருகுமச் சிவன்ப ராபரன்  
சொற்குண முவகைத் தொடர்பு மில்லதோர்  
நிர்க்குண னவன்செய ஏகற்றதற் பாலதோ. 53

தீய தன்றாடுஞ் செயலு நல்லரு  
ளாயி லாவிக எழிந்துந் தோன்றியு  
மோய்வி லாதுழன் றலைவு ஞுமலே  
மாய்வு செய்திறை வருத்த மாற்றலால். 54

மேனி பொற் கென்றவின் விமல வான்பொரு  
ஞுளொனு மருட்கையி னவையி லீசனைத்  
தானுனர் தெளிவிலிற் றவத்திற் பூசையி  
லானது குணனெலா மயன்ற னக்குமே.

நேமியாற் குருவெலா நீல மாயதுந்  
தோமறு கடலிடைத் துயில்கோள் பான்மையு  
மேறுறு மக்கதையும் பிறவு மெய்துமேற்  
ருமத ராசதந் தானு முற்றவே.

அறிவொருங் குற்றுமி யஜையன் கண்ணுத  
விறைவஜை வழிபாடு யேத்தி யின்னரு  
ணைவரு தன்மையு நீடு பேரதழும்  
பேறுதலிற் சாத்திக முறையும் பெற்றுளான். 57

சிவபெருமான் படைப்பாதி தொழிலை இடையருதியற்  
றுதலினாலே அவர் பாரமெய்தி விகாரமெய்தார். இவ்  
ஷண்மை குரியசந்திதியிலே கமலமொன்று அலர்ந்தும், மற்  
கேறுன்று முகைததும், வேகேறுன்று உலர்ந்தும் நிற்றலினாலே  
அறிக். சங்கார கருத்தாவாகிய சிவபெருமானாலே அழிவெய்  
திய வுலகம் பின்னர் அவரினின்று தோன்றுவது மலபரிபாகம்  
வரும் பொருட்டேயாம். முன்னர்த் தோன்றியவாறு நிற்க  
வொட்டாது மீட்டும் மீட்டும் அழிப்பது உயிரின் இளைப்பு  
ஒழித்தற் பொருட்டேயாம். சித்தியார்:— “உயிரவை யொ  
டுங்கிப் பின்னு முதிப்பதென் னரன்பா லென்னிற், செயிருறு  
மலத்தி னாகுஞ் சிதைந்ததே தென்னிற் சித்தத், தயர்வொழி  
காரி யங்க எழியுங்கா ரணங்கி டக்கும், பயிறரு காரியம்  
பின் பண்டுபோற் பண்ணு மீசன் ” அவர் சங்காரத்தொழில்  
செய்யுமிடத்து, பிரமவிஷ்ணுக்கள் அழியாது நிலையுதலுடை  
யராயின், அது சங்காரத்தொழிலாகாதாமாதலின், அவர்  
களையும் ஒழித்துவிட்டு, அவர் ஒருவரே எஞ்சி நிற்பாரென்க.  
சித்தியார்:— “இறுதியாங் காலந் தன்னி ஞாருவனே யிருவ

ருந்தம், முறுதியி னின்று ரென்னி னிறுதிதா னுண்டாகாதா, மறுதியி லரனே யெல்லா மழித்தலா வைனு லின்னும், பெறுது நா மாக்க நோக்கம் பேரதி கரணத் தாலே.' சிவபெருமா னுக்கு உட்குணம் சாத்துவிகுமும், வெளிக்குணம் தாமசமும், விஷ்ணுவுக்கு உட்குணம் தாமசமும், வெளிக்குணம் சாத்து விகமும்; பிரமாவுக்கு உட்குணமும் வெளிக்குணமும் இராச சமுமாமெனச் சூதசங்கிதை, சிவதருமோத்தரம் முதலாயின செபுகின்றன. சிவபெருமானுடைய சங்காரம் ஆன்மாக்களை இளைப்பாற்றுவுக்கு குணமாய் முடிதலின், அது உள்ளபடி சாத்துவிக குணமாகி, வெளிநோக்கத்துக்குத் தாமசம் போன்றும்; விஷ்ணுவுடைய திதி சுகம் பிறப்பியாது துக்க காரணமாயிருத்தலினாலே, அது உள்ளபடி தாமசகுணமாகி, வெளிநோக்கத்துக்குச் சாத்துவிகம் போன்றும்; விளங்குகின்றன.

13. எவ்வெவ்வடிவமாய், எவ்வெவ்வண்ணமாய். எவ்வெப் பெயர்கொண்டு எவ்வெத் தெய்வத்தை எவ்வெவர் வழிபடினும், அவ்வவ் வடிவமாய், அவ்வவ் வண்ணமாய், அவ்வெப் பெயர்கொண்டு அவ்வத் தெய்வத்தைத் தமது சத்தியால் அதிட்டித்து நின்று அவ்வெவர் வழிபாடுகளை அதனையங்கீரித்து அநுக்கிரகிக்கும் சிவபெருமானே என்னும் என்னையும் போன்றும், சேகண்டியும் ஒலியும் போன்றும், மலரும் மணமும் போன்றும், அரதனமும் ஒளியும் போன்றும் பிரபஞ்சமெங்கும் ஏகமாய் நீக்கமற வியாபிப்பர்.

யாதொரு பொருளை யாவ ரிறைஞ்சினு மதுபோய் முக்க  
னூதியை யடைய மம்மா வங்கது போலத் தொல்லை  
வேதம் துரைக்க நின்ற வியன்புக முனைத்து மேலா  
நாதனை யனுகு மெல்லா நதிகளுங் கடல்சென் ரென்ன. 58

எவ்வெவர் தம்மை யேனும் யாவரே யெனினும் போற்றி  
எவ்வவ ரிடமரக் கொண்டே யாக்கரு டருவாய் போற்றி  
மெய்வரு தெவிவி லுன்னை வெளிப்பட வணர்ந்துள் ளோக்குத்  
தெய்வத போக முத்தி சிறப்பொடு தருவாய் போற்றி. 59

என்னுறு மெண்ணே யென்ன வெறிமணி யரவ மென்னக் கள்னுறு போது கான்ற கடியெனச் சலாகை தன்னிற் ரள்னுற வரிய சோதி தானென வுலக மெங்கு முன்னொடு புறமு மாகி யொருமையாற் பரவு மன்றே. 60

அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்னும் நால்வகை யோனிகளுள் ஒருயோனிவாய்ப்பட்டுப் பிறப்ப வையாவை அவையெல்லாம் பசுக்கள்; அப்படிப்பிறத்தலில் லாதது யாது, அது பதிப்பொருள் என்னும் இதுவொன்றே எளிதில் அவ்விரண்டுக்கும் தம்முள் வேற்றுமை அறியும் வண்ணம் நிற்பது. சிவஞானசித்தியார்:—“யாதொரு தெய் வங்க கொண்மை ரத்தெய்வ மாகி யாங்கே, மாதொரு பாக ஞர் தாம் வருவர்மற் றத்தெய் வங்கள், வேதனைப் படுமி றக்கும் பிறக்குமேல்வினையுஞ் செய்யு, மாதலா னிவையிலாதா னரிந்தருள் செய்வ னன்றே.” அருணகிரியந்தாதி;—“எல்லார் பிறப்பு பிறப்புமியற் பாவலர்தஞ், சொல்லாற் றெளிந்தே நஞ் சோனேச, ரில்லிற்— பிறந்தகதை யுங்கேகேளம் பேரு லகில் வாழ்ந்துன், டிறந்தகதை யுங்கேட்டி லேம்.” இத னல், வேதபுராண இதிகாச முதலிய நூல்களிலே அநாதி முத்த சித்துருவாகிய பரமபதி சிவபெருமானே என்பது தெள்ளிதிற் றுணியப்படும். பசுக்கள் பிராமணர் பிதா மாதா முதலாயினேரை இம்மையிலே வழிபட்டோர்க்கு, அஃதறிந்து மறுமையிலே பலன்கொடுப்பார் வேறென்பது எல்லார்க்குமொப்ப முடிந்தபட்சமாகும். அப்படியாமாயின், தம்மை வழிபட்டவர்களுக்கு அவ்வத்தேவரே எதிர் தோன்றி நின்று பலன் கொடுத்தாரென்றும் ஆண்டாண்டுக் கேட்கப்படுதலின், அவ்வத்தேவரும் அதற்குவல்லுநர் போலுமாலோவெனின், அன்று: அரசன் ஆணையே மந்திரி முதலாயினேர்மாட்டு நின்று பிறர்க்கு அளிக்குமாறுபோல, சிவபெருமானே தன்னுணையைத் தன்னேவல்வழிநிற்கும் அவ்வக்கடவுளர்மாட்டு வைத்துப் பலன் கொடுப்பானது வினென்க. அங்குனமின்றி, தாமே வினைத்துடக்கிறப்பட்டுப்

பரதந்திரராய் நிற்கும் அக்கடவளர் பிறர்க்குப் பயன் கொடுத்தல் ஓர்போதும் பொருந்தாதாம் என்க. சமய கோடிகளுக்கெல்லாம் அவ்வச்சமய கடவுளரைத் தமது சத்தியால் அதிட்டித்து நின்று அருளுபவர் சிவபெருமானேயாமாயின், ஒருவன் எந்தச்சமயத்தில் இருந்தாலுமென்னை? அவன் இந்தச் சைவசமயத்திருந்துகொண்டுதானே, மற்ற ஹவ்வெச்சமய கடவுளரை வழிபட்டாலுமென்னை? அவனுக்கு யாண்டும் அருள் உண்மையாமோவெனில், அது ஓர்போதும் கூடாது; எங்ஙனமெனின், அகண்டபூமன்டலாதிபதியாகிய அரசனது ஆஞ்சளூயானது, இராஜபதமுதற் சேவகபதமிறுதியாயுள்ள எவ்வெக் கீழ்க்கீழ் அதிகாரிகள் மாட்டும் செல்லுமாயினும், அவ்வவ்வதிகாரிகள் தம்மை அடுத்தோர்க்குத் தத்தம் சத்திக்கேற்ப அளிக்கும் பயனுண்டுது அப் பூமன்டலாதிபதி தன்னை அடுத்தோருக்கு அளிக்கும் பயனுக்குத் தினைத்துணையேனும் ஈடாகாது அழிதன் மாலையது போலாம்.

சிவபெருமான் யாண்டும் வியாபிப்பரென்பது ‘‘இந்த நெத்தி னெரிபாவி னெய்பழுத்தி னிரத மெள்ளின்க ஜெண் ஜெயும்போ லெங்கு மூளிறைவன், வந்தனைசெய் தெவ்வி டத்தும் வழிபடவே யருஞும்’’ என்பதனாலும், சிவபெருமான் அடியார்களுக்கு எவ்வெவ் வடிவமுற்று அருளினும், அவ்வவ் வடிவம் அவ்வவ்வண்ணம் இறந்து நிற்பாரென்பது ‘‘மைப் படிந்த கண்ணாஞ்த் தானுங்கச்சி மயானத்தான் வார்சடையா னென்னி னல்லா, னெப்புடைய னல்ல னெருவ னல்ல னேரூர னல்ல னேரூவம னில்லி, யப்படியு மந்திறமு மவ்வண் னமு மவனருளே கண்ணாக்க காணி னல்லா, லிப்படிய னிந் நிறத்த னிவ்வண் னைத்த னிவ்வனிறைவ னென்றெழுதிக் காட்டொ னைதே.’’ என்னும் தேவாரத்தானும் அறிக்.

திருமங்கவியத்தைத் தரித்துக்கொண்டு தமது நாயக னுக்குத் துரோகஞ்செய்து இல்லொழுக்கிறந்த மகளிர் போல, வேதியர் குலத்திற் பிறந்து, சிவசின்னங்களாகிய விழுதி ருத்திராக்ஞந்தரித்து, சிவபெருமானை வழிபடாது மற்

றைத் தேவர்களை வழிபடுவோர் சிவத்துரோகியராமென் பது ‘‘வேதியர் குலத்திற் பிறந்தவர் தமக்கு விசேடமா மிக கலி யுகத்தில், வேதநீ தெய்வ மென்புரா னெங்கள் விளம் பவு மன்னினு ஒன்றன், பாததா மரையை வழிபடா தேனைப் பண்ணவர் தமைவழி படுவோர், பாதக மறையோர் மூடர்களார்க்குப் பயன்றரா பரதெய்வங்களுமே’’ என்னும் சிவத்துவ விவேகச் செய்யுளாலே வெளிப்படும்.

14. பிறப்பிறப்பிலராய் உருவ செயல் பெயரிலதாய் (அகண்டாகாரநித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பாயுள்ள) பதியாகிய சிவபெருமான் ஐந்தொழில் நடாத்தி, உயிர்களுடைய பாசத்தை வீட்டி, வீடுபேற்றை அருள வேண்டுமென முகிழ்த்த பெருங்கருணையினால்லே, அருவம், அருவருவம், உருவம் என்னும் முத்திறத் திருமேனிகொண்டருளினர்.

உருவஞ் செய்கையு மேங்கிய பேருமுன்  
ஏருளி ஒற்கொண் டனைத்தையு முன்புபோற்  
றெரிய நல்கித் திசைகு ஒதியாஞ்  
சுர்கள் யாரையுந் தொன் முறை யிந்துபின்.

61

அருளி வீர்மையா லெந்தொழில் புரிவ னநாதி  
பரம வின்மல னேதுவுக் கேதுவாம் பகவ  
தேருவர் பாலினும் பிறந்திடா எருவதா யுருவ  
யிருமை யாயுறை பூரண னியாவங்கு மீசன்.

62

தன்னை நேரிலாப் பரம்பொரு டனியுருக் கொண்ட  
தென்ன காரண மென்றியே லெந்தொழி வியற்றி  
முன்னை யாருயிர்ப் பாசங்கண் முழுவது மகற்றிப்  
பின்னை வீடுபே றருளுவா னினந்தபே ரருளே.

63

ஓன்று யிருந்திரமா யோரெந்தா யையைந்தா  
யன்று நியின்மீட்டு மெந்தா யளப்பிலவாய்

நின்றும் சிவனேயிந் நீர்மையெலாந் தீங்ககற்றி  
நன்று விக்ட்ரு நல்ம்புரிதற் கேயன்றே.

64

இருபதின் மேஜுமைந் தீசன் கேவல  
வருவம் தாகியே யுறைந்த பெற்றியும்  
விரவிய குடிலையின் விளைவு செய்துயின்  
ஏருள்புரி மூந்தீக எாய பேதமும்.

65

சிவபெருமான் முத்திறத் திருமேனிகொண்டமை ‘‘உரு  
மேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த, வருமேனி  
யதுவுங் கண்டோ மருவுரு வான போது, திருமேனி யுபயம்  
பெற்றேஞ் செப்பிய மூன்று நந்தங், கருமேனி கழிக்க வந்த  
கருணையின் வடிவு காணே.’’ என்னுந் திருவாக்கானும்; அரு  
வத் திருமேனி சிவம், சத்தி, நாதம், விந்து என நான்கா  
மென்பதும் அருவருவத் திருமேனி சதாசிவன் என ஒன்று  
மென்பதும், உருவத் திருமேனி பிரமா, விஷ்ணு, உருத்தி  
ரன், மகேசரன் என நான்காமென்பதும் ‘‘சிவஞ்சத்தி  
நாதம் விந்து சதாசிவன் றிகழு மீச, னுவந்தரு ஞருத்திரன்  
ஒன் மாலை ஞேன்றி ஞேன்றுய்ப், பவந்தரு மருவ நாலிங்  
குருவநா லுபய மொன்றுய், நவந்தரு பேத மாக நாதனே  
நடிப்ப ஞென்பர்’’ என்னுந் திருவாக்கானும் உணர்க.  
அருவத்திருமேனி நிஷ்களமென்றும், அருவருவத்திருமேனி  
நிஷ்களசுகளம், உபயம் என்றும், உருவத்திருமேனி சுகளம்  
என்றஞ் சொல்லப்படும். சதாசிவத்தினின்றுதித்த இரு  
பத்தைந்து கேவல வடிவங்கள்:— சந்திரசேகரர், உமா  
மகேசர், இடபாருடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிசூ  
டனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்  
காரி, வீரபத்திரர், ஹரியர்த்தர், அர்த்தநாரீசரர், கிரா  
தர், கங்காளர், சண்டோசானுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்  
பிரதர், சுமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர்,  
சுகாசீனர், தக்ஷிணமூர்த்தி, விங்கோற்பவர்; என்பனவாம்.

15. அநாதிமல முத்தராகிய சிவபெருமான் தம்மை  
உத்தேசித்து வழிபடும் அடியார்களுக்கு ஞானவடிவமாகிய  
இடபாரோகணராய், உமாசமேதராய், பவளமேனியராய்,  
செஞ்சடிவராய், முக்கண்ணராய், நீலகண்டராய், நான்கு  
புயம் நான்குகரமுடையராய், சர்ப்பாபரனராய் வெளிப்  
பட்டருளவர்.

வாலி தாமாரிச் சடிலழும் பவளமால் வரையே  
போலி மேவியு முக்கணு நாற்பெரும் புயமு  
நீல மாமணிக் கண்டமுங் கொண்டுகின் றனஞன்  
ரூல காரண மில்லதேர் பராபர முதல்வன்.

66

மைக்களறு மான்யமுவும் வரதமுட னபயமுறு  
மெய்க்கரு நாற்புயமும் விளங்குபணிக் கொடும்பூணுஞ்  
செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய்  
முக்கணிறை யாங்கான முன்னின்றே யகுள்புரிந்தான்.

67

நாரி பாகமு மிமையா முக்கண்ணுஞ்  
திருப்புயங்க னுன்கு மாகி  
முரி மால்விடை மேல்கொன் டெம்பெருமான்  
மேவதலு முன்னி நோக்கிப்  
பாளின் மீமிசை வீழ்ந்து பணிந்தெழுந்து  
பலமுறையும் பரவிப் போற்றிச்  
தூ ஞாத பெருமகிழ் சிரந்து துணைவரோடுஞ்  
தொழுது நின்றுன்.

68

சொன்ம றைத்தொகை யாகம முதலிய துதிப்பப்  
பொன்மை பெற்றதன் கோநகர் நீங்கியே பொற்றுள்  
வன்மை பெற்றகுண் டோதரன் மொய்ம்பிடை வைத்துச்  
சின்ம யத்தனி மால்விடை யேறனன் சிவனே.

69

இவ்வன்மை “ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே ரேறி யணிக்கை செஞ்சடை மே லார்க்கக்குடிப், பாகத் தோர் பெண்ணுடையா ராணு மாவர் பசுவேறி யழிதரு மெம் பரம யோகி, காமத்தா லைங்கண்யான் றன்னை வீழக் கனலா வெரி விழித்த கண் மூன்றினு, ரோமத்தா னுன்மறைக னோத லோவா வொளிதிகழு மொற்றியூ ருறைகின் ரூரே.” என்னுந் தேவாரத்தாலறிக.

16. உருத்திரன் என்னும் நாமமானது சிவபெரு மானுக்கே உரியது; அங்ஙனமாயினும், அது அவரினின்று பிறந்தோர்க்கும், அவரைக் கணிப்போர்க்கும், அவர் உரு வடைந்தோர்க்கும், தீக்கடவுளுக்கும் செல்லும். பிறவியாகிய துன்பசாகரத்தில் அமிழ்ந்தி வருந்தி அழுவோரை அருட்கரை யேற்றுபவர் சிவபெருமானேயாதவின் அவருக்கு அப்பெயரெய்திற்று.

உருத்திர மூர்த்தி யென்போ னுயர்பரம் பொருளா யுள்ளே நிருத்தம் நியற்று கின்ற நித்தனு மவன்றன் பொற்றுள் கருத்திடை நினைந்தோ ரன்னுன் காயழந் திருப்பேர் தானும் பரிப்பரா லணை ரெல்லை பகந்திடி னுலப்பின் ருமால். 70

உருத்திர னென்னு நாம மொப்பிலா வரற்கு மன்னுன் றரத்தகு சிருங்களாலேரு தங்கட்கு மஜைன் பாதங் கருத்திடை யுன்னிப் போற்றுங் கணங்கட்கு மவன்றன் மேவி பரித்திடு வேர்க்குஞ் செந்திப் பண்ணவன் றக்கு மாமால். இன்னலங் கடலுட் பட்டேர் யாரையு மெடுக்கு நீரா ஹன்னரும் பரம மூர்த்தி யுருத்திர னென்னும்பேர் பெற்ற னன்னவன் றரவங் தோர்க்கு மடியடைந் தோர்க்கு மன்னுன் றன்னுரு வெய்தி ஞேர்க்குஞ் சார்ந்ததா வவன்ற னிப்பேர். 72

சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்—“உருத்திரபதம் அக்கினியை உணர்த்தற்குப் பிரமாணமென்னையெனிற் கூறு தும். முன்னேர் காலத்திற் ரேவர்கட்கும் அசுரர்கட்கும்

போர் நிகழ்ந்தது. அப்போழ்து, தேவர்கள் தம்முடைய தனத்தைப் பாதுகாக்க அக்கினிமாட்டு வைத்தனர். வைக் கப்பட்ட தனத்தை அக்கினி அபகரித்துக் கொண்டனன். அது பற்றி அவர் அவனை வலிசெய்யலுற்றுழி, அவன் ரோத னஞ் செய்தனன். அதனஞ், அக்கினிக்கு உருத்திரப்பெயர் வழக்குண்டாயிற்றென்றநிக. அஃதேல், மருத்துக்களுக்குஞ் சிவகணங்கட்கும் உருத்திரப்பெயர் வழக்குமாற்றனை யெனின்:—உருத்திரவினின்றுந் தோன்றினமையின் அவர்க்கும் அப்பெயர் வழக்குண்டாயிற்றென்க. சிவபிரானுக்கோ வெனின், உயிர்களுக்குச் சம்சாரரோகத்தை யொழித்தற காரணத்தால் அப்பெயர் உடைமையாயிற்றென்க.”

17 தேவர்களுக்குச் செலுத்தப்படும் அவியை ஏற் போரும், அக்கினிக்குத் தலைவரும், யாகரக்ஷகரும், யாகாதி பதியும் உருத்திரராகிய சிவபெருமானே என வேதத்துக் கருமகாண்டம் செப்புகின்றது.

புங்கவ ரெவர்க்கு நல்கும் புவிபுக முவிகொள் வானு மங்கியின் முதலும் வேள்விக் கதிபலு மளிக்கின் ரூலுஞ் சங்கரன் ரூனே வேதஞ் சாற்றுமான் மகத்துக் காதி யிங்கொரு தேவன் டென்னி னெழுகென வரத்தி மாதோ. 73

சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்:—“யாகங்களிற் செய் யப்படும் சோமவினியும் பச நியோசனமும் சிவபெருமான் பொருட்டுச் செயற்பால் என்றும், பால் தயிர் முதலிய அவிகும் அவருடையனவென்றும் வேதங்கறும். எல்லாக் கிரியை களும் சிவபெருமானதாணையாற் செயற்பாலவெனச் சாம வேதமுடையாரும், அக்கினியிற் செய்யப்படும் சோமாகு தியும் சிவபெருமானுக்கே உரியதென யசர்வேதமுடையாருங் கூறுவர். யாகங்களில் எஞ்சி நின்ற பொருள்களும் யாகாதிபதியாகிய சிவபெருமானுடைய என்று யசர் வேதங்கறும். கவ்வியத்தானுஞ் சோம அவிசானும் பக்குவ சரு வானுஞ் செய்யப்படும் இருபத்தொரு யாகங்களுக்குஞ் சிவபெருமானே அரசர் என வேதங்கறும். துவம் அக்கினேசி.

யென்னும் மந்திரமும், உருத்திரைண்யடைத்து அக்கினி யென்னும் அடுத்த மந்திரமும் உடைப்பொருளாகிய சிவ பெருமானுக்கே அரசைச் சாந்றுகின்றன.''

18. மகாதேவரென்றும், ஈசரென்றும், மும்மூர்த்தி தலைவரென்றும், ஏகரென்றும், முடிவிகந்தவரென்றும், சரு வாந்தரியாமியென்றும். ஆதியென்றும், பிராமணென்றும் சிவபெருமானைத் துதித்தமைபோல வேதத்து ஞானகாண்டம் மற்றேர் தேவரைப் புகழ்ந்தில்லது.

தேவதே வன்மா தேவன் சிறப்புடை யீச னொங்கோன் மூவரின் முதல்வ னேகன் முடிவிற்கு முடிவரய் நின்றே இவியு எாவி யானே எந்தன ஒதி யென்றே யேவரை விசைத்த வம்மா வெல்லையின் மறைக ளெல்லாம். 74

அந்தனர்க் காநி யீச னேஜையோர்க் கரியே வேதா விந்திர னென்றும் வேத மியம்பிய மறையோர் தங்கன் முந்தையின் முதலை நீத்து முறையகன் ஞேழுகல் பெற்ற தந்தையை விலக்கி வேறு தேடுவான் றன்மை யன்றே. 75

'சிவபெருமானுக்கு இத்திருநாமமுண்மை, 'பெரிதுமானத்தா லுயர்ந்தவள் பிறரைப் பேசிடாவரன்சிவன் முதலா, மரியநின் னுமைக் குருமணிக் கோவை யாலுடன் முழுதலங்கரித்தாள், கரியவற் கரியாய் நின்னேடொப் பவரே சருதினு மிலையெனத் துணிந்துன், றிருவடிக் கேதன் கருத்தெலா மமைத்தாள் சீருப நிடதமா மிவளே.' என்னும் சிவதத்துவ விவேகச் செய்யுளாலறிக. சிவபெருமானைத் தேவர் கஞக்கெல்லாம் பிராமணெரன்றும், விழ்ணுவை கஷத்திரிய ரென்றும், பிரமாவை வைகியரென்றும் சாந்தோக்கியோப நிடதமும், 'திருமார்பன் முதலான தேவருக்கெல்லா மறையோன் சிவனே யாமென், ஞேழுவாய்மை மறைகரைந்த துண்மையெனத் தெளிந்துலக முய்ய முத்தீ, மருவாருங் குழலுமை பத்தினி வளர்ப்ப விடக்கரத்து வயங்கவேந்திப்,

பெருவாழ்வு தரவரசம் பலத்தாடும் பேரொளியைப் பேணி வாழ்வாம்' என மேலைச்சிதம்பர புராணமும் செப்புமாற்று வறிக.

19. சிவபெருமானே முப்பத்தாறு தத்துவங்களின் வரம்பைக் கடந்தவர்; பிரம விழ்ணுக்களோ இருபத்தைந்து தத்துவ வரம்புள் அடங்கினவர். பிரம விழ்ணு தேவர்களை அயன் அச்சுதன் அமரர் என்பது முகமனே; அவர்களைச் சிருட்டிகர்த்தா திதிகர்த்தா சங்காரகர்த்தா என்பதும் முகமனே. அக்கினி முதலிய பூதங்களோடு இந்திரன் விழ்ணு முதலிய பசக்களைப் பிரமமென வேதம் புகழ்ந்தமை சிவபெருமானுக்காதலே உண்மை; பிறருக்காதல் முகமனே. அவ்வேதமானது சிவனைத்துதித்தமைபோல மற்றெழுவரையும் புகழ்ந்ததில்லை; பிறரைப் புகழ்ந்தனவும் முகமனுமென்று உலகறிய முன்னும் பின்னும் விலக்கியது. பிரம விழ்ணுக்களைச் சிவனுக்குத் திருவடித்தொன்று செய்து, திருவெலாம் பெற்றுப் பிழைக்குன்சிவனடியார்களைக் கொன்று வணங்குவோரை உய்குவர்: அங்கனஞ் செய்யாது அவர்களை அவருக்கு மிக்காரென்று வது ஓப்பாரென்றுவது கொன்று வழிபடுவோர் சிவத்து ரோகியரேயாம்.

உறைத்து மயர் யாரு முழையராய்ச் சூழ நாப்பன் மறைபயில் பெரியோ ருற்று வழிபட விருந்தாய் போற்றி யறுவகை யைந்து மாறு மகிய வரைப்பின் மேலா மிறைவனே போற்றி போற்றி யென்பிழை பொறுத்தி யென்றுன்.

ஞால மூளைதோர் பரம்பொரு னுமெனப் புகலு மாலும் வேதனு மாயையாம் வரம்பினுட் பட்டார் மூல மாகிய தத்துவ முழுவதுங் கடந்து மேலு யர்ந்திடு தனிமுத வலனன்றி வேரூர்.

அச்சு தன்னய னமரா கியபெய ரவர்க்கு நிச்ச யம்படு முகமனே யானபோ னினது

வச்சி ரத்தனி யாக்கையு யழிவிலர வரமு  
முச்ச கந்தொழுப் பல்லுக மிருத்தலாய் முடியும்.

78

மெய்ச்சுடர் கேழுமிய வியன்பொற் கோபுர  
முச்சியிற் ரூடுத்திட முழங்கு கேதன  
மச்சுத னுஞ்சிவ னளவை தீர்முகத்  
துச்சிதொ றிருந்தரா வோலித்தல் போஸுமால்.

79

மானு டத்தரைத் தேவென்பர் வானகத் தவரை  
யேனை முத்தொழி வைரென்ப ரிருவர்தங் களைய  
நாளி லத்தினிற் பரம்பொரு விவரேன நவில்வா  
ரான சொற்றிற முகமனே சரதமற் றன்றுல்.

80

அவனிது புகற லோடு மருண்மக னிசைப்பான் மேலாஞ்  
சிவனுள் வேதம் பூதத் திறத்தையு முயிர்க ளோடு  
மேவரையும் பிரம மென்றே யிசைப்பதென் னெனது நெஞ்சங்  
கவலுறு கின்ற தெந்தை கழுது கடிநி னென்றுன்.

81

என்னலுங் கமலத் தண்ண வியாவருந் தெரித றேற்று  
வுள்ளாரும் பெற்ற யீதென் றுணர்தரக் கேட்டு யன்றுன்  
சொன்னதோர் மறைக டம்மிற் றுணிபுகே விறுதி யில்லா  
முன்னவற் காத ழுண்மை யொழிந்தன முகம னுமால்.

82

காரெழில் புரையு மேனிக் கண்ணை யென்னைப் பின்னை  
யாரையும் புகழும் வேத மரன்றலைத் துதித்த தேபோ  
லோருரை விளம்பிற் றுண்டோ வரைத்தது முகம னென்றே  
பேரூல கறிய முன்னும் பின்னரும் விலங்கிற் றன்றே.

83

மாலயன் முதலேர் யாரும் வரம்பிலித் திருவை யெய்த  
மேலைநா எளித்தோன் றுனும் விமலலு மினையர்க் கெல்லா  
முலமுந் தனக்கு வேறேர் முதலிலா தவலு மெங்க  
ாலமர் கடவு னன்றி யமரில் யாவ ரம்மா.

84

கானுறு புவித்தோ லாடைக் கண்ணுதற் கடவுட் கன்ப  
ரானவ ரென்று மன்னுற் கடித்தொழில் புரிந்து வாழும்  
வரானவ ரென்று மெம்மை வழுத்தினர்க் கருள்வோ மல்லா  
வேளையர் தம்மைத் தெவ்வென் றெண்ணியே மிருத்தும் யாமே  
நம்மையும் பரமேன் றுன்னி நாதனிற் சிறப்புச் செய்யும்  
வெம்மைகொ னெஞ்சுசர் தீரா விழுமவெந் நிரயம் வீழ்வர்  
தம்மையங் தெடுத்தல் செய்யா சமமெனப் புகல்கிற் போர்க  
ளௌம்மையுந் துயர மென்னு மிருங்கடற் படுப்ப ரன்றே. 86

சிவபெருமான் சுத்தமாயையிற் கிருத்தியமைந்துந் தாமே  
செய்வார். அசுத்தமாயையிற் கிருத்தியமைந்தும் அநந்தே  
கரரை அதிட்டித்து நின்று செய்வார். பிரகிருதியின் கீழுள்ள  
கிருத்தியமைந்தும் அநந்தேசரர்வாயிலாக ஸ்ரீகண்ட உருத்  
திரரை அதிட்டித்து நின்று செய்வார். ஸ்ரீகண்ட உருத்திரர்  
பிரமாவை யதிட்டித்து நின்று படைத்தலும், விஷ்ணுவை  
அதிட்டித்து நின்று காத்தலும், கால உருத்திரரை அதிட்டித்து  
நின்று அழித்தலுஞ் செய்வார்: செய்யவே, பிரகிருதி  
முதற் பிருதியீருயுள்ள ஆன்மதத்துவம் இருபத்துநான்கும்  
ஸ்ரீகண்ட உருத்திரராலும், வித்தியாத்துவங்கள் ஏழும்  
அநந்தேசரராலும், சிவதத்துவம் ஐந்தும் சிவன்னும் ஒடுங்கு  
மென்பது பெறப்படும். படவே, விஷ்ணு முதலாயினேர்  
பிரகிருதிவரையுள்ளார் என்பதும், சிவபெருமான் சுத்த  
மாயாதீதரென்பதும் தெளியப்படும். சித்தியார்:—“தத்து  
வ மென்னுன் றுஞ்சென் றுன்மதத் துவத்தொ டுங்கும், வித்தையி  
தெனுங்கு மாறுஞ் சிவத்தினி தெனுங்கு மூன்று, நித்தத  
தத் துவமிம் மூன்று மென்பர்க விரண்டு நின்ற, சுத்தமான்  
சிவத்தொ டுங்குந் தோற்றமு மிதுபோ லாகும்.”

அச்சுதன், அமரர் என்பன அழியாதவரென்றும். அயன்  
பிறவாதவரென்றும் பொருள்படும். படவே, அழியாதவர்  
பிறவாதவரென்றும், பிறவாதவர் அழியாதவரென்றும்  
செப்பப்படுதலின், அச்சுதன் அயன் முதலாயினேர் பதியா

வர்போலுமாலோ எனின். அது “நாறு கோடி பிரமர்களைந்தினு, ராறு கோடி நாராயண ரங்கனே. யேறு கங்கை மணலெண்ணி வித்திர, ரீறி லாதவ ஸீச ஞாருவனே.” என்னுந் தேவாரத்தால் மறுக்கப்படும்.

வேதங்கள் பிறரைத் துதித்தன யாவும் சிவபெருமானையே சார்வனவாம். இது “அறப்பெருங் கடலே யளவிலாவணக்க மறைந்திடு மென்னிலா மனுக்கள், பிறர்க்குரித் தாகச் சிறந்த தோர் பெருமை பேசிடும் வெளிப்படையுனக்கே, கறைப் பெரு மிடற்றுய் சூத்திரர் முதலோர் காவினும் விழுந்திடு மூர் கர், குறித்துணை வணங்கக் கூசுவரந்தோ கொள்ளுவரோ தெரிந்தவரே.” என்னும் சிவத்துவ விவேகச் செய்யுளா வறிக.

பிரம விஷ்ணுக்கள் உயிர் பிழைத்துத் திருவைப் பெற்று ரென்பது “அண்டர் கடல்கடைந்த வந்தானுண்டானவிடம், கண்டமட்டிற் கண்ணுதலோன் கண்டத்திற், கொண்டிலனே—லங்கமலை வாணியெனு மாயிழையார் தங்கமுத்தின், மங்கலநா ஞேதுரையின் மற்று.” என்னும் வென்பாவா வறிக.

சிவனுக்கு ஒருவரை மிக்காரென்றாவது, ஒப்பாரென்றா வது கொள்வது சிவத்துரோகமாகும்.

20. உண்மை முத்தியானது அநாதிமல முத்தராகிய சிவபெருமான் ஒருவராலே சித்திக்கும். சிவஞானமில்லாது வீடுபேறு அடைதுமெனல், ஒருவன் ஆகாயத்தினின்று தோலை உரித்து உடுத்தலை நிகர்க்கும். எல்லாப்பேற்றையுங் கெடுக்க வல்லனவாகிய எத்துணைத் தீமைகளும் சிவஞானத் தாற் பெறப்படும் பெரும்பேற்றைக் கெடுக்கவல்லன அன்று. சிவனை விடுத்து முத்திபெற்றவரு மில்லை; சிவனருளின்றி வாழ்பவரும் இல்லை; சிவனருள்பெற்றுப் பெறுத்துமில்லை; சிவனின்றிப் பரமபதியு மில்லை; இது ஆணையே.

அன்றியு மொன்று கேண்மோ வம்புய ஒதி யாகி நின்றவர் தம்மை யெல்லா நீக்கியச் சிவனென் றுள்ள வொன்றேரு முதல்வன் றுனே யுய்த்திடு முத்தி வேண்டி னென்றுமாக தியம்பிற் ரென்னின் யாவரே தேவ ராவர். 87

பரசிவ ஞுணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையு மென்றும் விரவிய துயர்க்கி றெய்தி வீடுபே றடைது மென்ற ஒருவமில் விசம்பிற் ரேலை யுத்துடுப் பதற்கோப் பென்றே பெருமறை யியம்பிற் ரென்னிற் பின்னுமேர் சான்று முன்டோ.

துயக்குறு பவத்திடை தொடர்ச்சிய றுதுயோர் நயப்பொடு வெறுப்பகவி றுஞ்சட மாறுர் முயக்குறிலு மாதவ முயன்றிடனு மன்னேர் வியத்தகு மன்த்துணர்வு வெறுப்பு மோதான். 89

அவனருள் பெறுது முத்தி யடைந்தன ரில்லை யல்லர் லவனரு வின்றி வாழு மாரும் யாரு மில்லை யவனரு னெய்தி னெய்தா வரும்பொரு வில்லை யானை யவனல் திறைவ னில்லை யவனை நீயடைதி யென்றுன். 90

சிலர் சிவபெருமானையும், சிலர் விட்டுனுவையும், சிலர் ஏணத்தேவர்களையு முபாசிப்பர். அவ்வுபாசனைகள் உலகத் திற் பயன்றருவனவன்றி வீடு பேற்றினைத் தாராவாம். ஒரு வன் ஆகாயத்தை ஆடையாக்கிக் கொள்ளுமாயின் சிவ பிரானை உபாசியாது துக்கத்தினீங்கி வீட்டினைத்தலைப்படும் என்று சுவேதாச்சவதரச் சுருதி சூறுதலின், வீடுபேற்றின் பொருட்டுச் சிவபெருமானையே உபாசிக்க. உடைந்த மரக் கலம் பிறிதொரு மரக்கலத்தைக் கரையடைவிக்கமாட்டாது; அதுபோலப் பிறந்திறந் துழுவுந்தேவர், அவ்வாறும் அம் எம்மனேர்க்குச் சரணாகமாட்டார். முயலிற் கோடும், ஆகாயத்திற் பூவும். கானவினீரும், மலடிமாட்டு மகப்பேறு முளவாயின், ஏணத்தேவரை உபாசித்தலான் வீடுபேறுந்

தலைப்படுமென்க. சிவஞானப்பேற்றைக் கெடுக்கவல்லன யாவு மில்லை என்பது “நாடுகளிற் புக்குழன்றுவ் காடுகளிற் சரித்து நாகமுழை புக்கிருந்துந் தாகமுத றவிர்ந்து, நீடுபலகா லங்கணித்த ராயிருந்து நின்மல ஞானத்தை யில்லார் நிகழ்ந் திடுவர் பிறப்பி, னேடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே யிடைக்கே யெறிவிழியின் படுகடைக்கே கிடந்துமிறை ஞானங், கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டே யிருப்பர் ” என்னுந் திருவாக்கால் அறிக.

21. தம்மை மறந்தவர்களுக்குப் பேரருள் புரியும் நித தரும், தமது சத்துருக்களையும் நினைத்து அருள் செய்யும் அநாதிமல முத்தருஞ் சருவகிருபாலுவாகிய சிவபெரு மானே.

பொறுத்தி யெம்பிழையை யென்றே போற்றசெய் முனிவர் தங்க டிறத்தினை நோக்கி நந்தஞ் செந்தெறி யொழுகித் தீய மறத்தினை யகற்றி மேலை மாதவம் புரிநி ரென்று நிறுத்தின எடையா தார்க்கு நீட்ருள் புரியு நித்தன். 91

இனைத்தருள் புரிதலு மென்ன லாரையு  
நினைத்தருள் புரிதரு நிமலன் ரூடேழாச்  
சினத்தொடு மகத்தைமுன் சிதைத்து ஓரையு  
மனத்தரு மன்பிறுல் வணங்கிப் போற்றவே. 92

“அடையா தார்க்கு நீட்ருள் புரியு நித்தன்” “என்னைலா ரையு நினைத்தருள் புரிதரு நிமலன்” என்னும் வாக்கியங்களால், சமயங்களைத்தினும் சமயாதிதமாகிய சைவசித்தாந்தத்தின் இரக்கமிகுதியுண்மை நன்குவிளக்கப்படுகின்றது.

22. வைநாயக வைரவ வீரபத்திர சுப்பிரமணிய மூர்த்தங்கள் ஒவ்வோர் போது துஷ்ட நிக்கிரக சிஷ்டபரிபாலனத்தின் பொருட்டுச் சிவபெருமான் கொண்டருளிய மூர்த்தங்களாம். விநாயகர் முதலிய நால்வரும் சிவகுமாரர் எனப்படுவர். இவர்கள் சிவனினின்றும் வேறுகாத வரெங்க.

## விநாயகர்

பாங்கரில் வருவதோர் பரம ஒன்னையா  
லாங்கத எடுவனி லாநி யாகியே  
போங்கிய தனியையுத் தொன்றி ரண்டதாய்த்  
தாங்குகைம் மலைகளிற் ஜேன்றிற் ரென்பவே. 93

மூலமா மெழுத்திவை மூயங்கி மால்கிக  
கோலமாய்ப் புணர்வதென் கூறு கென்றலு  
மேலவார் கருங்குழ விறைவி கேளென  
வாலமார் களத்தின எருள்செய் கின்றனன். 94

முன்புந் காண்டலின் மூலமா யுடையதேர்  
மன்பெருந் தொல்பொறி மருவியீ குருவறீல  
யன்பிறு லாஜைபோற் புணருமா லாகையா  
வின்பெருந் தகவலை நினைக்கலாய் நியுமே. 95

காட்சியா விதுசெயுங் காரணம் பெற்றநின்  
மாட்சிதரன் யாமலான் மற்றியர் குணர்குவா  
ராட்சியா யுற்றதொல் லருமறைக் காயினுஞ்  
சேட்சேலா நிற்குநின் நிருவருட் செய்கையே. 96

என்னவே முகமலு லெம்பிரா எம்பிகை  
தன்னெடுடே மோழியவத் தந்தியும் பிடியுமாய்த்  
துன்னியே புனர்வறுந் தூயசெய் தொழில்விடா  
முன்னமே போன்றதான் முடிவிலாக குடிலையே. 97

அக்கணத் தாயிடை யைங்கரத் தவனருண்  
முக்கணுல் வாயிலுன் மும்மதக் தாறுபாய்  
மைக்கருங் களிறெனு மாருகத் தவன்மதிச்  
சேக்கங்வார் சடையலேர் சிறுவன்வந் தருளிலுன். 98

ஒருமையா லுணருவோ ருணர்வினுக் குணர்வதாம்  
பெருமையா னெங்கனும் பிரிவுரும் பெற்றியா  
ஏருமையா னேவரு மதிதொழுந் தன்மையா  
விருமையா மீசனே யென்னின் றருளுவான்.

99

மோனமே குறியதா முதலெழுத் தகுளிய  
ஞானமா மதலைபா னண்ணவே பூதவெஞ்  
சேளையா யினவுருள் செய்துசிற் பரையொடு  
மானைமா முகலேடு மமலன்மீண் டருவினுள்.

100

வைரவர்

எகினம துயர்த்த வண்ண விரும்பவந் தொலைப்ப வேளைப்  
பகவர்த மகந்தை மாற்றப் பண்ணவர் மதர்ப்புச் சிந்த  
மிகுபெருங் கருணை தன்னுல் வேதநா யகனுள் எத்து  
மகிழ்வொடு புரிந்தா னென்ப வைரவக் கடவு டன்னை. 101

நீலுறு சுடரின் மெய்யு ஞேகிழிக் ளர்றுந் நானு  
மாஸம் துயிர்க்குஞ் செங்கே முரவவெற் றரயயுஞ் சென்னி  
மாலைக் ளந்த கோடி வயின்வயின் பெயரு மார்புஞ்  
துலழும் பரசு நானுந் துடியுமேந் தியபோற் ரேஞுஞ். 102

முக்கனுந் திங்க னோபோன் முளைத்தவர னோயிறும் வன்னிச்  
சேக்கரஞ் சடையின் சீருஞ் செயிர்கெழு நகையு மாக  
வுக்கிர வடிவு கோண்டாங் குதித்திடு வடுகன் றன்னை  
மைக்கிளர் கண்டத் தெந்தை நோக்கியே வகுத்துச் சொல்வான்.

வீரபத்திரர்

அந்த வெல்லையெம யானுடைய வண்ண லகிலந்  
தந்த மங்கைதன தன்பினை வியந்து தளருஞ்  
சிந்தை கோண்டசெயன் முற்றியிடு மாறு சிற்தே  
புந்தி யுள்ளுற நினைந்தன னினைந்த போழுதே. 104

போன்னின் மேருவி விருந்திடு போலங்கு வடெலா  
மின்னும் வெள்ளியுளை மேற்கொடுவிளங் கியதென  
மன்னு தண்கடர் மதிக்குறை மிலைச்சு மவுலிச்  
சென்னி யாயிறும் வான்முகடு சென்றெ விரவே. 105

அந்தி வான்பெரு மேனியன் கறைமிட றணிந்த  
வெந்தை தன்வடி வாயவ னுதல்விழி யிடையே  
வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ  
முந்து வீரபத் திரனெனுந் திறவுடை முதல்வன். 106

சுப்பிரமணியர்

நீற்புறு மமர் யாரு நெஞ்சுதுண் னென்ன நீடு  
மற்புத நீர் ராகி யகுண்முறை யுன்னிப் போற்றச்  
சிற்பரன் ரூன்கொண் டுள்ள திருமுக மாறு தன்னிற்  
போற்புறு நுதற்கண் டோறும் புவிங்கமொன் ரேஞ்னு தந்தான்.

செந்தழுள் மேனியன் றியின் வண்ணமாத்  
தந்தனன் குமரனைத் தலுது கண்ணிறு  
லுயந்திட யாமேலா முக்கின் முன்னரே  
வந்திடு வீரனு மதலை மானவே. 108

சிவபெருமான் உயிர்களுடைய வினையை வீட்டுதற்கும்,  
அவர்களுக்குப் போகத்தை ஊட்டுதற்கும் கோரமூர்த்தம்  
சிவமூர்த்தங் கொண்டருங்கவர். வைரவ வீரபத்திரமூர்த்  
தங்கள் பிரமன், தக்ஷப்பிரமன் முதலாயினேருடைய சிவ  
தூஷண சிவத்துரோகவினையை வீட்டுதற்கும், வைநாயக  
சுப்பிரமணிய மூர்த்தங்கள் கயமுகன் சூரன் முதலாயினே  
ரால் எய்திய இடையூறுகளினின்று நீக்கித் தேவர்களுக்குப்  
போகமுட்டுதற்கும் எழுந்த மூர்த்தங்களாமென்க. சிவ  
பெருமானெனருவரை அழித்து மற்றெருவரைக் காத்தல்  
குற்றமாகாமை “தந்தைத்தாய் பெற்ற தத்தம் புதல்வர்க  
டஞ்சொ ஸாற்றின், வந்திடா விடினு றுக்கி வளாரினு

லடித்துத் தீய, பந்தமு மிடுவ ரெல்லாம் பார்த்திடிற் பரிவேயாகு, மிந்தநீர் முறைமை யன்றே வீசனூர் முனிவு மென்றும்.' என்னும் திருச்செய்யளான் அறிக. செய்கையினுலே கேரபம்போலத் தோன்றினும் கருத்துவகையான் அவை அருளேயாம் என்பது இதனாற் பெறப்பட்டது வாக்குமனுதீதோசரமாகிய சிவபெருமான் திருமூர்த்தங்கள் கொன்வது சுத்தத்துவங்களிலேயாம் என்னும் வாய்மை விநாயகர் முதலாயினேர்க்குச் செப்பிய தோற்றங்களினுலே உணரப்படும்.

'பரமாணீயால்' என்றமையானும், 'தனியெழுத் தொன்றிரண்டதாய்' என்றமையானும், பிரணவமாகிய தனியெழுத்தே இருவடிவுற்ற தென்பதும்; 'முன்புநீ காண்டவின்' 'காட்சியா விதுசெயும்' என்னுஞ் செய்யுட்களினுலே இவ்விருவடிவமும் சத்தியுஞ் சிவமூமாமென்பதும்; 'தூயசெய்தொழில்விடா' என்றமையால், இவ்விருவடி வங்களின் கலப்பு அசுத்த மாயாதத்துவங்களிலே உள் ளோர் அசுத்தகலப்புப் போலாகாது சுத்தமாம் என்பதும் பெறப்பட்டன. நட்சத்திரவடிவு, தண்டவடிவுகளாக முதலாம், இரண்டாம் உறுப்புக்கள் அமையப்பெற்றது பிரணவ மென்று காமிகாகமம் செப்புகின்றமையால், அவ்விரண்டு றுப்பும் கலந்த வடிவம் ஊமையெழுத்து என்றும், பிள்ளையார்க்கும் என்றும், மெளனுக்கரமென்றும், மெளனக்குறி என்றும் சொல்லப்படும். இது 'மோனமே குறியதாமுத வெழுத் தருளிய' என்றமையான் அறிக. யானத்தலை யோடு சேர்ந்த துதிக்கையிலே பிரணவத்தை அமைத்துக் காட்டுவர் மேலோர்.

வைர மூர்த்தம் சிவபெருமானுடைய இருதயத்தினின்று உதித்தமை 'வேதநாயக னுள்ளத்து மகிழ்வொடு புரிந்தா னென்ப வைரவக் கடவுடன்னை' என்றமையாலே போதரும்.

வீரபத்திரமூர்த்தம் 'சிந்தை யுள்ளுற நினைந்தனன்' என்றும், 'சென்னி யாயிரமும் வான்முகடு சென்றெரிர' என்றும், 'எந்தைதன் வடிவா யவனுதல் விழியிடையே

வந்துதோன்றியே முன்னுற நின்றனன் முந்து வீரபத்திர னென்றுந் திறலுடை முதல்வன்' என்றும் கூறப்பட்டமை யினுல் அறிக.

சுப்பிரமணியழுர்த்தம், 'சிற்பரன்றுன் கொண்டுள்ள திருமுக மாறு தன்னிற் பொற்புறு நுதற்கண்டோறும் புலிங்க மொன் றென்று தந்தா', னென்றும், 'தீயின் வண்ணமாத் தந்தனன் குமரனைத் தனை சு கண்ணினுல்', என்றும் செப்பிய வாற்றுல் அறிக.

சுத்தகிவசோதி மத்தியசோதி நிஷ்கள் நிருத்த சிவத்தி னின்று முகிழ்த்த அதிக்கிறுந்த விந்துக பரசிவத்தி னின்று அதிக்கிறுந்த விந்துக பராசத்தி தோற்றிற்று; இதில் னின்று அந்திக்கிறுந்த விந்துக பரசிவம் தோற்றிற்று; இதில் னின்று அந்திக்கிறுந்த விந்துக பராசத்தி தோற்றிற்று; இதில் னின்று ஆதிசத்தி முதலிய நான்கு சுத்திகள் தோற்றிற்று; பராசத்தி முதலிய ஐந்து சுத்திகளில் னின்று சிவசாதாக்கியம் முதலிய ஐந்து சாதாக்கியங்கள் தோற்றிய; பஞ்சசாதாக்கியங்களுள் ஒன்றுகிய கண்மசாதாக்கிய மென்படும் சதாசிவத்தி னின்று மநோன்மனியும், மநோன்மனியிலிருந்து மகேசர னும், மகேசரனிலிருந்து மகேசையும், மகேசையிலிருந்து ஸ்ரீகண்ட உருத்திரரும், ஸ்ரீகண்ட உருத்திரரினின்று உமை யும், உமையினின்று விஷ்ணுவும், விஷ்ணுவினின்று இலக்கு மியும், இலக்குமியிலிருந்து பிரமாவும், பிரமாவினின்று வாணியுமாகத் தோற்றுவர். (அதிக்கிறுந்தவிந்துகபர சிவம்—பரசிவம்—சிவம்; அதிக்கிறுந்தவிந்துகபராசத்தி—பராசத்தி—சுத்தி; அந்திக்கிறுந்தவிந்துகபரசிவம்—பர நாதம்—நாதம்; அந்திக்கிறுந்தவிந்துகபராசத்தி—பர விந்து—விந்து.)

முன்னர்க் கூறிய ஸ்ரீகண்ட உருத்திரரும் இவரினின்றுதித்த சுப்பிரமணியர் முதலாயினேரும். இடபாருடர் முதலிய இருபத்தைந்து கேவலவடிவங்களும் மகேசராரில் அடங்குவர்; அடங்கவே. விநாயகர் முதலிய நால்வரும் சிவபெருமானினின்று வேறுகாதவர் என்பதனையும், அவர்

கள் சிவபெருமானுடைய சத்திகளாமென்பதைனையும், மாணிக்கரத்தினத்தினும் அதினின்று பிறந்த ஒளியினும், அக்கினியின் சுடுதல் அடுதல் விளக்குதற் சத்திகளினும் அமைத்து வேறின்மையை உய்த்துணர்ந்து கொள்க.

நித்தமுத்த சுத்தசிவன், ஒன்றின் ஒன்றுகத்தோன்றி ஒவ்வொரு தத்துவம்களின்றுகொண்டு தத்தம் தொழில் களைச் செய்யும் சிவம் முதற் பிரமனீருகிய நவபேதங்களினும் வேற்றுமை உருது நின்று, அவ்வத்தொழில்களைச் செய்வர். செய்யவே சிவபேதங்கள் எல்லாம் குருமுர்த்தங்களாமெனவும், நித்தமுத்த சுத்த சிவனென்றுவரே நித்தியராமெனவும் தெளிக.

உபபாதகம், மகாபாதகம், அதிபாதகமெனப் பாவங்கள் மூவகைப்படும் என வேதாகமங்கள் செப்பும். உபபாதகம் பிராமணர்பொருட்டு வைத்தபொருளை அபகரித்தல், பிராமணர் திரவியத்துக்குப் பிறராற் கேடுவிளைத்தல், தவத்தினரைக் கோபித்தல், செய்ந்தன்றிகொல்லல் முதலியனவாம். மகாபாதகம் பிராமணரை வதைத்தல், பிராமணன்கள்ஞானல், ஒருவர் பொன்னைத் திருடல், குருமனைவியைப்புனர்தல், இந்தால்வரோடு சுடுதல், பிராமணரை வைதல், சபையிலே பெரியோரை இகழ்தல், குருவை எதிர்த்தல், வேதாத்தியனம் சந்தியாவந்தனம் அக்கினிகாரியம் செய்யவொட்டாது தடுத்தல் முதலாயினவாம். சிவபெருமானை நிந்தித்தல், அவரை வழிபடும் முறைமையைப் போதிக்குங்குருவை நிந்தித்தல், அவருடைய அடியாரை நிந்தித்தல், அவர் அருளிச்செய்த வேதாகமங்களை நிந்தித்தல், இந்நிந்தைகளைக் கேட்டுக்கொண்டிருத்தல். சிவத்திரவியங்கவர்தல் முதலியன சிவத்துரோகமாகிய அதிபாதகம் எனப்படும். குடிகளுக்குச் செய்யுந் தீமையினும் மகாராஜாவுக்குச் செய்யுந் தீமை மிகக்கொடியது; அதுபோலவே, ஆன்மாக்களுக்குச் செய்யுந் துரோகத்தினும் சிவபெருமானுக்குச் செய்யுந் துரோகம் மிகக்கொடியது. குடிகளுக்குச் செய்த தீமை இராசாவினுலே பொறுக்கப்படினும் பொறுக்கப்படும்;

இராசாவுக்குச் செய்த தீமையோ பொறுக்கப்படமாட்டாது; அதுபோலவே, ஆன்மாக்களுக்குச் செய்த துரோகம் சிவபெருமானுலே பொறுக்கப்படினும் பொறுக்கப்படும்: சிவபெருமானுக்குச் செய்த தீமையோ பொறுக்கப்படமாட்டாது. ஆதலால், மேற்கூறிய சிவத்துரோகங்களுள் ஒன்று செய்தவரும், அதற்குடன்பட்டவரும், அது செய்வாரைத் தண்டித்தாயினும் கண்டித்தாயினும் விலக்காது பொறுத்த வரும். அது செய்வாரோடு கூடினவரும் இருபத்தெட்டுக் கோடி நரகங்களினும் அளவில்லாத கற்பகாலம் கிடந்து வருந்துவர். தேவர்களாயினு மாகுக; அரசராயினு மாகுக; ஜம்பொறியடக்கல், சந்தியாவந்தனம், சிவதரிசனம், சிவரூனம் முதலிய பலவற்றானும் மிகச் சிறந்தவராயினு மாகுக; -சிவதுஷணங்களைத் தாம் நேரே செய்யாராயினும் பிறர்செய்வதை இசைந்து கேட்டுக்கொண்டிருப்பாராயின், அவர் தண்டிக்கப்படுதல் தப்பாது! தப்பாது!! சித்தாந்த சிகாமணி: “கண்டனாயின் முக்கட் கடவுளை நிந்திப்போனைத், தண்டனைபுரிந்து கொல்க வரிதெனிற் சமிக்கநின்று, மன்றனில் வலியனன்றேல் வான் செவித் துளைகள் பொதுகிக், கொண்டவணக்களுடையக் குலைகுலைந்தமலபத்தன்.”

சிவபெருமான் தம்மை இகழ்தலாகிய அதிபாதகம் செய்த பிரமாவுடைய உச்சிச்சிரசை வைரவர்வாயிலாக நகமொன்றினுலே கிள்ளிக் களைந்துவிட்டு விஷ்ணு முதலிய தேவர்களுடைய குருதியைவாங்கி, அவர்கள் எல்லோருடைய அகந்தையையுமடக்கிச் சுத்தர்களாக்கினார்.

சிவபெருமானைத் தூஷித்த தக்கன் சிரம் அறுப்புண்டும், அச்சிவதுஷணத்தைக் கேட்டுக்கொண்டிருந்த தேவருள்ளே விஷ்ணு புடைப்புண்டும், பிரமதேவர் குட்டுண்டும், சந்திரன் உடல் தேய்ப்புண்டும், சூரியன் பல் உடைப்புண்டும், பகன் கண் பறிப்புண்டும், இயமனும் எச்சனும் குபேரனும் வாய்வும் வெட்டுண்டும், குயிலுருவும் கொண்டு பறந்த இந்திரன் வெட்டுண்டு வீழ்த்துண்டும், அக்கினி கையும் நாக்கும் அறுப்புண்டும். அக்கினி தேவியாகிய சுவகாதேவி மூக்குக்

கிள்ளுண்டும், சரசுவதியும் சாவித்திரியும் காயத்திரியும் குயமும் மூக்கும் கொய்வன்டும். நிருதி புடைப்புண்டும், வருணன் எற்றுண்டும், பிறரும் இங்ஙனம் தண்டிப்புற்றனர் வீரபத்திரக்கடவுளாலென்க. சிவபெருமானையும். அவர் அடியார்களையும், சிவசின்னங்களாகிய விழுதி உருத்திராக்ஷங்களையும் நிந்திக்கும் பிராமணரும், நாயகனுக்குரிய திருமங்க வியத்தைத் தரித்துத் தமது நாயகனுக்குத் துரோகஞ்செய்து இல்லைமுக்கிறந்த மகளிர்போல, சிவசின்னங்களாகிய விழுதி உருத்திராக்ஷங்களைத் தரித்துக்கொண்டு அவைகளுக்குரிய சிவபெருமானை விடுத்துப் பரதெட்டிவங்களைப் புகழ்ந்து வழிபட்டுலையும் பிராமணருமாகிய தக்கன்யாகத் துண்டார், எந்நாளும் மேலாகிய சிவகதி பெறுது வருந்தும் படி திருந்திதேவராலும், பிரமாவாலும், துருவாசமுனி வராலும், பிருகுமுனிவராலும், கௌதமமுனிவராலும். கண்ணுவழுமுனிவராலும், தசீசிமுனிவராலும் சாபமேற்ற வராமென்க. திருச்குற்றலூப்படலம்:— “சிட்டர் புகழ் கயிலைமலை காத்தருளுந் திருந்தி தேவன்செங்கேழ், மட்டுறுபங் கயத்துறையு நான்முகத்தோன் றுகுவாசன் மறை நூல்யாவுந், தட்டறவே யுணர்பிருகு கௌதமன் கண்ணுவழுமுனிவன் நதிசியின்னே, ரிட்டபெருஞ் சாபமேலாம் பொய்த் திடுவோ வெனவுன்னி யேகலுற்றுன்.” அனந்தன் சாபநீங்குபடலம்:— “பேசரிய மறைக்கலைலாம் பராபரனீ யெனவணங்கிப் பெரிதுபோற்று, மீசனையு மன்பரையு நீற் கிடூகண் டிகையினையு மிகழ்ந்துநீவிர், காசினியின் மறைய வரா யெந்நார்ணும் பிறந்திரந்து கதியுறுது, பாசமதனி டைப்பட்டு மறையுரையா நெறியதனிற் படுதிரென்றுன்.”

தக்கன் சிவதூஷணங்கு செய்தபோது அச்சமிகுதியினும், பொருளாசையினாலும். அதனைக் கேட்டுக்கொண்டு மெளனமாக இருந்த தேவர்கள் வீரபத்திரக்கடவுளாலே முன்னர்த் தண்டிக்கப்பட்டுப் பின்னர்ச் சூரபன்மனுலே சிறையில் சட்டப்பட்டுக் கிடந்து, நூற்றெட்டுக்கம் வரையும் துண்பமனுபவித்தனரென்பதும், அவர்கள் சிறையினின்று

சுப்பிரமணிய சுவாமியினாலே நீக்கப்பட்டனரென்பதும் கந்தபுராணத்திலே விசேஷமாக விரித்துச் சொல்லப் பட்டன.

வேண்டிய வேண்டிய போகங்களை எல்லாம் கொடுக்கின்ற சிந்தாமணி, காமதேனு, கற்பகதரு முதலியன அமைந்த சுவர்க்கலோகத்திலே இருந்து தனது ஆசாரியராகிய பிரகஸ்பதியினாலே வேதாகம புராணத்திகளை ஒதுயணர்ந்து நல்லைமுக்கத்தின் வழுவாதொழுகித் திரிகாலசந்தியாவந்தனம், அக்கினிகாரியம், சிவபூசை முதலியன வற்றைத் தவறுது அநுட்டித்து வந்த இந்திரகுமாரனுகிய சயந்தனும் மற்றைய தேவர்களும், தக்கன் செய்த சிவநிந்தையை இந்திரன் அச்சமிகுதியோடும் வெறுப்பினேடும் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்த குற்றமொன்றுக்காக வைதிகநெறி பிறழ்ந்து, சிறையிலே கிடந்து, மீன்சுமந்து இத்துணைக்காலம் இத்துணைத்துண்பம் அனுபவித்தார்களாயின், பரசமயிகளுடைய சகாயத்தையாயினும் பிரீதியையாயினும் பெறும் பொருட்டு அப்பரசமயிகளுடைய ஆலயங்களுக்குச் சென்று மகிழ்ந்து சிவதூஷணங்களைக் கேட்போரும், அப்பரசமயிகளைத் தங்கள் வீடுகளிலே வருவித்துச் சிவதூஷணப்பிரசங்கம் கேட்போரும், சிவதூஷணவிருத்தியின் பொருட்டு அமைக்கப்படும் வித்தியாசாலை ஆலயம் முதலியவைகளுக்கு இடம் கொடுப்போரும், அவைகளின் பொருட்டுப் பொருளுத்துவி செய்வோரும், தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் தங்கள் காமக்கிழத்தியர்களுக்கும் அன்னம் வஸ்திரம் ஆபரணம் முதலியவற்றின் பொருட்டு எந்நாளும் சிவத்திரவியங்களை உடயோகிப்பவர்களும் படுந்துண்பம்எவ்வளவோ யாவர்சொல்லவல்லவர்! சிவத்துரோகம் பொல்லாது! பொல்லாது!! ஆதலால், கந்தபுராணத் துண்மையையறிந்து, எந்நாளும் சிவத்துரோகத்துக்குப் பயந்து நடுநடுங்கிவிலகிச் சாவதானமாக ஒழுகி, கங்காஸ்நாநம் சிவாலயவாசம் செய்தவர் சிவபெருமானுடைய திருவடிநீழலை அடைந்து பேரானத்தப்பெருவாழ்வு எய்துதற்கு அருகரா

வர். தேவரரம்:— “தக்கனது பெருவேள்விச் சந்திரனிற் திர னெச்ச னருக்கனங்கி, மிக்கவிதா தாவினைடும் விதிவியே தண்டித்த விமலர்கோயில், கொக்கினிய கொழும் வருக்கை கதவிகமுகுயர்தெங்கின் குவைகொள் சோலை. முக்கனியின் சாரெழுழுகிச் சேறுலரா நீள்வயல்குழ் முது குன்றமே.” திருவாசகம்:—“ஆட்டின்றலையை விதிக்குத் தலையாகக், கூட்டியவாபாடி யுந்தீபற, கொங்கைகுலுங்க நின் ருந்தீபற.” திருவிசைப்பா:—“தக்கன் வெங்கதி ரோன் சலந்தரன்பிரமன் சந்திரனிற்திரனெச்சன், மிக்க நெஞ்சரக்கன் புரங்கரிகருடன் மறவிவேளிவர்மிகை செகுத் தோன், றிக்கெலாநிறைந்த புகழ்த்திருக்கிழிமிழலையான் றிரு வடிநிழற்கீழ்ப்ப, புக்கிருந்தவர்தம் பொன்னடிக்கமலப் பொடி யணிந் தடிமைபுண்டேனே.” பிறர்பாட்டு:—“அங்கி யோட வம்புயன் மயங்கியோட வங்கஜன், மங்கியோட வாசவன் மலங்கியோட மாலவன். சங்கியோட மாதருங் கலங்கியோடவே சவும், பொங்கிநீடவே மகம் பொடித்த தார் புகன்றிடே.” தேவர்களை வேதநெறி பிறழ்வித்து வருத்துதலாகிய மகாபாதகம் செய்த சூரணை வதைத்து அத்தேவர்களைக்காத்தவர் சுப்பிரமணியரேயாம்.

சுப்பிரமணியக்கடவுருக்குச் சிவபெருமானினின்றும் வேறுகாது முன்னர்க்கூறிய பதி இலக்கணங்கள் உண்மையாழுறையைக் கந்தபுராணத்தினின்றும் நிருபிப்பாம்.

23 அருவமும் உருவுமாய், அநாத்யாய், ஒன்றூய், பலவாய், பரப்பிரமாய்தின்ற பரஞ்சோதிப் பிழம்பாகிய முருகக்கடவுள் அறுமுகக்கடவுளாக உலகமுய்யும் வண்ணம் உதித்தருளினார்.

அருவமு முருவ மாகி யநாத்யாயப் பலவா யோன்றுயப் பிரமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருளைக்கருகங்கள் ஏற்றுக்கொண்டு கொண்டே யோருதிரு முருகன் வந்தாங் குதித்தன னுலக முய்ய. 109

சாதலுந் தொலைவு மில்லாந் தானவர்க் கிறவ னேலே ரேதில் தம்மால் வீடா னென்றுதன் னுளத்தி லெண்ணீச் சோதிகொள் பரம மாகித் தோன்றிடு முதல்வ ளீயே யாதவின் விமல ழுர்த்தி யவரைமே எடுதி யென்றுன். 110

யதோ ரண்ட மொன்றி னிழைத்தன விவ்வா றேஜை யாயிரத் தோரே முன்டத் தவன்செய லறித றேற்றுந் துயதோர் பரத்தின் மேலாந் சோதியர யெம்மைக் காப்பான் மேயின வொருந் யன்றி வேறியார் தெரிதற் பாலர். 111

விரிஞ்சன்மா றேவ ராஜும் வெற்கரும் விறலோ னுகிப் பெருஞ்சுர் பதழும் வேத வொழுக்கழும் பிறவு மாற்றி யருஞ்சிறை யவர்க்குச் செய்த வவுணர்கோ னுவி கொள்வான் பரஞ்சுட ருகுவாய் வந்த குமரணைப் பணிதல் செய்வாம். 112

ஈறி லாதமர் பரமனே குழவியி னியல்பா யாறு மாழுகங் கொண்டுதித் தானென்ப தல்லால் வேறு செப்புதற் கியைடுமோ மேலவன் றன்மை தேறி யுந்தெளி கின்றில் வழுதுசிந் தையுமே. 113

24. பிரமாவாய் இறந்தகாலத்திலே சாததுவிக்குண முற்று உலகத்தை ஆதியிலே படைத்தும், விஷ்ணுவாய் நிகழ்காலத்திலே இராசதகுணமுற்று உலகத்தை மத்தி யிலே காத்தும், உருத்திரராய் எதிர்காலத்திலே தாமச குணமுற்று உலகத்தை அந்தத்திலே அழித்தும், கோலம் காலம் குணம் ஞாலம் ஆதி கருமம் இறந்துநின்ற அநாதி யாகிய பரஞ்சோதிப் பிழம்பே ஆறுதிருமுகமும்; அப்யகரம், கொடி குவிசம் தோட்டி அஸ்தரம் வேல் என்னும் ஜந்தும் முறையே அமைந்தகரங்களென்னும் வலத்திருக்கரமாறும், வரதகரம், தாமரை மணி மழு தண்டு வில் என்னும் ஜந்தும் முறையேயமைந்த கரங்கள் என்னும் இடத் திருக்கரமாறும்; பொருந்திய அருட்டிருவடிவங்கொண்டருளினார்.

காலமாய்க் கால மின்றிக் கருமயாய்க் கரும மின்றக்  
கோலமாய்க் கோல மின்றிக் குணங்களாய்க் குணங்க வின்றி  
ஞாலமாய் ஞால மின்றி யநாதியாய் நங்கட் கேல்லா  
மூலமா யிருந்த வள்ளன் ருவிரு முகங்கொண் டுற்றுன். 114

விறு கேதனம் வச்சிர மங்குசம் விசிக  
மாறி லாதவே பைய்மே வலமிடம் வரத  
மேறு பங்கய மணிமழுத் தண்டுவில் விசைந்த  
வாறி ரண்டுகை யறுமுகங் கொண்டுவே எடைந்தான். 115

முழுமதி யன்ன வாறு முகங்களு முந்நான் காகும்  
விழிகளி ஸருஞும் வேலும் வேறுள படையின் சீரு  
மழகிய கரமி ராறு மணிமணித் தண்டை யார்க்குஞ்  
செழுமல ரதியுங் கண்டா எவன்றவஞ் செப்பற் பாற்றே. 116

முண்டக மலர்ந்த தன்ன ருவிரு முகமுங் கண்ணுங்  
குண்டல் திரையுஞ் செம்பொன் மவுவியுங் கோல மார்பு  
மெண்டரு கரமி ராறு மிலங்கெழிற் படைகள் யாவந்  
தண்டையுஞ் சிலம்பு மார்க்குஞ் சுரணமுந் தெரியக் கண்டரன்.

முந்நான்கு தோனு முகங்களோர் முவிரண்டுங்  
கொன்றுவை வேலுங் குவிசமுமே ஜைப்படையும்  
பொன்னுர் மணிமயிலு மாகப் புனக்குறவர்  
மின்னுள் கண்காண வெளிநின் றனன்விறலோன். 118

மாறுமுகங் கொண்டுபொரு வல்லவுணர் மாளாம  
ஊறு முகமெட்டு நோதக் கனபுரியத்  
தேறு முகமின்றித் திரிந்தேமை யாளவன்ஞே  
வாறு முகங்கொண்டே யவதரித்தா யெம்பெருமான். 119

25. சருவவியாபகராயும் பிரம விஷ்ணு உருத்திரராயும்  
நிற்பவர் அறுமுகக்கடவுளே.

எங்க னும்பணி வதனங்க ஓங்கனும் விழிக  
ளெங்க னுந்திருக் கேள்விக ஓங்கனுங் கரங்க  
ளெங்க னுந்திருக் கழலடி யெங்கனும் வடிவ  
மெங்க னுஞ்செறிந் தருள்செயு மறுமுகத் திறைக்கே. 120

முக்கண் மூர்த்தியு மாங்கவன் முண்டகா சனனுஞ்  
சக்க ரப்படை யண்ணலு மாங்கவன் ருனே  
திக்குப் பாலருங் கதர்களு முனிவருஞ் சிறப்பின்  
மிக்க தேவரு மாங்கவன் யாவர்க்கு மேலோன். 121

பொன்னுரு வமைந்த கஞ்சப் புங்கவ னுகி நல்கு  
மென்னுரு வாகிக் காக்கு மீசன்போ விறுதி செய்யு  
மின்னுரு வென்ன யார்க்கும் வெளிப்படை போலு மன்னுள்  
றன்னுரு மறைக ளாலுஞ் சாற்றுதற் கரிய தன்றே. 122

26. ஒங்கார முகத்தினராயும், ஒங்கார மூலப்பொரு  
ளாயுமுள்ளவர் ஷண்முகக்கடவுளே.

முகத்தி லொன்றதா வவ்வெழுத் துடையதோர் முருக  
வகைத்து முன்னெருத் தினுக்குரை பொருளேன நவில  
மிகைத்த கண்களை விழித்தனன் வெள்கினன் விக்கித  
திகைத்தி ருந்தனன் கண்டில னப்பொருட் டிறனே. 123

தாம ரைக்கனுள் முதலிய பண்ணவர் தமக்கு  
மேறு றப்படு மறைக்கெலா மாதிபெற் றியலு  
மோமெ னப்படுங் குடிலையே யொப்பிலா முருகன்  
மாமு கத்துளொன் ருமவன் றன்மையார் வகுப்பார். 124

ஆங்கார மெல்லை யருமறையுந் தேறிய  
வோங்கார மூலத் துணவா யுறைபகவ

வீங்கா நெறியா விறைபே ராஷ்டியப்  
பாங்காக நின்ற பரிசுவர்கள் போற்றினாரே.

125

27. சமஷ்டிப் பிரணவ முகத்தினராகிய அறுமுகக் கடவுள் அகார உகார மகார நகார வியஷ்டிப்பிரணவ மாவர்.

அகரம தாதி யான வெழுத்தெலா மாகிப் பின்னர்  
மகரமு மான மேலோன் வடிக்கணை துணித்து வீசுஞ்  
சிகரமுந் துகர முற்றுஞ் சேணிடைச் சென்று மாயோன்  
நகரமுந் தாவி யண்ட கோளகை நண்ணு கின்ற. 126

மேலைச்செய்யுளின் மூன்றூமடியிலே ‘‘சிகரமுந்து உகர’’ மென்றமையால், உகாரம் முதற்கண்ணே அபையும். அமையவே, முதலாமடி முதலிலும், மூன்றூமடி முதலிலும், இரண்டாமடி முதலிலும், நான்காமடி முதலிலும் அகார உகார மகார நகாரங்கள் நின்றவாறு காண்க. யந்திரஸ்தாபனத் திலே அகாராதியக்ஷரங்கள் அமையுமுறையும் இச்செய்யுளி னாலே தொனிக்கின்றது.

28. விஸ்வருபியுர், விஸ்வகாரணரும், விஸ்வாதீதரும், விஸ்வசேவியரும், விஸ்வாந்தரியாமியும் அறுமுகக்கடவுளே. (விஸ்வம—உலகம்.)

திண்டிற லுடையேன் றாண்டுந் திறப்படை யாவி நீக்கிக்  
கொண்டவென் மாய முற்றுஞ் கொடுஞ்சர மதனுன் மாற்றி  
யண்டமும் புவனம் யாவு மமராமும் பிறவுந் தன்பாற்  
கண்டிடும் வடிவ மொன்று காட்டியேன் கண்மு னின்றன்.

கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன் றன் னைப்  
பாலனென் றிருந்தே னந்நாட் பரிசிவை யுணர்ந்தி லேன்யான்  
மாயயன் றனக்கு மேஜை வானவர் தமக்கும் யார்க்கு  
மூலகா றனமாய் நின்ற மூந்தயிம் மூந்ததி யன்றே. 128

ஒற்றென முன்னம் வந்தோ இனுதனி வேலேன் றன் னைப்  
பற்றிக வின்றி நின்ற பராபர முதல்வ னென்றே  
சொற்றனன் சொற்ற வெல்லாந் துணிபெனக் கொண்டி லேனு  
விற்றையிப் பொழுதி லீச னிவளெனுந் தன்மை கண்டேன்.

துழுதல் வேண்டுந் தாள்க டொழுநிடல் வேண்டு மங்கை  
தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந் தாலு  
வாழுதல் வேண்டுந் தீமை யகன்றுநா னிவற்கா ளாவி  
வாழுதல் வேண்டு நெஞ்சந் தடுத்தது மான மொன்றே. 130

ஒன்னலர் பொருட்டா லேகி யுறுசம ரியைத்த செம்ம  
றன்னுரு வதனைக் காண்கின் முனிவதே தகுசி யாகும்  
வன்னிகொள் வெண்ணே யேபோல் வலியழிந் துருகிற றென்று  
லென்னுடை வயத்த வன்றே வணர்ச்சியு மியாக்கை முற்றும்.

‘‘அண்டமு’’ புவனம்யாவு மமரரும் பிறவுந் தன்பாற்  
கண்டிடும் வடிவம்’’ என்றமையால் உலகமே வடிவாகவு  
டையரென்பதும், ‘‘மூலகாரணமாய் நின்ற மூர்த்தி யிம்  
மூர்த்தி’’ என்றமையால் உலக காரணரென்பதும், ‘‘பரா  
பரமுதல்வனீசன்’’ என்றமையால் உலகிறந்து நிற்பவரென்  
பதும், ‘‘குழுதல்வேண்டும், தாழுதல்வேண்டும்’’ என்றமை  
யால் உலகினராற் சேவிக்கப்படுவரென்பதும், ‘‘என்னுடை  
வயத்தவன்டேரு வுணர்ச்சியும் யாக்கை முற்றும்’’ என்றமை  
யால் உலகுக் குயிராயினுரென்பதும் பெறப்பட்டன.  
‘‘உலகினை யிறந்துநின்ற தரனுரு வென்பதோரா, ருலகவனு  
ருவிற்றேஞ்றி யொடுங்கிடு மென்றுமோரா, ருலகினுக்குயிரு  
மாகி யுலகுமாய் நின்றதோரா, ருலகினி லொருவனென்ப  
ருருவினையுனரா ரெல்லாம்.’’

29. சிவபெருமானுடைய நெந்றிநாட்டத்துதித்த  
முருகக்கடவுள் உருவம் அனைத்திற்கும் உறைவிடமாயும்,  
ஞானமாயும், உணர்ந்தார்க் குணர்வரியராயும், தியானப்  
பொருளாயும், அறிவுக்கறிவாயுமுறைவர்.

மண்ண எந்திடு மாயனும் வனசமே வெனு  
மெண்ண ரும்பக ரேடியங் காண்கிலா திருந்த  
பண்ண வனங்குதல் விழியிடைப் பரஞ்சுட ரூருவா  
யுண்ணி றைந்தபே ரருளினுன் மத்தையா யுதித்தான். 132

எவ்வரு வினுக்கு மாங்கோ ரிடனதா யுற்ற வுன்றன்  
செவ்வரு வத்தைக் கண்டு சிறந்தன மறங்பா வத்தி  
எவ்வரு வத்தின் றுப்பு மகலுது மின்னும் யாங்கள்  
வெவ்வரு வத்திற் செல்லேம் வீடுபே றட்டது மன்றே. 133

ஒதி யாகியு முனரந்தவர்க் குணரவு மொண்ணு  
நீதி யாகியு நிமலம் தாகியே நிகழுஞ்  
சோதி யாகியுந் தொழுதிடு மெம்மனேர்க் கெல்லா  
மாதி யாகியு நின்றவ ஏறுமுக னன்றே. 134

ஆய புல்லிய புகழ்ச்சிபோற் கொள்ளலை யறிவோர்  
தேய மாவது யாங்குமெட் டாதது தெளியிற்  
றுய வீடுபே றருஞுவ துபநிடத் துணிவாம்  
வாய்மை யாவது புகலுவன் கேளன வகுப்பான். 135

அறிவினு எறிவாய் வைகு மறுமுக வமல வெஞ்கு  
ரிருசெய னினைக்கி லாகு மீண்டையோ ராட ஹுன்னிக்  
குறுகினை யதுபோ ஸன்னேன் கொள்கையுந் தேர்ந்தாய்  
[நிற்கோ  
சிறியனே னுரைத்தே னென்னுந் தீப்பிழை பொறுத்தி  
[யென்றுன.

30. சராயுசம், அண்டசம் முதலிய யோனிவாய்ப்பட்ட  
டுப் பிறக்கும் மானுடர் விலங்கு பறவை முதலிய பக்கக்கள்  
போலாகாது, பரஞ்சோதிப்பிழம்பாகிய சிவபெருமானு  
டைய நெற்றிக்கண்ணினின்றும் அபேதமாயுதித்த பதியா  
யுள்ளவர் அறுமுகக்கடவுளே.

மானு டத்தின் விலங்கினிற் புட்களின் மற்று  
ஞ முற்றுழல் யாக்கையிற் பிறந்துளா ரோப்ப  
நீ னைக்கலை பரஞ்சடர் நெற்றியந் தலத்தே  
தானு தித்தனன் மறைகளுங் கடந்ததோ தலைவன். 137

31. ஞாதிரு ஞான ஞேயங்களாய் நின்றவர், கந்த  
சுவாமிக்கடவுளே,

சட்டு மன்னுயிரி ரெவற்றிற்கு மிருவினைப் பயனைக்  
கூட்டு வானவ னங்கவை துலையெனக் கூடின்  
வேட்ட மேளிலைக் கதிபுரி வானவன் மேலாய்க்  
காட்டு வான்முதற் றிறமெலா மாங்கவன் கண்டாய். 138

செய்யுமவ னும்புலனுஞ் செய்வித்து நிற்போனு  
மெய்த வரும்பொருஞும் யாவையுநீ யேயென்கை  
யைய வடியேங்க ஏற்றந்தனமா ஸ்னதனுல்  
வெய்ய பவமகன்று வீடுமினிக் கூடுதுமால். 139

32. பாலருமாய், குரவருமாய், தினையிற் சிறியரு  
மாய், நெடியருமாய், வேண்டியவடிவங் கொள்பவரா  
யுள்ள அறுமுகக்கடவுளாகிய ஆஞ்ஞையின்றி ஓரனு  
வஞ் சலியாது.

சிறுவன் போலுறுங் குரவனே போலுறுந் தினையிற்  
குறியன் போலுறு நெடியவ னுகியுங் குறுகு  
நெறியி னின்னணும் வேறுபல் ஹுக்கொடு னிவை  
மறிவர் நாடருங் கந்தவே ஸாடலா ரறிவர், 140

சிவன தாடலின் வடிவமா யுற்றிடுஞ் செவவே  
ஈவன தாஜையி னன்றியே பேயர்க்கிலா தனுவ  
மெவர வன்றவி யாற்றலைக் கடந்தவ ரிவனீ  
தவம யங்கினை யவன்றனி மாயையிற் சார்வாய். 141

33. கந்தசவாமிக்கடவுள் குடிலையாயும், பஞ்சா க்ஷரமாயும், வேதங்களாயும், ஆகமங்களாயும், கலை களாயும், குடிலை முதலியலை களின் போதமாயும், முன்னைப் பழும் பொருட்கும் முன்னைப்பழும் பொருளாயும், ஈசாராயும், அந்திரயாமியாயும், அருவுருவமாயும், பிதாமாதாவாயும் உள்ள பரமனேயாம்.

ஆதி யாகிய குடிலையும் மைவகைப் பொறியும்  
வேதம் யாவையுந் தந்திரப் பன்மையும் வேரு  
வோத நின்றிடு கலைகளு மவ்வவற் றுணர்வாம்  
போதம் யாவையுங் குரவேன் பொருவிலா வருவம். 142

முன்ன வர்க்குமுன் ஒகுவேர் தமக்குமுற் பட்டுத்  
தன்னை நேரிலா தீசனுந் தனிப்பெயர் தாங்கி  
யின்னு யிர்க்குயி ராயரு வகுவமா யெவக்கு  
மன்னை தாதையா யிருந்திடும் பரமனே யவன்கான். 143

34. சுப்பிரமணியக்கடவுள் மேலோ ரென்பது,  
சிங்கன் இரண்ணியன் என்னு மிருவர்க்கன்றி, மாயை சூரன்  
பானுகோபன் என்னும் மூவர்க்குங் கருத்தாகும்.

வரம வித்தயா மறிப்பது முறையன்று வரத்தாற்  
பெருமை பெற்றுள தூரணை யடுவது பிறக்கு  
மரிதெ னப்பர னுன்னியே தன்னுரு வாகு  
மொரும கற்கொடு முடித்துமென் றுன்னிறு னுளத்தில். 144

தூதென முன்னர் வந்தோ ஞேருவறுற் ரேஸையு மிந்த  
முதெயி னகர முற்று மவுணரு முடிவ ரென்னி  
ஒதியு முடிவ மில்லா வறுமுக னடுபோ குன்னிப்  
போதுமே லிமைப்பி னெல்லாப் புவனமும் போன்ற டாவோ.

பன்னிரு தடந்தோள் கொண்ட பகவனைப் பால னென்றே  
யுன்னலை யவன்கை வேலா லொல்லையிற் படுதி கண்டா  
யின்னுயிர் துறக்க நின்று யென்மொழி கேட்பா யன்றே  
சென்னியில் விதியை யாவ ராயினுந் தீந்தா ருண்டோ. 146

பன்னிரு செங்கை பதைத்துள சேயோன்  
றன் றெலு டெதிர்ந்து சமர்த்தோழில் செய்வா  
றென்னல நில்லை யிவன்சிறி யோனென்  
றுன்னலை வன்மையி றெப்பில னேகான். 147

ஆர னன்றனை யுலகோடு முன்னுமுன் னளித்த  
கார னன்றனி யாழியைக் களத்திடை யனிந்த  
தார கன்றனை நெடுயமால் வரையொடுந் தடிந்த  
வீர வீரஜை யாவரே வன்மையால் வெல்வார். 148

35. உமாதேவியாரால் ஆறுதிருவகுவமும் ஒன்றுகிக்  
கந்தன் என்னுந் திருநாமம் பூண்ட குமாரசவாமிக் கட  
வுளோ, காங்கேயன் என்றும், கார்த்திகேயன் என்றும்,  
மான்மருகன் என்றும், உரைப்பது ஏழைமையே; அவரோ  
பிரமவிஷ்ணுக்கள் அறியாத பரஞ்சோதிப்பிழம்பு.

எந்தை சத்திக ஞூயிரேலா மொடுங்குறு மெல்லை  
முந்து போலவோன் ருகியே கூடிய முறைபோ  
லந்த மில்லதோர் முவிரு வடிவுமோன் ருகிக்  
கந்த னென்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன். 149

கங்கைதன் புதல்வ னென்றுங் கார்த்திகை மைந்த னென்றுஞ்  
செங்கண்மான் மருக னென்றுஞ் சேணையின் செல்வ னென்றும்  
பங்கயன் முதலேர் தேறுப் பரஞ்சடர் முதல்வன் றன்னை  
யிங்கிவை பலவுஞ் சொல்வ தேழைமைப் பால தன்றே. 150

சப்பிரமணியக்கடவுளுக்கு அவர் அருட்டொழில்களி  
னுலே, அப்பெயர்கள் எந்தியவன்றி வாஸ்தவமாய் அவ  
ருக்கு அப்பெயர்கள் இல்லையா மென்பது பெற்றும்.

36. உட்டிருவடியிலே பருவதசமுகமும்; புறவடியிலே  
சலசமுகமும்; பாதாங்குலியிலே இடியேறும், நகுத்திரமும்,  
கிரகமும்; கரடிடிலே வருணனும், சோமனும், நிருதியும்,  
அரக்கரும்; கணைக்காவிலே இருஷிகங்கும், சிந்தாமணியும்;  
சானுவிலே விஞ்சையராதியோரும்; ஊருவிலே இந்திரனும்,  
சயந்தனும்; ஊருமுலத்திலே இயமனும், காலனும்; கடித  
தடத்திலே அசரரும்; கடிதடப்பக்கத்திலே தேவரும்;  
குகியத்திலே நாகரும்; சேபத்திலே அமிர்தமும்; நாபியிலே  
சீவராசியும்; மார்பிலே கலைஞரானமும்; யஞ்ஞோபவீதத்  
திலே சிவஞரானமும்; உரோமகூபத்திலே அண்டமும்; அகங்க  
கையிலே அகிலபோகமும்; தோளிலே விழுஞ்ஞவும், பிரமா  
வும்; கைவிரலிலே தேவரம்பையரும்; கண்டத்திலே அக்கினியும்,  
சப்தசாலமும்; வாயிலே வேதமும்; தந்தவரிசை  
யிலே அகங்கரசமுகமும்; நாவிலே சிவாகமமும்; உதட்டிலே  
சப்தகோடி மஹாமந்திரமும்; நாசியிலே வாயுவும்; நேத்தி  
ரத்திலே சந்திரனும், சூரியனும்; காதிலே திசையும்; நெற்றி  
யிலே பிரணவமும்; சிரசிலே பரமான்மாவுமாக இங்குனம்  
கடல், உலகம், திக்கு, புவனம், அண்டம், தேவர் முதலிய  
வெல்லாம் முறைப்படி அறுமுகக்கடவுளுடைய பார  
மேசரரூபம் எனப்படும் விஸ்வரூபத்திலே அமையும்.

உள்ளடி வரைகள் யாவு மொன்புற வடியி வீததம்  
வள்ளுகிர் விரல்கண் முற்றும் வானுரு மேறு நாள்கோ  
ளெள்ளரும் பரடு தன்னி விரும்புனர் கிறைவன் சோம  
னள்ளிருள்ளைய மேனி நிருதியோ டிரக்கர் நன்ன. 151

அடித்திரள் கணைக்கா றன்னி ஸாரிடர் மணிகள் சானு  
வடிவமை முழந்தாள் விஞ்ஞஞ வாவை ராதி யானேர்  
தொடைதலின் மகவான் மைந்தன் தொடைமுத ணடுவன் காலன்  
கூத்தடத் தசர் பக்கங் கடவுளர் யாரு நிற்ப. 152

இருப்பினி ஒரு கோச வெல்லையின் மருந்தே யுந்திக்  
கருப்படு முயிர்கண் மார்பிற் கலைகண்முந் நூலிற் போத  
மருப்பயி லுரோமத் தண்ட மங்கையி லகில் போகந்  
திருப்பெருந் தடந்தோள் வைப்பிற் செங்கண்மால் விரிஞ்சன்  
[மேவ.

மெல்லித யூஜை செங்கை விரன்மிசை யணங்கி எல்லா  
ரொல்லெலாவி யங்கி கண்ட மொப்பிலா மணிவாய் வேதம்  
பல்லிடை யெழுத்து நாவிற் பரமவா கீழ்த்தின் பேத  
நல்லிதழ் மனுவின் விஞ்சை நாசியிற் பவனன் மனன. 154

கருணைகொள் விழியிற் சோமன் கத்ரவன் செவியிற் ரிக்குத்  
திருநுதற் குடிலை வைப்புச் சென்னியிற் பரம வான்மா  
மரபினின் மேவித் தோன்ற மாறிலா திருக்குந் தொல்லை  
யொருதன துடுவங் காட்டி நிற்றலு மும்பாக கண்டார். 155

மண்ணைவு பாதலமெ லாஞ்சரண மாதிர வரைப்பு மிகுதேரன்  
வின்ணைவு வெலாமுடிகள் பேரோவியெ லாஞ்செவிகள் பக்க  
பண்ணைவு வேதமணி வாயுணர்வெ லாஞ்செவிகள் பக்க  
[மயன்மா  
லெண்ணைவு சிந்தையுமை யைந்தொழிலு நல்கியரு ஸ்க னுபிரே.

கூறிமற் றினைய தன்மை குரைகட லுகைந் திக்கு  
மாறிலாப் புவன மண்டம் வானவ குயிர்கள் யாவு  
மாறுமா முகத்து வள்ளன் மேனியி லமைந்த தன்றி  
வேற்லை யென்ன வாங்கோர் வியன்பெரு வடிவங் கொண்டாள்

37. சிவனுக்கும் உமைக்கும் மத்தியிலே குமாரசவாமி  
எழுந்தருளி இருக்கும் மூர்த்தம் சோமாஸ்கந்தமூர்த்த  
மெனப்படும்.

ஏல வார்குழ விறைவிக்கு மெம்பிரான் றனக்கும்  
பால இகிய குமரவே ணடுவூறும் பான்மை  
ஞால மேஷுறு மிரவோடு பகலுக்கு நடுவொய்  
மாலை யானதொன் றழிவின்றி வைகுமா ஞேக்கும். 158

அம்மை தன்பொருட் டாலிடை யூறிங் கடைந்த  
தென்றுமா எகந்தனி ழுன்னி  
யெம்மை யாஞ்சை மிறையவன் றஜையு மிறைவி  
தன் ஜையு மிளங்கும ரஜையு  
மெய்மை சேவ்வடி வாகவாங் கமைத்து வேத  
வரகம் விதிமுறை வழாமற்  
பொய்மை தீர்ந்திடு மன்பிழுற் பூசை புரிந்து  
பின்னரும் வருந்தியே நோற்றுன். 159

பார்த்தியா லெனதெலும் பைம்போன்மார் பத்திடை  
ஸூர்த்தியாப் வைகிய முதல்வியைக் குமரஜைத்  
தீர்த்தஜைப் பூசனை செய்துநின் றீவினை  
யார்த்தினிங் குதியேனு வாதருத் தருளினுன். 160

38. ஞானிகளாலே அறிதற்கரிய ஷண்முகநாத  
சவாமியை முன்னோயிற் செய்த தபோமிகுதியனுலே  
அடைந்து கண்களினுலே தரிசனம் செய்தோர் தீவினை நீங்கி  
வரம்பில்லாத அருளைப் பெற்றுய்வர்; அவர் பின் இருந்தாலு  
மென்! இறந்தாலுமென்!!

எஞ்சலி லவுனர் செம்ம லிங்ஙன மர தாற்றித்  
துஞ்சிலென் ஞேலைவற் ரூலை றூயவான் றறவின் மிக்கோர்  
நெஞ்சிலு மளத்தற் கொண்ணு நிருமலக் குமர மூர்த்தி  
செஞ்சுடர் வடிவங் கண்டு தீவினை நீங்கி யுய்ந்தான். 161

தீயவை புரிந்தா ரேஜுங் குமரவே டிரும் னுற்றுற்  
றூயவ ராகி மேலைத் தொல்கதி யடைவ ரென்கை  
யாயவும் வேண்டுங் கோல்லோ வடுசம நிந்தாட் செய்த  
மாயையின் மகனு மன்றே வரம்பிலா வருள்பெற் றுய்ந்தான்.

தூணெனு மவனர் கோமான் ரேஜலைநா னேற்ற வாறும்  
பாரிடை மூடிவின் ரூகிப் பல்லுக மிருந்த வாறு  
மாரண மறித ஹேற்று வாறுமா முகத்தேம் மையன்  
பேரேழி லுருவ நோக்கிப் பெரும்பயன் கோடற் கேயோ. 163

39. சுப்பிரமணியக்கடவுள் சிவபெருமானுடைய  
சத்தியெனப்படுதலால், அவ்விருவரும் வேற்றுமையுறூர்.

ஆதலி னமது சத்தி யறுமுக னவனும் யாழும்  
பேதக மன்று னம்போற் பிரிவிலின் யாண்டு னின்று  
னேதமில் குழவி போல்வான் யாவையு முனர்ந்தான் சீரும்  
போதமு மழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான். 164

தேவர் யாவருஞ் சென்று தொழுப்படு  
முவ ராகி மொழிந்திடு நுங்களைத்  
தாவி லாதநஞ் சத்தியோன் றேயலா  
லேவர் வெல்பவ ரென்று விளம்பிமேல். 165

எத்தி றத்தரு நுங்களை வெல்கில ரெமது  
சத்தி வென்றிடு மென்றனன் கண்ணுதற் றலைவ  
னத்தி றத்திறு ல்லவோ வறுமுகக் குமர  
னுய்த்த செய்யவே ழுண்டது தாரக னுயிரை. 166

40. சிவபெருமானுக்குரிய சருவஞ்ஞதை, திருப்தி,  
அநாதிபோதம், அலுப்தசத்தி, அநந்தசத்தி, சுவதந்தி  
ரத்துவம் என்னும் சுத்தசாட்குணங்களும் கந்தசவாமிக்  
கடவுளுக்கு ஆறுமுகங்களென்பார். (சருவஞ்ஞதை—

முற்றறிவு; திருப்தி—வரம்பிலின்பழுடைமை; அநாதி போதம்—இயல்பாகவே பாசங்களின்குதல்; அஹுப்த சத்தி—பேரருஞ்சைடைமை; அநந்தசத்தி—முடிவில்லாற்றலுடைமை; சுவதந்திரத்துவம்—தம்வயமுடைமை.)

ஏவர்தம் பாலு மின்றி யெல்லைத் ரமலர் குள்ள  
ஸுவிஞ குணலுஞ் சேய்க்கு முகங்களாய் வந்த தென்னப்  
பூவியல் சரவ ணத்தண் பொய்கையில் வைகு மைய  
ஞவிக் எருளு மாற்று லறுமுகங் கொண்டா என்றே. 167

41. சிவபெருமானே ஓராடவினால், சிறுபாலராய்  
அருள்வடிவம் பூண்டெழுந்தருளினர் என்பது, கந்த  
சுவாமியுடைய அறுமுகத்துண்மையினாலே துணியப்படு  
மாதவின், அவ்விருவரும் மாணிக்கமும் அதனெளியும்  
போலப் பேதமுரூர்.

ஈச ணோயவ துடலான் மதலையா யின்கா  
ஹுசி லாவவ எறுமுகத் துண்மையா லற்றி  
பேசி லாங்கவன் பரலேடு பேதக எல்லன்  
ஹேச லாவகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல். 168

42. அறுமுகக்கடவுளுடைய திருக்கரங்களிலே  
அமைந்த தோமரம் கொடி வாள் குலிசம் அம்பு அங்கு  
சம் மணி தாமரை தண்டம் வில் மழு என்னும் பதினெரு  
ஆயுதங்களும் பதினேர் உருத்திரரே. வேலாயுதமோ  
சத்தியாயும், அளவிலா ஒளியாயும், ஆறுதலையுடையதாயு  
முள்ளது.

பொன்றிக்க் கடிலத் தண்ணைறன் பெயரும்  
பொருவிலா வருவமுந் தொன்று  
ண்றுபெற் றுடைய வுருத்திர கணத்தோர்  
நவிலருந் தோமரங் கொடிவாள்

வன்றிறற் குலிசம் பகழியங் குசு  
மணிமல்ப் பங்கயங் தண்டம்  
வென்றிவின் மழுவு மாகிவீற் றிருந்தார்  
விறன்மிகு மறுமுகன் கரத்தில்.

169

ஆயதற் பின்ன ரேவின்ரு தண்டத்  
தைப்பெரும் பூதமு மடுவ  
தேயபல் லுயிரு மொருதலை முடிப்ப  
தேவர்மேல் விடுக்கிலு மவர்தம்  
மாயிருந் திறலும் வரங்களுஞ் சிற்றி  
மன்னுயி ருண்பதெப் படைக்கு  
நாயக மாவ தொருதனிச் சுடர்வே  
ஞல்கியே மதலைகக் கொடுத்தான். 170

170

அந்தமி லொளியின் சீரா லறுமுகம் படைத்த பண்பா  
லெந்தைக ணின்றும் வந்த வியற்கையாற் சத்தி யாம்பேர்  
தந்திடும் பனுவல் பெற்ற தன்மையாற் றனிவேற் பெம்மான்  
கந்தனே யென்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தேம். 171

43. தெய்வயாணையம்மை வள்ளியம்மை என்னும்  
இருவரும் முறையே சுப்பிரமணியசுவாமியுடைய  
ஞானசத்தியும் கிரியாசத்தியுமாவர்.

கல்லகங் குடைந்த செவ்வேற் கந்தனேர் தருவ தாகி  
வல்லியர் கிரியை ஞான வல்லியின் கிளையாய்ச் சூழப்  
பல்லுயிர்க் கருளைப் பூத்துப் பவநெறி காயத்திட் டன்ப  
ரேல்லவர் தமக்கு முத்தி யிருங்களி யுதவு மென்றும். 172

44. உற்றவிடத்துதவும் அறுமுகக்கடவுள் தமது  
திருவடியை அன்பினேரு தியானித்துத் துதித்த வீரவாகு  
தேவர், உக்கிரர், விசையர் இந்திரன் முதலாயினேர்க்  
கருளினர்.

ஆண்டகை தொழுத பாணி யணிமுடிக் கோண்டிவ் வாற்று  
லீண்டு சீர்க் குமர வேளை யேத்தலு மன்னின் கண்ணீர்  
விண்டுதெண் கடலு ளேகி வெள்ளமிக் குவரை மாற்றப்  
பூண்டகண் டிகையை மானத் தோன்றின பொடிப்பின்

[போம்மல்]

மீதுகோள் பொடிப்பு ஸுட மெய்ப்புலன் சிந்தை யொன்ற  
வோதுவ தவற வென்பு முருகிய செருக நாட்டங்  
கோதில்பே ராுளின் மூங்கிக் குதாகலித் திடுத ஹேடு  
முதுல கஜைத்து மாவி முழுவது மகிழ்ந்த வன்றே. 174

ஆவதோர் காலை யெந்தை யாறிரு தடந்தோள் வாழ்க  
முவிரு வதனம் வாழ்க முழுதகுள் விழிகள் வாழ்க  
தூவுடை நெடுவேல் வாழ்க தொல்படை பிறவும் வாழ்க  
தேவர்க் டேவன் சேயோன் றிருவடி வாழ்க வென்றுன். 175

இனைய துன்னியே யறுமுகப் பண்ணவ விருதா  
னினையு மெல்லையி இங்கவ எருளினு விசியிற்  
நினக ரத்தோகை யாயிர கோடிசேர்ந் தென்னக்  
கனக மாமணித் தவிசொன்று போந்தது கடிதின். 176

ஆசை தோறு மழல்சிந்த மாற்றலன்  
விசு வெம்படை வீரத்தை நோக்கியே  
யிசன் மைந்த னினைமலர்த் தாள்களை  
நேச மேரு நினைந்தனன் போற்றினுன். 177

எவ்வெ வர்க்கு மிறையவ இகியோ  
எவ்வ மித்தன் எருள் செய ஏக்கிரன்  
செவ்வி திற்செலுந் தீச்சரம் பற்றியே  
கவ்வி நுங்கினன் கண்களல் கான்றிட. 178

ஆறுமா முகப்பிரா னன்றி யிவ்விடை  
வேறெரு துணையிலை மெய்மை யிதெனத்  
தேறின வவனடி சிந்தை செய்தனன்  
மாற்றி யருவிதீர் வறியுங் கண்ணினுன்.

179

நன்னினர்க் கிளியா யோல ஞானநா யக்னே யோலம்  
பண்ணவர்க் கிறையே யோலம் பரஞ்சுடர் முதலே யோல  
மென்னுதற் கரியா யோலம் யாவையும் படைத்தா யோலங்  
கண்னுதற் பெருமா னல்குங் கடவுளே யோல மோலம். 180

தேவர்க் டேவே யோலஞ் சிறந்தசிற் பானே யோல  
மேவலர்க் கிடியே யோலம் வேற்படை விமலா வோலம்  
பாவலர்க் கெளியா யோலம் பன்னிரு புயத்தா யோல  
முவரு மாகி நின்ற மூர்த்தியே யோல மோலம். 181

45. முருகக்கடவுளைத் “திருமுருகாற்றுப்படை”  
யினாலே நக்கீரரும், திருப்புகழினாலே அருணகிரிநாதரும்  
துதித்து அருள்பெற்றவரேயாம்.

பொய்யற்ற கீரன் முதலாம்புல வோபு கழந்த  
வையற் கெனது சிறுசொல்லு மொப்பாகு மிப்ப ர்  
செய்யுற் றவன்மா லுமைழுஷகை டேவ தேவன்  
வையத்த வர்செப் வறியாடு மகிழு மன்றே. 182

46. யாவையும் யாவருக்கும் கொடுக்கவல்லுநரும்,  
பின் அவற்றை மாற்றவல்லுநரும் கந்த சு வா மி க்  
கடவுளே; சிறிது தன்னருள் பெற்றேர்க்கு முப்பத்தாறு  
தத்துவங்களின் மேற்பட்ட திருவடியைச் சேர்தலாகிய  
உண்மை முத்தியையுங் கொடுப்பர்.

பூத மைந்தினுட் கீழ்நிலைத் தாகிய புவியு  
நோது கின்றபல் லண்டத்தி ஞூராயிரத் தெட்டுங்

கோதி லாக்கமும் படைகளு முன்குமுன் கொடுத்த  
வாதி யிசனே யவனனின் மாற்றுவ தரிதோ. 183

ஏத மில்புவி யண்டங்கள் பெற்றன மென்றே  
பேதை யுன்வினை சிறிதவன் றன்னருள் பெறுவோர்  
பூத மைந்தினு மேஜோய தீரத்தினும் புறத்து  
மீது மாமண்ட மேவற்றிற்கும் வேத்தியல் புரிவார். 184

மருத்துவன் மாமறை மந்திர நீரா  
லொருத்தி பொருட்டினி லொன்புன ஓய்ப்பக்  
கரத்திடை யேற்றன ஞற்கழல் சேர்ந்தார்க்  
கருத்திகொண் முத்தியு மாக்கமு மீவோன். 185

புன் னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலா  
நன் னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி  
யென்னையு மதிய ஒக்கி யிருவினை நீக்கி யாண்ட  
பன்னிரு தடங்தோள் வள்ளல் பாதபாஸ் கயங்கள் போற்றி.

“பூதமைந்தினு மேஜைதிறத்தினும்” எனவே ஆன்ம  
தத்துவம் இருபத்துநான்கும், “புறத்து” மெனவே வித்தி  
யாத்துவமேழும், “மீதுமாமண்ட மேவற்றிற்கும்”  
எனவே சிவத்துவம் ஐந்துமாக முப்பத்தாறு தத்துவங்கள் பெறப்பட்டன. உண்மை முத்தியானது முப்பத்தாறு  
தத்துவத்துக்கும் மேலாம் என்பது “ஆருறையு நீத்ததன்  
மேனிலையைப், பேரூவடியேன் பெறுமாறுள்தோ, சிறுவரு  
குர் சிதை வித்திமையோர், கூறுவுலகங் குளிர்வித்த  
வனே” என்னுங் கந்தரனுபூதிச் செய்யுளானறிக. அகங்கார  
மமகாரங்களாகிய உட்பற்றுப் புறப்பற்றுக்கள்  
அறநின்ற இடமே திருவடியாகும். “யானெனதென்ற நின்றதடியாகும்” என்றார் மேலோர். திருவடிக்கீழிருத்  
தலே வீடுபேரூகும். “இறுமாந்திருப்பன் கொலோ வீசன்  
பல்கணத் தெண்ணப்பட்டுச், சிறுமா னேந்திதன் சேவடிக்

கீழ்ச்சென்றங், கிறுமாந் திருப்பன் கொலோ’ என்னுந்  
தேவாரத்தான் அறிக.

சுப்பிரமணியக்கடவுளுக்குச் சரீரம் எனப்படுவது முற்  
றறிவு வரம்பிலின்பம் இயற்கையறிவு தன்வயமுடைமை  
குறைவிலாற்றல் வரம்பிலாற்றல் என்னும் ஆறு கு ண் ஞ்  
ஞும் ஆறு திருமுகங்களாகவும், மற்றை அருட்குணங்கள்  
மற்றை அவயவங்களாகவும் அமையப்பெற்ற அருட்டிரு  
மேனியாமென்பது இப்பிரகரணத்தினாலே தொனிக்கும்.  
அவர் கையிலுள்ள மூன்றுபத்திரமுடைய வேலாயுதமெனப்  
படுவது, அவர் ஆன்மாக்களுக்கு முத்தியின்பங் கொடுக்க  
விரும்பும் விருப்பமென்பபடும் இச்சாசத்தியும், அதற்கு  
வேண்டுமைவைகளை அறியும் அறிவெனப்படும் ஞானசத்  
தியும், அறிந்தவைகளைச் செய்யும் செயலெனப்படுங் கிரி  
யாசத்தியுமாகிய மூன்று சத்தி களின் அடுக்காமென்க.  
திருத்தனிகைப்புராணம்:—இச்சா ஞானக்கிரியையெனு  
மிவைழுன்றிலையாய்க் கிளைத்தெழுந்திட, டச்சானுழி யறச்  
சுவற்று மயில்வேலாருகை வலத்தமைத்து, நச்சாத  
வரைத்தெறுமொருகை நளினங்குறங்கி னமைத்திமை  
யோர், விச்சாதரர்குழ்ஞானசத்தி தரனதுருவம் விதிப்போ  
ரும்.” இவற்றால் சுப்பிரமணியக்கடவுளுடைய திருமேனி  
யைத் தோல் இரத்தம் முதலிய தாதுக்களாலாகிய நமது  
சரீரம் போலுமாமென்றும், அவர்கையில் வேலாயுதத்தைக்  
கொல்லனுலையிற் செய்யப்பட்டு உயிர்வதை செய்து இரத்தந்  
தோயும் நமதுகையில் வேலாயுதம் போலுமா மென்றும்,  
அவர் தேவிமாரை நமக்குச் சிற்றின்ப அனுபவத்தை விளை  
விக்கு நமது மனைவிமார் போலுமா மென்றும் பொருந்  
தாவாயிற்று. வள்ளி யம்மையார் என் னுங் கன்னிகையை,  
நம்மைப் போலக் காம மேலீட்டினாலே நாடி வருந்தினை  
ரல்ல ரென்றகருத்து வகையினுலன்றே, கச்சியப்ப சிவா  
சாரிய சவாயிகள் வள்ளியம்மை திருமணப்படலத்திலே  
“உலைப்படு மெழுக தென்ன ஏருகியே யொருத்திகாதல்-  
வலைப்படுகின்றுன் போலவருந்தி” என்றும், “கலைப்படு

மதியப்புத்தேள் கலங்கலம் புனித்ரேண்றி - அலைப்படுதன்மைத்தன்றே வறு முகஞ்ச லெல்லாம்” என்றும், “தொல்லையினுருக்கொடு தோன் றிநின்றவே-ஸல்லையின்மையலுற் றிரங்குவானென” என்றும், “குமரற்கிது திருவிளையாடல் போலாம்” என்றும், “வாழ்த்தியும் மாயைகள் செய்தும்” என்றும், ஆங்காங்குப் பிரஸ்தாபித்தருளினார். முருகக்டவுஞ்சும், அவர் சத்திமாரும் மாண்டர் போலத் திரை ந்ரை மூப்பு ஓர்போதும் அடையாதவ ரென்பது தோன்றக் கந்தபுராணத்திலே, “‘மருந்து போன் மொழிக்கு மரியுங்குமரனும்’” என்றும், “‘செச்சை மெளவியான் செருத்தணி வரை மிசைப்-பச்சிளங் கொங்கை வனசரர் பாவையோ டொன்றி’” என்றும், பேசப்பட்டது; இங்ஙனம், இவர்கள் பிதா மாதாவாகக் கூறப்படுதலும், “‘புவன மன்னுயிர்த் தொகையுய்ந்திட முயங்கிவைகின்னேல்.’” என்றும், “‘இச்சகத்துயிர் யாவையு முய்ய வீற்றி ருந்தான்’” என்றும், தெய்வயானை வள்ளியம்மை திருமணப்படலங்களிலே போந்த அதிரகசிய வாக்கியத்துண்மையும், “‘உவந்திரு வரும்புணர்ந்தங் குலகுயி ரெல்லா மீன்றும் - பவன் பிரமசாரியாகும் பான் மொழி கண்ணியாகுந் - தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மை தான் றெரியும்’” என்னும் சிந்தாந்த வாக்கியத்துக்கு மாறுபடாது நன்கு துணியப்படும்.

தாரகன் சிங்கன் சூரன் என்னும் மூவரும் முறையே கன்மம் மாயை ஆணவும் என்றும், அவர்களாலே பந்திக்கப்பட்ட தேவர்கள் பசுக்களென்றும், தாரகன் முதலிய அசுரர் மூவரையும் அழித்து முருகக் கடவுள் தேவர்களை ஆட்கொண்டமை, கன்ம முதலிய மும்மலங்களைவிட்டி உயிரைப் பரமாசரியர் ஆட்கொள்ளுமுறையா மென்றும்; வேடர்களிடத்திலே நெடு நாளாக இருந்து வளர்ந்த வள்ளியம்மையை முருகக் கடவுள் அடிமைக் கொண்டமை, வேடர்களிடத்திலே மன்னவ குமாரன் மன்னையறியாது வந்து வளர்ந்த விடத்து மன்னவன் அஃதறிந்து

நாடி வந்து தன் குமாரனை அவ்வேடரினின்று நீக்கித் தன்னிடத்தாக்கினமை போல, ஐம்புல வேடரிடத்தே தன்னை யுந் தலைவணையுமறியாது வளர்ந்த உயிரைப் பரமாசாரி யர் அவ்வைம்புவள்களின் சிக்கறுத்து அடிமைக் கொள்ளுமுறையா மென்றும்; முருகக்கடவுள் தமது தமையஞ்சாகிய யானைமுகக்கடவுள் வாயிலாக வள்ளியம்மையா ருடைய முற்படு கையை ஒழித்தமை குடிலோபதேசம் வாயிலாக ஆன்மாவுடைய நாளென்னும் முனைப்பை அறுக்கு முறையா மென்றும்; அவர் அம்மையாரை அருளொடு நோக்கினமை சாக்ஷாதி தீக்ஷாயா மென்றும்; “‘செங்கன் வெய்யகுர் செருத்தொழிலினுஞ் சிலை வேடர் தங்களிற் செய்யுஞ் செருத் தொழிலினுந் தணிந்து’” அவர் ஏழந்தருளிய செருத்தணி மலை முப்பாசங்களோடு ஐம்புலன்களும் ஒழித்து நின்ற இலாடத்தானமா மென்றும்; அம்மலையிலே ஓர்போதும் வீடாத நீலோற்பலங்கள் மூன்றும் முத்திப்ரஞ்சாக்ஷரமா மென்றும் குறிப்பர்த்தங் கொள்வாரு மூளர்.

சிவபெருமான் தாம் பிச்சாடன் மூர்த்தியாகி விஷங்குவை மோகினியாக்கித் தாருகா வனத்திற்குச் சென்றமை முதலாயின் குற்றமாகாது குணமாமென்பது கோயிற்புராணத்திலே ஏரு-ம் பக்கத்தினும் சிவதூஷணகண்டன பத்திரிகையினும் விரிவாகக் காணப் படுகின்றமையால் ஆண்டுக் கான்க.

யாப்பியலிற்போந்த பெருங்காப்பிய இலக்கணத்திற்கு அமைதியாயிருத்தவின், இப்புராணகாவியமும் உண்டாடுகெட்களியாட்டு முதலியன் அமையப்பெற்றது.

காஞ்சி செருத்தணியென்னுந் தலங்களிலே உள்ளன வாகச் சொல்லப்பட்ட அதிசயங்கள் பல கலியுகத்திலே சில துறவிகளுக்கே தோன்றும்; முன்னையுகங்களில் எல்லோர்க்குந் தோன்றும்; காஞ்சிப்புராணம்:—இன்னவா மதிசயங்கள் மற்றுமுள்ள வெல்லையிலை யவைமுழுது மறிவா

யாரே, முன்னுகத்தி னெல்லார்க்குங் காட்சியெய்து முன்ட கொடுங் கலியுகத்திற்படிமை வாழ்க்கை, மன்னினேர் சிலர்க்கன்றித் தோன்றுமுத்தி மருவினர்க்கு மேலுலகின் வைத்தவன்ன, மன்னமலிவயற்காஞ்சி வரைப்பின்வாழ்வா ரகங்களிப்பக் கண்ணுதலார மைத்தவாகும்.''

பொருள் செம்பொருள் குறிப்புப்பொருளென இரு வகைப்படுமென்று இலக்கணநூல்கள் விதிக்கின்றன; சிவபுராணங்கள் சிலவிடங்களிற் குறிப்பாகப் பொருள் கொள்ளக் கிடக்குமென்பது மாணிக்கவாசககவாயிகள் முதலிய சிவாநுபூதிமான்கள் இயற்றிய சாத்திரங்களினாலும் குருசம்பிரதாயத்தினாலும் துணியப்படுகின்றது. இங்ஙனமாகவும், தேவாலயங்களிலே வருஷந்தோறும் கந்தபுராணம் பிரசரிக்கப்படும் போது, செம்பொருளாகிய சிற்றின்பப்பொருளே மெய்ப்பொருளெனப் போதிக்கப்படுகின்ற மையினுலே சைவசமயிகளுக்குப் பெருங்கேடு விளைகின்றது; அதுகண்ட புறச்சமயிகள் நம்மையும் நமது சமயத்தையும் நமது கடவுளையும் தூஷிக்கின்றார்கள். அநேகர்காமாதி தோஷ முடையவர் கடவுளாவது எப்படி யென்று சைவசமயத்தை வெறுத்துப் புறச்சமயங்களிற் பிரவேசிக்கின்றார்கள். ஆதலால், கோயில்களைங்கும் சைவாகமங்களை ஓதியுணர்ந்தவர்களும் நல்லொழுக்க மூளைவர்களுமாகிய மேன்மக்களைக் கொண்டு கந்தபுராணத்துண்மைப் பொருளைப் பிரசரிப்பிக்கிற கேட்போர்களுக்கு இவ்வாறு கேடுவிளைதலின்றிச் சிவபத்தியேவளரும்.

உருத்திரகணிகையர் வியபிசாரம் மதுமாமிசபகுஷ்ணம் முதலிய பாதகங்களின் றிச் சிவவேடம் பூண்டுசிவபத்தியிற் சிறந்தவர்களென்று சைவாகமங்கள் செப்புகின்றன; இதற்கு மாருக இக்காலத்தார் மதுமாமிச பகுஷணமுடையவர்களாய் வரைவின்றி யாவரையும் சேரும் பெண்களை உருத்திரகணிகைய ரென்று தேவாலயங்களெங்கும் நியோகிக்கின்றார்கள். இது மகா சிவாபராதமாய் முடியும்.

தேவர்கள் முதலாயினேர் ஆகாயத்திலே நின்று, யுத்தம் செய்தமை எங்ஙனமென்றும், அவர்கள் அளவிறந்த மாயாரூபங்களைக் கொண்டமை எங்ஙனமென்றும், ஆதலால், அவையெல்லாம் கட்டுக்கதை என்றும் இகழ்ந்து நமது தேசத்து நமது பாஷைக்காரராகிய சைவசமயிகளுட் சில அறிவிலார்புலம்ப; எங்கள் முன்னேர்கள் ஆகாயத்திலே பிரயாணங்கு செய்தார்களென்றும், ஆகாயத்திலே நின்று சன்னடைசெய்தார்களென்றும், அதனால் அவைகளுக்கு வேண்டற் பாலனவாகிய பல சாஸ்திரங்களையும், ஆகாயத்திலுள்ள சகல காற்றடுக்குக்களையும், ஒட்டங்களையும், அங்கங்கே உள்ள சிதோஷன நிலைகளையும், வெவ்வேறு வாயுவின் விசிட்டகுருத்துவம் முதலியவைகளையும் அறிந்திருந்தார்கள் என்றும், சத்துருக்களுடைய சேஜைகளை விஷவாயுக்களாலும், அச்சுறுத்தும் மாயாவடிவங்களாலும் பயங்கரசத்தங்களினாலும் ஆகாயத்திற் குழ்ந்து மறைந்து நின்று அழித்து விடுவார்கள் என்றும், இச்சாஸ்திரவித்தைகளின் உணர்ச்சி ஜ்ரோப்பிய அமெரிக்க தேசத்து வித்துவான்களுக்கு இற்றைப்பொழுதும் சிறிதுமில்லையாமென்றும், புறதேசத்துப் புறபாஷைப் புறச்சமயிகளுள் அறிவின் முதிர்ந்த அங்கிலையபண்டிதர்கள் நயந்து வியந்து நமக்கு இப்போது பிரசங்கிக்கின்றார்கள்.

47. பசுக்கள் விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் என மூவகைப்படும்; பசுக்களைப் பந்தித்த பாசமும் ஆணவம் மாயை கண்மம் என மூவகைப்படும்.

மும்மையி னுயிர்கள் பெற்ற மூகிழ்மூலைக் கள்ளியாகும்மையை மனந்த தன்மை யாகவல ஸிடமா வீங்கோர் செம்மலை யளித்தற் கண்றே தீவிளைக் கடற்பட்ட உள்ள வெம்மையானு வதற் கேதுக் காட்டிய வியற்கை யல்லால்.

விதித்திடு மூவகை வியலு யிர்த்தொகை கதித்திடு தத்துவக் கணங்க எங்குளா

கூத்திடு முறையையி வெடுங்கச் செய்துதான்  
மதித்தொரு தன்மையாய் மன்னி நிற்பதும்.

188

சுசனை யேநினாந் திரைஞ்சி யேத்தியே  
பேசரு மருந்தவம் பிடித்து மூவகைப்  
பாசம் தகளை படரச் சிந்தியீ  
ராசரு படைப்பினுக் கார்வஞ் செய்திரோ.

189

விஞ்ஞானகலர் ஆணவமலமென்னும் ஓர்மலமுடைய வர்; பிரளயாகலர் ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடையர். சகலர் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடையர். அது “உரைதருமிப் பசவர்க்க முணரின் மூன்றாமுயரும் விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் நிரையின் மலமலவங் கன்மமலவங் கன்மமாயைநிற்கும்” என்பதனால்ரிக. ஆணவம் முதலிய மும்மலங்களுள்ளே, ஆணவத்துக்கு விகற்பம் முதலிய என்குணங்களும், மாயைக்கு அஞ்ஞானம் முதலிய ஏழு குணங்களும், கனமத்துக்கு இருத்தல் முதலிய அறுகுணங்களும் மூலவாம். இருபாவிருப்பிது:—“கூறிய மூன்று மலத்தின் குணக்குறிவேறுகிளக்கின் விகற்பங்கற்பங்-குரோதமோகங் கொலையனுர்மதநகை-வீராயென்குணனு மாணவமென விளம்பினை-யஞ்ஞானம்பொய் யயர்வேமோகம் - பைசாகுந்திய மாச்சிரியம்பய-மாவேழ்குணனு மாயைக் கருளினை-யிருத்தலுங்கிடத்தலு மிருவினையியற்றலும் - விடுத்தலும் பரநிந்தை மேவலென்றெடுத்த-வறுவகைக் குணனுவ் கருமத்தருளினை.” சிவன் மூவகை ஆன்மாக்களுள் விஞ்ஞானகலராயினார்க்குத் தன்மையின் நின்றவாறே தத்துவ ஞானத்தை விளைவிப்பர்; பிரளயாகலருக்கு நாற்கேரௌனும் முக்கண்ணும் கறைமிடறு முதலிய உறுப்பிற்கும் முத்தொழில் நடாத்திநின்ற தன்னியற்கை வடிவே குருவடி வாகக் காட்டி மூன்றுக் குண்ணு தத்துவ ஞானத்தை உபதேசித்துனர்த்துவர்; அவிச்சையை உடைய சகலராயினார்க்கு அவர் வடிவுபோலும் வடிவுடைய குருவாகி அவ

வடிவின் பின்னை மறைந்து நின்று தத்துவ ஞானத்தை உணர்த்துவர்.

48. ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களினாலே பந்திக்கப்பட்டுள்ள உயிர்கள் என்னில்லாதன; அவை அநாதியே உள்ளன; அவை தாம் தாம் செய்த தீவினைகளினாலே இடையருது பிறந்திரந்துமலும். பிருதி வியண்டத்தும், அப்புவண்டத்தும், தேயுவண்டத்தும், வாடுவண்டத்தும், ஆகாயவண்டத்தும் உதிக்கும். அவற்றிற்கு ஓரிடமே நிலையென்று சொல்லற்பான்மையதன்று. அவை தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்னும் ஏழுவகைத் தோற்றத்தை யுடையனவாம். அவை பிறக்குமுன் கருப்பத்தினும் அழியும்; மூப்பினும் அழியும். அவற்றினிலையாமை இத்தன்மைத்தென்று சொல்லுதலும் அறியாமையே. இறந்த வயிர்களும், பிறந்தவயிர்களும் இவ்வளவையுடையனவென என்னற்பாலனவன்று.

மூவகை யெலுந்தலை ஸுஷ்கி யுற்றிடு  
மாவிக ஞலப்பில் வநாதி யுள்ளன  
தீவினை நல்வினைத் திறத்தின் வன்மையா  
லோவற மூறையறை யுதித்து மாடுமே.

190

பாரிடை யுதித்திடும் பாரைச் சூழ்தா  
நிரிடை யுதித்திடு நெருப்பில் வாடுவிற்  
சீருடை விசம்பிடைச் சேரு மன்னவைக்  
நோரிடை நிலையென வரைக்கற் பாலதோ.

191

மக்களாம் விலங்குமா மாசில் வானிடைப்  
டுக்கலாம் பறவையாம் புல்லு மாமதின்  
மிக்கதா வரழுமாம் விலங்க ஒனுமாந்  
திக்கேலா மிறைபுரி தேவும் யாவுமாம்.

192

பிறந்திடு முன்செலும் பிறந்த பின்னர்மேய்  
துறந்திடுக் கிலபக விருந்து துஞ்சுமாற்  
சிறந்திடு காளையிற் சேயு மூப்பினி  
விறந்திடு மதன்பரி சியம்ப லாகுமோ.

193

சுற்றுறு கதிரெழு துகளி னும்பல  
பெற்றுள வென்பதும் பேதை நீரதாற்  
கொற்றம் துடையதேர் கூற்றங் கைக்கொள  
விற்றவும் பிறந்தவு மென்னற் பாலவோ.

194

49. ஆன்மாக்கள் பெர்குட்டுத் தருமம் என்னுமோர்  
பொருஞ்ணடு. அது இருமை இன்பத்தையும் எனிதிலே  
கொடுப்பது. அது அருடமையின் எய்தும்பொருள். அது  
இருமையுடையோர்க்கண்றிப் பிறர்க்கு அறிவது அரிது.  
இத்துணைச் சிறப்பினதாகிய தருமத்தை ஒருயிர் செய்யு  
மாயின் அன்பும் அருஞும் உண்டாகும்; அது உண்டாகத்  
தவமுண்டாகும்; அது உண்டாக அவ்வுயிர் சிவபெருமானை  
அடையும். அடையின், பிறவிக்குக் காரணமாகிய மும்  
மலங்களினின்று நீங்கிப் பேரின்பத்தை அனுபவிக்கும்.

தருமமென் ரெருபொரு ஞாது தாவிலா  
விருமையி னின்பழு மெளிதி ளக்குமா  
லருமையில் வரும்பொரு ளாகு மன்னது  
மொருமையி ஞேர்க்கலா வுணர்தற் கொன்னுமோ. 195

தருமமே போற்றிட என்பு சார்ந்திடு  
மருளெனுங் குழவியு மஜையு மாங்கவை  
வருவழித் தவமெனு மாட்சி யெய்துமேற்  
றெருஞுறு மவ்வுயிர் சிவலைச் சேருமால். 196

சேர்ந்துழிப் பிறவியுந் தீருந் தொன்மையாய்ச்  
சார்ந்திடு முவகைத் தளையு நீங்கிடும்

பேர்ந்திட லியதேர் பேரின் பந்தஜை  
யார்ந்திடு மதன்பரி சறைதற் கேட்டுமேர.

197

அன்பா னவருக் கருளித்யாற் பத்திநெறி  
யென்பா லிலையா விறையு மெவளவித்தி  
நன்பான் மதிமிலைச்ச நாயகனே நல்லருள்கூ  
ருன்பான் மிகநொந்தே யோதியதென் பேதைமையே.

198

பாசங்கோன் டாவி பலவும் பினிப்போனு  
நேசங்கோன் டாங்கதஜை நீக்கியருள் செய்வோனு  
மீசன் சிவலெனன் நியம்புமறை நீயிழைத்த  
வாசொன்று மித்தைம் யார்தவிர்க்க வல்லாரே.

199

தருமம், அறம், புண்ணியம் என்பன ஒரு பொருட்  
சொற்கள். புண்ணியம் மனம் வாக்குக் காயங்களினாலே  
செய்யப்படும். அருணினைவு, பொறை, பிறர்பொருள்  
விறும்பாமை, செய்ந்தனறிமறவாமை, அபிமானம்பேணல்,  
அழுக்காறின்மை, அவாவெறுக்கை, பிறர் துன்பங்கண்டி  
ரங்குதல், பிறருக்கு அறிவு செல்வம் அழுகு முத்தி  
என்பன விருத்தியாக வேண்டுமென விரும்புதல் என்பன  
மானசிக தருமங்களாம்; தருமங்களைப் பிரசங்கஞ் செய்  
தல், புறங் கூருமை, உண்மைபேசுதல், நூலுரை செய்தல்,  
இனியன் சொல்லுதல், கடுஞ்சொல் தவிர்தல், வேதாக  
மங்களை ஒதுதல் என்பன வாசிக தருமங்களாம்; அரிய  
தவங்களைச் செய்தல், பூசை செய்தல், ஓமம் வளர்த்தல்,  
பகுத்துண்ணல், பூமரங்கள் அமைத்தல், தோப்புக்கள்  
வைத்தல், பிறர்மணை விழையாமை, குளம் வெட்டுதல்,  
கிணறு தோண்டுதல், தருமசாலை, பள்ளிக்கூடங் கட்டு  
தல், ஆலயங்கட்டுதல், மடங்கட்டுதல் என்பன காயிக  
தருமங்களாம்; புண்ணியம் வளரப் பாவந்தேயும்; பாவந்  
தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க நித்த அநித்  
தங்களது வேறுபாட்டுணர்வும் அழிதன்மாலையவாய  
இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் பிறவித் துன்

பங்களூந் தோன்றும்; அவை தோன்ற வீட்டின்கண் ஆசையுண்டாம்; அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனின் முயற்சிகளைல்லாம் நீங்கி, வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சியுண்டாம்; அஃதுண்டாக மெய் யுணர்வு பிறந்து புறப்பற்றுகிய எனது என்பதும் அகப் பற்றுகிய யான் என்பதும் விடும். திருவுந்தியார்:— “எட்டுக்கொண்டார்த்தமைத் தொட்டுக்கொண்டே நின் ஓர், விட்டாருலகமென்றந்தீபற, வீடேவீடாகுமென்றுந் திபற.”

50. சரீரம், செல்வம், வலி, வீரம் முதலாயின அநித்தியம்; சுவர்க்கலோகம், சத்தியலோகம், வைகுண்டலோகம் என்பவைகளும், அவற்றின் போகங்களும் துன்பத்துக்கு உறைவிடமும், அநித்தியமுமாம்; முத்தியொன்றுமே நித்தியமும், பேரின்பழுமாம்.

கலைபடு முனர்ச்சியுங் கற்பும் விரழு  
மலைபடு வெறுக்கையும் வலியு மற்றது  
மலைபடு புற்புத மாரு மன்னவை  
நிலைபடு பொருளௌன நினைக்க ளாகுமோ.

200

மெய்யுயி ரகன்றிட விளிகி லேளெனி  
ளெய்யுறு மலக்கணீத் தினிது மேவலன்  
வையுறு நெடும்புரி வடிவம் வெந்தெனப்  
போய்யுடல் சமந்தனன் புலம்புற ரேளெனும்.

201

வந்திப்பவர் பவங்கன் மர்றுவோ யெத்தேவர்  
சிந்தைக்கு மெட்டாச் சிவனே செழுஞ்சுடரே  
யிந்தப் பிறவி யிடரும்பச் செய்தனையோ  
வந்தித்த நின்புணர்ப்பை யாரே கடந்தாரே.

202

வென்றி யர்க்கரான் மேதத்தை தானவரா  
லன்றி முனிவரா ஸ்தாரா லேஜையரா

லொன்று செயவொன்று யறுதுயரத் தாழ்ந்ததன்றி  
யென்று மகிழ்வா யிடரற் றிருந்தமே.

203

கீற்று மதியுங் கிளர்வேம் போறியரவு  
ஏற்றி தெடுமிலைந்த வாதியே நின்னருளா  
லேற்ற மிகுமலக்க ணேகி விழிந்தவளம்  
போற்று கிளனேற்றல் புரிவேன் புரிவேனே.

204

அல்லற் பிறவி யலமலம்வின் னுடுறைந்து  
தொல்லைத் திருநூருந் துன்பு மலமலமாற்  
றில்லைத் திருநடஞ்செய் தேவே யினித்தமியேற்  
கொல்லைத் துயர்த்த துளதுபதந் தந்தருளே.

205

தண்டேன் றுளிக்குந் தருநிழற்கீற் வாழ்க்கைவெக்கிக்  
கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோதென்றே  
கண்டேன் பிறந்தம் பதத்தொலைவுங் கண்டனலுற்  
கிறேன்டேன் சிவனேநின் கிறேல்பதமே வேண்டுவனே.

206

மாடே துற்வார் தம்மொடு மைந்தன் சிறைபுக்கான்  
காடே போறு னிந்திர் னேனேர் கவலுற்றுர்  
பாடே வின்னேனுர் தம்பத முக்கட் பரனல்கும்  
வீடே யல்லாற் றுன்பறு மாக்கம் வேறுண்டோ.

207

காடு போந்தன னிந்திரன் பொன்னகர் கரிந்து  
பாடு சேந்தது சயந்தலுஞ் சிறையிடைப் பட்டா  
ஒடில் வின்பதச் செய்கையி தெம்பிரா னல்கும்  
வீட தேயலாற் றுன்பறு மாக்கம்வே றுண்டோ.

208

மனுடசரீரம் நமக்குக்கிடைத்த அருமையை ஆராயுங்  
காலத்துச் சமுத்திரத்தைக் கையினுலே நீந்திக் கரையேறு  
தல்போலாம். இங்ஙனம், மனுடசரீரம் எடுப்பினும் சாஸ்  
திரமணமும் மணவாத மலைகளினும் வனங்களினும் குற

வர் மறவர் முதலியவர்களாய்ப் பிறவாது, சாஸ்திரங்கள் வழங்கும் தேசங்களிலே பிறப்பது மிகுந்தபுன்னியம்; அதி னும் வேதாகமங்கள் வழங்காத மிலேச்சதேசத்தை விடுத்து, அவை வழங்கும் ஆரிய தேசத்திலே பிறப்பது மிகுந்தபுன்னியம்; அதினும், புறங்கமயிகள் வயிற்றிலே பிறவாமல், சைவசமயிகள் வயிற்றிலே பிறப்பது மிகுந்த புன்னியம்; இங்ஙனம் மனுடசரீரம் மிக அருமையாக வாய்த்தது, பெரியோர் எனப்படும் போலிப்பிரபுக்களுக்கும், இந்திரன் முதலிய தேவர்களுக்கும் பணிசெய்து பிழைக்கும் பொருட்டோ, சிவபெருமானுக்குத் திருவடித்தொண்டு செய்து பிழைக்கும் பொருட்டோ எனின் யோசிப்பாம்:— பிரபுக்களுக்கும் மஞ்சள் பூசப்படுகின்றமையானும், பினங்களுக்கும் மஞ்சள் பூசப்படுகின்றமையானும்; பிரபுக்களுக்கும் சுகந்தமாலை தரிக்கப்படுகின்றமையானும், பினங்களுக்கும் சுகந்தமாலை தரிக்கப்படுகின்றமையானும்; பிரபுக்களுக்கும் கனகாபரணங்கள் அணியப்படுகின்றமையானும், பினங்களுக்கும் கனகாபரணங்கள் அணியப்படுகின்றமையானும்; பிரபுக்களுக்கும் பீதாம்பரங்கள் உடுத்தப்படுகின்றமையானும், பினங்களுக்கும் பீதாம்பரங்கள் உடுத்தப்படுகின்றமையானும்; பிரபுக்களுக்குப் பின்னும் பரிசனங்கள் தொடர்கின்றமையானும், பினங்களுக்குப் பின்னும் பரிசனங்கள் தொடர்கின்றமையானும்; பிரபுக்களையும் காக்காரர் காவுகின்றமையானும், பினங்களையும் காக்காரர் காவுகின்றமையானும்; பிரபுக்களுக்கும் வாத்தியங்கள் சொட்டப்படுகின்றமையானும், பினங்களுக்கும் வாத்தியங்கள் கொட்டப்படுகின்றமையானும்; பிரபுக்களுக்கும் சின்னங்கள் ஊதப்படுகின்றமையானும், பினங்களுக்கும் சின்னங்கள் ஊதப்படுகின்றமையானும்; பிரபுக்களுக்கும் மேற்கொண்டு பிடிக்கப்படுகின்றமையானும், பினங்களுக்கும் மேற்கொண்டு பிடிக்கப்படுகின்றமையானும்; கல்விகுலம் பணம் உத்தியோகம் முதலியவைகளான் மதிமயங்கி, சூரியன் சந்திரன் முதலியயாவும் தம்மாலே

தான் நடைபெறுகின்றனவெனத் தம்மை மதித்து, தம்மை அடுத்தடுத்துப் பன்முறையும் பொருள் காரண மாகப் பிரார்த்தித்து வரும் ஏழைகளுக்குப் பொருளாகப் பிரார்த்தையேனும் சொல்லாது, இறுமாந்து பிரபுக்களும் பேச்சின்றிக் கிடத்தலினாலும், உயிரில்லாமையாற் பினங்களும் பேச்சின்றிக் கிடத்தலினாலும் (போலிப்) பிரபுக்களும் பினங்களும் சமமாவார். சித்தியார்:— “அரிசனம்பூசிமாலை யணிந்து பொன்னுடைசாத்திப், பரிசனம் பின்பு செல்லப் பார்க்கப்பிரிசுக்கொட்ட, வருசின்ன சுத்ததொங்கல் வந்திடவுணர்வுமான்டு, பெரியவர் பேசுமுத்தொங்கல் வந்திடவுணர்வுமான்டு, பெரியவர் பேசுக்கின்றிக் கிடத்தலாற்பினாத்தோடொப்பர்.” இப்பினப் பிரபுக்களை நடைப்பினங்களாகிய ஏழைகள் பன்முறையும் பிரபுக்களை இரந்தமையால் வாய்த்த பொருளினப்போ எனின்; அதுவும், யானை யொன்று ஒருவளைத்தொடர், அவன் அதனைக்கண்டு பயந்து ஓடிக் கிண்ணரென்றினுள்ளே வீழி, அவ்வேளையில், அக்கிணர்றினுள்ளே கிடந்த ஐந்தலை நாகத்தைக் கண்டு, அவன் அவ்விடுகிணற்றருகின் வேரைப் பற்றுக்கோடாமெனப் பிடித்துத்தாங்க, அவ்வேரையும் எவியொன்றுவந்து கறிக்க, அவ்விடை நின்றேனுடைய நாக்கின்றுனியிலிட்ட தேன்றுளி அவனுக்குப் பயந்த இனிமைக்கு ஒப்பாகும். இது “அடுக்கிதொடரவீழி வைந்தலைநாகங்காண, விடுகிணற்றறுகின்வேரைப் பற்றிநான் றிடவில்வேரைக், கடுகவோரெலியும் வந்துகறித்திட வதி னின்றேனுக்கிடைதுளி தேன்க்கின்பம் போலுமிப்பிறவி பின்பம்.” என்னுஞ் செய்யுளாலறிக. இதனால், பிரபுக்கள் பணி வேண்டப்படாமை பெறப்பட்டது. இந்திரன், பிரமா, விஷ்ணு முதலாயினேருடைய பதங்கள் நிலைத்தல் இல்லாமையால், அவர்கள் பதங்களும் வேண்டப்படாமை ‘‘பொன்னகர்கரிந்து பாடுசேர்ந்தது’’ எனவும்; “பிறர்தம்பதத் தொலைவுங் கண்டனாலு’’ எனவும் முன்னர்ப்போந்த துணுக்கைவாக்கியங்கள் ‘‘அட்டகுன மெட்டுச்சித்தி கோகன தன் முதல்வாழ்வு குலவுபதமெல்லாம் வெறுத்து நெறியறு வகையு மேலொடு கீழடங்கவெறும்பொய்” எனவும்,

“பூதமுதலாகவே நாதபரியந்தமும் பொய்” எனவும் போந்த திருவாக்குக்களுக்குக் கருத்துவகையான் வேறு படாமையினாலே துணியப்படும். கால் கொடுத்து, இரண்டு கையேற்றி, என்புக் கழிகள் பறப்பி, இறைச்சி மன் சுவர் வைத்து, தோலோலை வேய்ந்து, பொல்லாமை முகடுகட்டி, ஏழபலகணி அமைத்து, நவத்துவார வாயில் வைத்து ஆக் கப்பட்ட இச்சரீரீவீடு நமக்குவாய்த்தது ‘முத்துமாமணி மாணிக்க வெரத்த பவளத்தின் முழுச்சோதி’ யாகிய சிவபெருமானுடைய பணியிலே நின்று பேரின்பவாழ்வைப் பெறுதலாகிய சிவப்பேறு பெறும்பொருட்டேயாம். தேவாரம்:—“கால்கொடுத்திருக்கயேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து, தோல்படுத்துதிரநீராற் சுவரெடுத் திரண்டுவாச, லேல்வடைத்தாவமைத்தங்கேழுசா லேகம்பண்ணி, மால் கொடுத்தாவிவைத்தார் மாமறைக்காடனாரே,” “என்பி னற் கழிநிரைத் திறைச்சிமண்சவ ரெறிந்திது நம்மில்லம், புன்புலா னறுதோல் போர்த்துப் பொல்லாமையான் முகடு கொண்டு, முன்பெலாமொன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே, யன்பனுருத்தொழு துய்யலாமையல் கொண் டஞ்சனெஞ்சே.” குலம், இளமை, கல்வி, செல்வம், அதி காரம் என்னும் இவ்வாழ்வுகள், செருக்கைக் கொடுப்பன வாம் என்பது “வாழ்வெனுமையல் விட்டு” என்றமையா னும்; இம்மானிடதோகம் வாய்த்தது சிவதொண்டின் பொருட்டாமென்பது “மானுடப்பிறவிதானும் வகுத்தது மனவக்காய - மானிடத்தைத்தந்துமாடு மரன்பணிக்காக வன்றோ” என்றமையானும் அறிகு.

51. வேத சிவாகமங்களிலே விதிக்கப்பட்ட பதி பசுபாசமென்னும் முப்பொருள்களின் இலக்கணத்தைச் சிவனருள் காட்டத் தெளிந்து, புண்ணிய தீர்த்தங்களிலே சென்று படிந்து, சிவஸ்தலங்களையும், சிவனையாரையும் சிவனைமதித்து, பத்தியோடு வணங்கித் துதித்துவரு வோர் சித்தசுத்தியுடையோராய், சிவனைத் தமது உள்ளக்கணனுக்குக் காணப் பெறுவோராய், பற்றற்றேராய், தம்மைத் துறந்தோராய், பசுகரணம் சிவகரணமாகப் பெற்றேராயுள்ள சீவன்முத்தராவர்.

விதிமுத லாகி யுள்ளோர் வியனுயிர்த் தொகையா மீசன் பதியவன் பணிய தன்றே பரித்தன ரினை ரெல்லா மிதுவுமச் சுருதி வாய்மை யிவையெலா மயர்த்து வாளா மதிமயங் கினையாற் பேரா மாயைழு டழுந்து கின்றுய.

ஆத லாலவ னருள்பெறி னவளிய லறியு மேறி யாகுவ ரல்லரேற் பலகலை யுணர்ந்தென் வேத நாடுயென் விறையுமன் னவளிலை விளங்கார் பேதை நீரு மாங்கவ ரல்லது பிறரா.

பற்றிய தொடர்பையு முயிரை யும்பகுத் திற்றென வனர்கில் மேதந் தீர்கிலஞ் சிற்றுணர் வுடையதோர் சிறியம் யாமேலா முற்றுன தாடலை யுணர வல்லமோ.

அந்த னுலய மனைத்தும் வைகலும் பத்தி யோடுமுன் பரவி யேமிகுஞ் சுத்த னுகியே-தொலைவி லாருயிர் முத்தி யெய்திறுன் முழுது னர்ந்துளான்.

செம்மை யாகிய சிந்தையர் சீரியோ வெம்மை யென்பதை வீட்டு விளங்கினோ தம்மை யுந்துறந் தேதலை நின்றவ மிம்மை தன்னினு மின்பத்தை மேவுவர்.

இத்திற மூலகந் தன்னி விம்பரோ டுப்ப ரஞ்சிச் சித்தமெய் தளர்த லன்றிச் சிதைவுரு வகைமை தேர்ந்து வித்தக வெண்ணி லாடல் வியப்பொடு புரிந்தா னவு முத்தர்தம் விழியி னன்றி முன்னுரு நிமல மூர்த்தி.

காத ஸீங்கல் தலமரு மாருயிர்க் காண  
மாதி யீசன தருளிலு வெனதை கியபோ  
லேது நீரிலா தழிப்படு வெய்யகா னிளையோன்  
போத ஸார்குளிர் கொண்டது நழுமலர்ப் பொழிலாய். 215

ஏதந் தீர்சுடர் தன்னையு மெண்ணுமைம்  
பூதந் தன்னையும் போதிகன் றன்னையும்  
பேதஞ் செய்வர் பிறப்பொழித் தோவர்  
பாதஞ் சேர்தல் பரபதஞ் சேர்வதே. 216

சிவாலயங்கள் எங்கும் சென்று சிவபுண்ணியாகு செய்து  
வருவோர் திருவருளைப் பெறுவாரென்பது “மூர்த்திதலந்  
தீர்த்தம் முறையாற்றெடுக்கினர்க்கோர் — வார்த்தை  
சொலச் சற்குருவும் வாய்க்கும்ப்ராபரமே.” என்னுந்  
திருவாக்கானறியப்படும். “சிவபெருமானுடைய திருவடிகளை  
நினையவொட்டாமல், அயர்ப்பிக்கும் மும்மல  
அழுக்கை ஞான நீராற் கழுவி, அங்கும் அயராத  
அன்பைச் செய்யும் மெய்யடியார்களோடு கலந்து கூடி,  
மலமயக்க நீக்குமாறு அன்புமிக்குடைய அவரது திரு  
வேடத்தையும், சிவாலயத்தையும் சிவனெனவேகண்டு  
வழிபட்டு வாழும் இயல்பினேரே சிவன் முத்தராவர்.”  
எனச் சிவஞானபோதம் செப்புகின்றது.

52. சிதம்பரமும், இருதயபுண்டாரீக வீடும் சிவபெரு  
மான் ஆனந்த தாண்டவஞ் செய்தருளுந் தானங்களாம்.  
சபாநடேசப்பெருமானைப் புறத்தும் அகத்தும் வழிபட்டு  
வருவோர் பசபோதமிறந்து, ஆனந்தக்கண்ணீர்வார நின்  
மலதுரியாத்தமாகிய அகண்டாகார நித்தவியாபக  
சச்சிதானந்தப் பிழம்பிலே இரண்டறக்கலந்து நிற்பர்.

விரிகளல் வேள்வி தன்னில் வியன்றலை யரிந்து வீடிடிப்  
பொருவறு தவத்தை யாற்றும் பதஞ்சவி புலிக்கா லண்ண

விருவரு மூனர்வாற் காண வெல்லையி லருளா வீசன்  
றிருந்த வியற்கை காட்டுந் தல்லை தூரைக் கண்டான். 217

தண்டளிர்ச் சோலைத் தல்லைத் தபளிய மன்றி ஜென்றுந்  
தொண்டையங் களிவாய் மாது தொழுச்சுராட் புருட னுள்ளத்  
தண்டரு மதிக்க லர்று வற்புத் தளிக்கூத் தாடல்  
கண்டனன் கசிவா னுள்ளங் களிப்புற வணங்கிப் போனுன். 218

பெருந்தரை நடுவு னுகிப் பிறங்கிய சரவ ணத்தி  
விருந்தவிக் கமல மொன்றிற் குரவே விருந்த பான்கை  
திருந்துநல் லண்டப் புத்தேள் சிந்தையாம் புண்ட ரீக  
புரந்தவில் விரும்பித் தாதை வைகிய வியற்கை போலும். 219

அங்கதற்பின் முறையாக வச்சுதன்பாற் கடலகன்று  
நங்குமுவே லாஞ்கும் நாவலந்தீ வகத்தணுவி  
யெங்கள்பிரா னருணாஞ்செய் யெல்லையிலாத் தல்லைதனிற்  
நங்கமணி மன்றுதனித் தொழுதுபர வசமானுன். 220

செல்லிய பரவசமாயத் திருமுன்னே வீற்நிறைஞ்சித்  
தொல்லைதனி லறவிழந்து துணைவிழிகள் புள்ளபெருகப்  
பல்லுயிர்க்கு முயிராகும் பரமசிவ பூரணத்தி  
னெல்லைதனிற் புக்கழுந்தி யெழுந்திலனீ ரிருதிங்கள். 221

இத்தீர்த்தா வைசமதா பிறுமுத னடுவெமிலா  
வத்தனது திருவடிக்கீ முடங்கியே யாஜையினுன்  
மெய்த்துரியங் கடந்தவுயிர் மீண்டுசாக் கிரத்தடையத்  
தந்துவுமெய் யுணர்ச்சியேலாந் தாத்தலைவந் தீண்டினவால்.

சிவபெருமான் தம்மை ஆன்மாக்கள் வழிபட்டுய்யும்  
பொருட்டு, என்னில்லாத முக்கியஸ்தலங்களைப் பூமியில்  
வைத்தருளினார்; அவைகளுள்ளே, அறுபத்தெட்டுத் தலங்கள் சிறந்தன; அவற்றுள்ளே, ஆறுபத்தெட்டுத் தலங்கள் சிறந்தன; அவற்றுள்ளே, மூன்று தலங்கள் சிறந்தன; அவற்றுள்ளே சிதம்

பரஞ் சிறந்தது. பரங்கருணைக்கடலாகிய நடேசப்பெருமா னுடைய இலக்கணங்களை உண்மைநூல்வாயிலாக அறிந்து, நல்லொழுக்கத்தின் வழுவாதொழுகி, அவருடைய விளக் கத்துக்கிடமாகிய திருவுநவை விராட்புருடனைகிய பிரமா வினது பிரமாண்டசரீரத்தின் இருதயகமலமாகிய சிதம்பரத் திலே நாடோறும் விதிப்படி அன்போடு தரிசித்துக்கொண்டு வந்தவர், அந்நடேசப்பெருமாணைத் தமது பிண்டசரீரத்தினது இருதயகமலமாகிய தகரத்திலே தியானித்துத் தரிசித்துப் பாசநீங்கி முத்தியடைவர்.” நடேசப்பெருமாணைத் தரிசித் தோர் ஆனந்தபாஷ்பஞ் சொரியப்பெறுவார் திருமந்திரம்:- “புளிக்கண்டவர்க்குப் புனலூறுமாபோற்-களிக்குந் திருக் கூத்துக் கண்டவர்க்கெல்லாந், துளிக்குங் கண்ணீருடன் சோருநெஞ்சத்திரு, ஜொளிக்குமாணந்த வழுதாறுமுள் எத்தே.” அவத்தைகள் சுத்தாவத்தை, சகலாவத்தை, கேவலாவத்தை என மூவகைப்படும்; அவற்றுள்ளே. சுத்தாவத்தை நின்மலசாக்கிரம், நின்மலசொப்பனம், நின்மல சமுத்தி, நின்மலதுரியம், நின்மலதுரியாதித்தமென ஜூவகைப் படும். நின்மலசர்க்கிரம் புறக்கரணம் உட்கரணங்களோடு கூடித் தன்னைக்காணு மியல்பேயாம்; புறக்கரணம் நீங்கி உட்கரணவிருத்தியோடு மாத்திரம் தன்னைக்காண்பது சொப்பனம்; உட்கரணம் நீங்கி மன மொழிகளுக்காரிய தன்னைக்காண்பது சமுத்தி; சின்மாத்திரமாய்த்தன்னைக்காண்பது துரியம்; ஞானக்கண்ணினாலே உள்ளபடி துரியநிலை கடந்த பரசிவத்தைப் பார்த்து இரண்டறப் புணர்த்து நிற்றல் துரியாதீதமாகும். இது ஞானதிஷ்டையாம்.

சாந்தோக்கியோபநிடத்தத்திலே “பிரமபுரமாகிய இச் சரீரத்தில் உள்ள தகரமாகிய புண்டாகீ வீட்டினுள்ளே இருக்கும் ஆகாசம்” என்பது முதலாகத் தகரவித்தை கூறப் பட்டது. இங்கே ஆகாசம் என்றது பிரமமாகிய சிவத்தை என்க. புறத்தும், இவ்வாறே இப்பிரமாண்டம் பிரமபுரம் எனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டாகவீடு எனவும். இத்தில்லைவனத்தில் நிருத்தஞ் செய்

யும் சிவம் ஆகாசம் எனவும், கூறப்படும். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம் ஆதலால், சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளங்கும் தானமாதலால், இத்தில்லையும் சிதம்பரம் எனப் பெயர் பெறும். தாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சமுழுநாடியும், பிரமாண்டத்திலுள்ள இப்பரதகண்டத்தில் இலங்கைக்கும் இமயமலைக்கும் நடுவிலுள்ள தில்லையும், சிவபெருமான் ஆனந்தநிருத்தஞ் செய்யும் ஸ்தானமாம். கோயில்பூரா ணம்:—“வலங்கைமான் மழுவோன் போற்றும் வாளர வரசை நோக்கி, யலைந்திடும் பிண்ட மண்ட மவைசம மாத லாலே, யிலங்கைநே ரிடைபோ மற்றை யிலங்குபிங் கலையா நாடி, நலங்களை ரிமைய நோபோ நடுவுபோன் சுமுனை நாடி.” திருவாதலூரடிகள் புராணம்:—“எண்டரு பூத மைந்து மெய்திய நாடி மூன்று, மண்டல மூன்று மாகி மன் னிய புணர்ப்பி ஞாலே, பிண்டமு மண்ட மாகும் பிரமனே டைவ ராகக், கண்டவர் நின்ற வாறு மிரண்டினுங் காண லாகும்.”

திருவர்நூர் பிறக்க முத்தி தருந்தல மென்பதும், காசி இறக்க முத்தி தருந்தல மென்பதும், சிதம்பரந் தரிசிக்க முத்தி தருந்தல மென்பதும் பிண்டமாகிய சரீரத்திலே அறி யப்படும் சிவஞானதீபம்:— “கருவிகணுலொன்பதுவும் வேறதாகக் கண்டங்ந வதீதநிலை காசியாகு, மருவுமுயிர் தனையறிவென்ற றிந்து யாமே மன்னென நின்ற நிலையாரு ராகுங், கருவிசடமென்றுயிர் கடம்மைக்காணுக் கண்ணிரவி யென வுயிர்க்குக் காட்டாநிற்ற, வருளையுணர்ந் தியாவு மரன் செயலாமுன்மை யத்துவித நடந்தொழலம்பலம் தாமே.”

மூலாதாரத்து முக்கோணத்திலே மகாமேருவும், கீழ்க் கோணத்திலே மந்தரமும், தகளினகோணத்திலே கைலாசமும், வாமகோணத்திலே இமாசலமும், ஊர்த்துவபாகத்

திலே நிஷ்டமும், தக்ஷினபாகத்திலே கந்தமாதனமும், வாமரேகையிலே இரவணமுமாகச் சப்தபுரவுவதங்களும்; மாமிசத்திலே குசத்தீவும், சிரசிலே கிரவுஞ்சதீவும், என பிலே சம்புத்தீவும், மச்சையிலே சாகத்தீவும், தோலிலே சான்மலிதீவும், கேசத்திலே பிலஸ்கூதீவும், நகத்திலே புட்கரதீவும், ரோமத்திலே கோமேததீவுமாகச் சப்ததீவும்; சிலேஷ்மத்திலே சுரோதமும், முத்திரத்திலே கிரோதமும், மச்சையிலே கிருதோதமும், இரசத்திலே ரசோதமும், சோணிதத்திலே தத்தியோதமும், இலம்பிகையிலே சுவாதோதமும். சுக்கிலத்திலே கர்ப்போதமுமாகச் சப்தசாகரமும்; நாதசக்கிரத்திலே குரியனும், விந்துசக்கிரத்திலே சந்திரனும், லோசனத்திலே செவ்வாயும், இருதயத்திலே புதனும், கண்டத்திலே வியாழனும், சுக்கிரத்திலே வெள்ளியும், நாபியிலே சனியும், முகத்திலே இராகுவும், வாயுவிலே கேதுவுமாக நவக்கிரகமும் அமையுமாமெனக் காருடபுராணம் கூறுகின்றது.

ஞானயோகங்களின் முதிர்ச்சி உடையார்க்குக் காமம் முதலியவைகளின் பெயருங் கூடக்கெடும் என்பது பற்றித் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனர் “காமம் வெகுளி மயக்கமிலை மூன்றி ஞமங்கெடக் கெடுநோய்.” என்று கூறிய உண்மை சிவபெருமான் சனகராதியர்க்கு ஞானயோகமுனர்த்திக் காமணீச்சுட்ட காதையினாலே பெறப்படும்.

சிவபெருமான் அசரருடைய செம்பொற்கோட்டை வெள்ளிக்கோட்டை இரும்புக்கோட்டை என்னும் முப்புரங்களை ஏரித்தமையைத் திருமூலநாயனர் “முப்புரமாவது மும்மலகாரிய - மப்புரமெய்தமை யாரறிவாரே” என்றார்.

சௌந்தரியலகரியிலே சிவசத்தி பாம்புவடிவாகிய குன்டலினி என்பது போதர “வாளரவென்னவாகம் வளைத்துயிர் பணத்திலேடு-நாளுமைக் கயற்கண்டுஞ்சு ஞானவான்த மின்னே” எனச் சொல்லப்படுதற்கும், சகல அண்டங்

களுக்கும் மத்தியிலே பூகோளம் ஆகாயத்திலே சிவசத்தி யினுலே தாங்கப்படுகின்றதென்று குரியசித்தாந்தத்துப் பன்னிரண்டாமத்தியாயத்து முப்பத்திரண்டாம் சுலோகத் திலே சொல்லப்படுதற்கும், மாறுபடாது சிவசத்தி என்பது விளங்கப் பூமியைப் பாம்புதாங்குமென்று புராணம் சொல்லுமென்க.

சந்திரன் ஆதிபெளதிகசந்திரன், ஆதிதைவிகசந்திரன், ஆத்தியான்மிகசந்திரன் என மூவகைப்படும். சிவபெருமான் தரித்த சந்திரன் புறத்தே காணப்படும் ஆதிபெளதிகசந்திரனல்லாத மந்திரரூபமாகிய ஆதிதைவிகசந்திரனேயாம். இங்ஙனம் குரியன், அக்கினி, கங்கை முதலியவைகளிலும் ஒட்டிக்காணக். வாச்சிய மந்திரமாகிய சிவசத்தியே சிவபெருமானுக்கு உண்மைவடிவம். சிவசத்தியினால் வாசக மந்திரத்தோடு சம்பந்தமுன்று; அச்சம்பந்தம்பற்றி வாசக மந்திரஞ் சிவபெருமானுக்கு உபசாசவடிவமாகும்.

### நான்காவது

### சரியா பாதப் பிரகரணம்

புறத்தொழில் மாத்திரையானே சிவபெருமானுடைய உருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு சரியை எனப்படும். இது சரியையிற்சரியை, சரியையிற்கிரியை, சரியையிலயோகம், சரியையில்ஞானம் என நால்வகைப்படும்.

1. பீஜமந்திரங்கூட்டாத மந்திராசமனம், விழுதிதாரணம், கரநியாசம், மார்ச்சனம், அகமருடணம், தர்ப்பணம் முதலியவைகளை உணர்த்துவது சரியையிற்சரியை.

2. திருவலகிடுதல், திருமெழுக்குச்சாத்துதல், வில்வம் பாதிரி கோங்கு பன்னி கொன்றை புலிநகக்கொன்றை பொன்னுவிரை மந்தாரை சண்பகம் செருந்தி நெல்லி செவ்

வந்தி நந்தியாவர்த்தம் மல்லிகை குடமல்லிகை தும்பை சிவகரந்தை மாசிப்பச்சை திருநீற்றுப்பச்சை செந்தாமரை வெண்டாமரை என்னும் மரஞ் செடி கொடி முதலியவை களில் உள்ள பத்திரபுஷ்பங்களை எடுத்தல், அவைகளினாலே மாலை தொடுத்தல், சுகந்ததூபமிடுதல், திருவிளக்கேந்றல், தோத்திரம் பாடல், ஆனந்தக்கூத்தாடல், பூசைத்திரவியங் கொடுத்தல் முதலியவைகளை உணர்த்துவது சரியையிற் கிரியை.

சாதியே கோங்கு நாகஞ் சன்பக மிதழி ஞாழல்  
பாதிரி வாழையே குந்தம் பாரிசா தஞ்செருந்தி  
போதுறு நந்தம் வில்வம் பொலிகர வீரஞ் செச்சை  
கோதறு மயிலை மௌவல் கோழுந்துசெவ் வந்தி மூல்லை. 1

என்னுமித் தருக்கனுங் கொடியு மேனவுங்  
கன்னுற மல்வது மரும்புங் காட்சியும்  
வண்ணை தெற்றெனின் மாலைச் செக்கரும்  
விண்ணுறு மூடுக்கனும் விரவிற் கேருக்குமால். 2

3. திருக்கோயிற் திருத்தொண்டு செய்யுமிடத்துச் சதாகிவமூர்த்தியடைய திருமேனியை ஆதாரசத்தி முதல் சுத்தமாயை ஈருயுள்ள அங்கித் தம்பவடிவமாகத் தியானித்து, அவரை ஓர்காற் பாதாளத்தினும், ஓர்காற் பூமியினும், ஓர்கால் ஆகாயத்தினும், பிரதக்கிணம் வருவதாகத் தியானித்தல் முதலியவைகளை உணர்த்துவது சரியையில் யோகம்.

4. மெய்வாய் கண் மூக்குச் செவி என்னும் ஜம்பொறி களை வாயிலாகவுடைய ஐந்தாணசகளை அடக்குதல், மெய்யன்பு, தியானம், தவம், உண்மை, சிவாலயத்தையும் சிவனடியாரையும் சிவனெனக்காண்டல் முதலியவைகளை உணர்த்துவது சரியையில் ஞானம்.

ஐந்தாவது

### கிரியா பாதுப் பிரகாணம்

புறத்தொழில் அகத்தொழில் மாத்திரையானே சிவபெருமானுடைய அருவருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு கிரியை எனப்படும். அது கிரியையிற் சரியை, கிரியையிற் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம் என நால்வகைப்படும்.

1. பீஜமந்திரத்தோடு கூடிய மந்திராசமனம், விடூதிதாரணம், அக்கினிகாரியம், அங்கநியாச கரநியாசம், மார்ச் சனம், அகமருடணம், சிவகாயத்திரி பஞ்சாக்ஷரசெபம், உருத்திராக்ஷதாரணம் எனபவைகளை உணர்த்துவது சரியையிற்கிரியை.

ஆயுண் மற்றுமக் கேத்துணை யத்துணை யளவு  
நீயி ரிச்செயல் புரிமிள்கள் பரமென நினைந்தீர்  
தூய வித்தையா வீறுள தாக்கியே தொழுது  
காய மேற்புணந் தஞ்செழுத் துன்னுதிர் கருத்தின். 1

போற்றிடு தருமைனப் புராரி நோக்கியே  
சாற்றிடு கின்றனன் நயங்கு கண்டிகை  
நீற்கேடு புனைந்தெமை நினையு நீர்பாற்  
கூற்றுவன் யானெனக் குறுகு வாயலை. 2

மோய்கேழு கூற்றை வென்ற முதல்வன்மங் தீர்த்தை நல்கி வைகலு மிதனை யுன்னி மனத்தொடு புலதேன் ருக்கிப் போய்கோலை களவு காமம் புன்மைக ஞானமே பேரற்றிச் செய்குதி தவத்தை யென்னுச் செவியற் வறுத்தல் செய்தான். சன் மாப்படை வருதலு முக்கிர ஞென்னு மாசில் வீரன்றன் எங்கையிற் கதையினை யகற்றிப்

பாச நீக்குமங் செழுத்தினை விதிமுறை பள்ளி  
நேச மோடுகை தொழுதரன் பொன்னடி நினைந்தாள். 4

ஆன்மா எனப்படும் பகவைப்பந்தித்த பாசமாகிய மலத்தை, சிவஞானங்கினியினாலே தகித்தபோது சிவத்தும் விளங்கும் என்பதற்கறிகுறியாகவே, சிவலோகத்துள்ளதாய், தருமவடிவாயுள்ள பகவினது மலத்தை, சிவமந்திரங்கொண்டு, பஞ்சகவல்வியம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியிலே தகித்துப் பூசவது. வெண்ணிறமுடைய விபூதி வெண்ணிறமுடையதும், சுகத்துக்கும் ஞானத்துக்கும் இடமாயுள்ள சாத்துவிக்குணத்தின்பாலதாம்; உருத்திராக்ஷம் சிவபெருமானுடைய திருவருட்பேற்றிற்கு அறிகுறி. விபூதியின் மகிமை காலாக்கினிருத்திரம், அதரவசிரச, பஸ்மஜாபாலம், பிருகத்ஜாபாலம் என்னும் உபநிஷத்துக்களினும், உருத்திராக்ஷமிகை உருத்திராக்ஜாபாலம் என்னும் உபநிஷத்தினும் பேசப்படும். திருமந்திரம்:—“கங்காளன்பூசங்கவசத்திருந்தை, மங்காமற் பூசி மகிழ்வீரேயாமாகிற், றங்காவினைகளுஞ் சாருஞ்சிவனை, சிங்காரமான சிவனடி சேர்வீரே.” பஞ்சாக்ஷரம், தாரபஞ்சாக்ஷரம், பிராசாதபஞ்சாக்ஷரம், தூலபஞ்சாக்ஷரம், சூக்குமபஞ்சாக்ஷரம், மிச்சிரபஞ்சாக்ஷரம், சுத்தபஞ்சாக்ஷரம் என அறுவகைப்படும். பஞ்சாக்ஷரமே வேதங்கள்; பஞ்சாக்ஷரமே ஆகமங்கள்; பஞ்சாக்ஷரமே புராணங்கள்; பஞ்சாக்ஷரமே ஆனந்தநடனம்; பஞ்சாக்ஷரமே மௌன முத்தியாமாதவின், வேதாகம புராணத்தினால் ஒன்றேனும் அறியாராயினும் ஒருவர், நோயாளி மருந்துண்ணற்கு அவபத்தியங்களை ஒழிக்குமாறுபோல, பொய் கொலை களாவு காமம் முதலியபாவங்களை ஒழித்து, கண்களினின்றும் ஆனந்தபாஷபம் பொழிய, சிவபெருமானுடைய திருவடியை மனசிலிருத்தி, ‘‘சிவபெருமான் ஆண்டவர் தாம்அடிமை’’ என்னும் சிந்தையோடு ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் செபித்தல் வேண்டும்: செபிப்பாராயின், அவருள்ளத்திலே சிவபெருமான் திருவருளோடு வெளிப்பட்டருளுவர். தேவாரம்: ‘‘காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி, யோதுவார்

தமை நன்னெறிக்குய்ப்பது, வேதநான்கினு மெய்ப்பொருளாவது, நாதநாம நமச்சிவாயவே.’’ ‘‘ஏதுமொன்று மறிந்திலராயினு, மோதியங்கெழுத் துமுணர்வார்கட்குப், பேதமின்றி யவரவருள்ளத்தே, மாதுந்தாழு மகிழ்வர்மாற்பேற்றே.’’ பஞ்சாக்ஷரமந்திரசெபம் ஆன்மாவைப்பந்தித்த பாசமாகிய விஷத்தை ஒரு தலையாக நீக்குமென்னாஞ்சத்தியத்தை, ஆதிபொதிக கருடனை உணர்த்தும் மந்திரரூபமாகிய ஆதிதைவிக கருடனை மாந்திரிகன் நாடோறும் பாவித்துப் பயின்றுவந்த பயிற்சி விசேஷத்தால் அம்மந்திரரூபமே தானாக அநன்னியபாவனை செய்து தன்னறிவு அதன் வயத்ததாம்படி உறைத்து நின்று அம்மந்திரக்கண்கொண்டு பார்த்து விஷவேதத்தை ஒருதலையாக மாற்றுதலிலே வைத்து உய்த்துணர்க.

வேதம் நான்கும், வேதாங்கம் ஆறும், உபாங்கம் நான்குமாகிய பதினான்கு வித்தைகளுள்ளும், வேதம் மேலானது; அதனுள்ளும் சதருத்திரீயம் எனப்படும் உருத்ரைகாதசனி மேலானது: அதனுள்ளும் ‘‘சிவ’’ என்னும் இரண்டெழுத்து மேலாகும்; ஆகவே, வேதபுருஷனுக்கு உருத்திரம் கண்ணும், பஞ்சாக்ஷரம் கண்மணியும், ‘‘சிவ’’ கட்பார்வையுமாம்.

சிவனை னுந்துணைச் சீரே முத்தினை  
நூவலு வோர்க்கி நொய்தி லெய்துவா  
ரவனை யெள்ளிறு யாரி தாற்றுவா  
ரேவனை யுய்க்கி யிமுதை நீரை. 5

அநாதியேயுள்ள முற்றறிவு முற்றுத் தொழிலாகிய சிவத்துவம் இயைதலினாலும், சிவத்துவமென்னும் அதிசக்தம் இயைதலினாலும் ‘‘சிவ’’ என்னும் நாமஞ் சிவனுக்குப் போந்தது; சிவநாமத்தை உச்சரித்தலினாலும் கேட்டவினாலும் சமஸ்த பாவமும் அரிக்கப்படுமென்று சிவார்க்கமணி தீபிகை செப்புகின்றது. தேவாரம்: ‘‘சாத்திரம்பல பேசன் சமுக்கர்காள், தோத்திரமுங்குலமுங் கொண்டென் செய்

வீர், பாத்திரங்கிவ மென்றுபணிதிரேன், மாத்திரைக்கு  
ளருஞ்மாற்பேற்றாரே.''

திருமந்திரம்: "சிவசிவவென்கிலர்  
தீவினையாளர், சிவசிவவென்றிடத் தீவினைமானஞ்சு, சிவசிவ  
வென்றிடத் தேவருமாவர், சிவசிவவென்னச் சிவகதி  
தானே."

2. புஷ்பம் திருமஞ்சனம் முதலிய உபகரணங்கள்  
கொண்டு ஆன்மக்ததி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திர  
சுத்தி, இலிங்கசுத்தி என்னும் பஞ்சசுத்திகளுஞ் செய்து,  
சிவலிங்கத்தின் பீடத்திலே சத்தியாதி சத்திபரியந்த பதும  
மாகிய சிவாசனம் பூசித்து, அதன்மேல் இலிங்கத்திலே  
வித்தியா தேகமாகிய மூர்த்தியை நியாசஞ் செய்து, அவ்  
வித்தியா தேகத்துக்குச் சீவனையுள்ள நிஷ்களூபரும் சருஷ  
கருத்தாவும் சருவவியாபகருமாகும் பரமசிவனுகிய மூர்த்தி  
மானைத்துவாதெசாந்தத்தின்மேலே தியானித்து, முன்னே  
நியாசஞ்செய்த வித்தியாதேகத்திலே ஆவாகித்து, "சவாமீ  
சருவஜகத்துக்கும் நாதரே, பூசையின்முடிவு எதுவரையுமோ  
அதுவரையும் நீர் பிரீதியுடன் இவ்விலிங்கத்தலே சாந்தித  
தியராயிரும்", என்று விண்ணப்பஞ்செய்து பூசித்து ஸ்தோத  
திரம் பிரதக்ஷணம் நமஸ்காரம் பண்ணி முடித்தலையுணர்த  
தும் சிவபூசை கிரியையிற்கிரியை. (வித்தியாதேகமாவது  
பஞ்சகிருத்திய உபயோகிகளாகிய சசானம் முதலிய பஞ்ச  
மந்திரங்களினுலே சிரம்முதலாகக் கற்பிக்கப்படும் சத்தி  
சரீரமேயாம் )

### உடமை

சசன தருளாற் கயிலையை நீங்கி யிமையமா மயிலறம் புரிவான்  
காசியி விருந்து மூடிவரு தேகிக் கனகமா நீழலிற் பரஜைப்  
பூசனை புரிந்து கம்பைகண் டஞ்சிப் பூண்முலை வளைக்குறிப்  
[படுத்தி  
யாசிலா வருள்பெற் றின்னுநோற் றிடலா லைனயகாஞ் சிக்குநே  
ரதுவே.

### விளாயகர்

மீண்டுசேவ காட்டி லேர்சார் மேவிமெய்ஞ் ஞானத் தும்பர்  
தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்  
பூண்டபேர் ரன்மிற் பூசை புரிந்தனன் புவிய னோக்குக்  
காண்டகு யனைய தானங் கணபதீச் சரம தென்பார்.

7

### சுப்பிரமணியர்

இருவரு மூண்டிலா திருந்த தாள்களைச்  
சரவண மிசைவரு தனயன் பூசனை  
புரிதலு முயையொரு புடையிற் சேந்தர  
வருள்விடை மிசை யண்ண ரேன்றிறுன்.

8

மூழுதொருங் குணர்ந்திடு முருகன் யாவருந்  
தொழுதகு மிறைவனுற் குடேர்பு நாடியே  
விழுமிய கண்ணுதல் விமலன் ஞுண்மலர்  
வழிப்படல் புரிந்தனன் மனங்கோள் காதலால்.

9

இவ்வரை யொருசார் தன்னி விராறுதோ ஞடைய வெந்தை  
மைவிழி யணங்குந் தாறு மாலை னுணரா வள்ள  
லைவகை யுருவி லௌன்றை யாகம வித்யா ஒய்த்து  
மேய்வழி பாடு செய்து வேண்டியாங் கருஞும் பெற்றுன்.

10

விஷ்ணு, பிரமா  
கலந்த காலையில் யாங்கண்மூன் ரேழுதெழுங் காலைச்  
சலங்கோள் பான்மையின் மூன்னுறந் தேடுவான் றழலாய்  
மலர்ந்த பேரோளி மீமிசை சுருங்கியே வந்தோர்  
விலங்க லாகிய துலகெலாம் பரவியே வியப்ப.

11

அன்ன தாஞ்சிவ விங்கு பங்களை யனுகி  
முன்ன மாகியே மூழுறை வலஞ்செய்து மூறையாற்  
சென்னி யாற்றெழு தேத்தியெம் பதங்களிற் சென்றேம்  
பின்ன ரெந்தையை மறந்திலம் போற்றுதும் பெரிதும்.

11

இருவருமச் சிவனுருவை யியன்முறையாற் ரூபித்து  
விரைவள்மஞ் சனஞ்சாந்தம் விளக்கழலா தியவமைத்துப்  
பொருவருடு சனைபுரிந்து போற்றிசெய்து வணங்குதலு  
மெரிகெழுசோ திக்கணித்தா வெந்தையவன் வந்தனனே. 13

## தக்கன்

அருளூரு வாகியே யகில மாவிக  
ட்ருவதுங் கொள்வது மாகித் தானுவா  
யுருவரு வாகிய வொப்பில் பேரோவித்  
திருவரு வேரன்றினைச் சிவனுக் காக்கிலுன். 14

நாயகன் மொழிதரு நவையி லாகம  
மேயின முறைதெரி விரத ஒகியே  
பாய்புனல் புனைசடைப் பரமன் ருண்மல  
ராயிரம் யாண்டுகா ராருச்சித் தேத்திலுன். 15

அருச்சனை புரிதலு மயன்றன் காதலன்  
கருத்துறு மன்பினைக் கண்டு கண்ணுதல்  
போருக்கென வெளிப்படப் புகழ்ந்து பொன்னுலாந்  
திருக்கழல் வணங்கினன். ரெளிவு பெற்றுளான். 16

ஆயவை தொலைத்தளித் தவன்றன் பூசையி  
னேயம தாகியே நிலன் றன்கண  
நாயக வியற்கையை நல்கி வல்லையிற்  
போயினன் றக்கனும் புளித லுயிலுன். 17

## இந்திரன்

விடியல்வை கறைதனின் மேவி வண்டுதேன்  
புடையுறு முன்னரே புரையி லாததோர்  
கடிமலர் கொய்தனன் கொணர்ந்து கண்ணுத  
லடிகளில் விதிமுறை யருச்சித் தானரோ. 18

## அகஸ்தியர்

பேர்கி லாதவிப் பிரம கத்திநோய்  
தீரு மாற்றிறுற் சிவன தாள்களை  
யார்வ மோடிவ ணருச்சிப் பாமேனு  
நேரின் மாழுனி நினைந்து நின்றரோ. 19

ஆசில் கொங்கிலுக் கணித்தி லேரிகடை  
வாச மீதென மகிழ்ந்து வீற்றிஇ  
யீசு ஒருத்தமை யிலிங்க மேவியி  
னேச நெஞ்சின வினைந்து தாயித்தான். 20

மங்கை பாக்களை மற்றும் பற்பகல்  
சிங்க வின்றியே சிறந்த பூசைசெய்  
தங்கண் மேவிலு னவன்க னுகிய  
துங்க வெங்பவந் தொலைந்து போயதே. 21

## மார்க்கண்டர்

என்புநெக் குருகக் கண்ணீ ரிதர வலஞ்செய் தீசன்  
முன்புற வணக்கஞ் செய்து மூடிமிசை யடிகள் துடித்  
தென்புலத் தொருசா ரெய்திச் சிவனுருச் செய்து பள்ளு  
என்புட எருச்சித் தேத்தி யகுந்தவ மியற்றி யிட்டான். 22

யானை, கரிக்குருவி, நாரை, பாம்பு, சிலங்தி  
வாலிய வொளிகெழு வனத்தி லேகியே  
மூலம தாகிய முக்கண் மூர்த்தியை  
மேலுள தானுவின் மேவச் செய்துபின்  
சிலமோ டருச்சனை செய்து வைகிற்றே. 23

அறிவுள மால்கரி யமலன் றந்திர  
முறையது நாடியே முதிரு மன்பிலுன்  
மறையற வழிபாடு வைகு மெல்லையிற்  
குறைபடு நாற்பெருங் கோடும் வந்ததே. 24

கைந்தாகத் துக்குங் கயவாய்க்கு நாரைக்கும்  
பைந்தாகத் துக்கும் படருஞ் சிலந்திக்கும்  
பிள்ளைய வயிர்க்கும் பேரென்முன் செய்தனையா  
லென்னு யகனே யெமக்கே எருளாயே. 25

சகல தருமங்களும் இடையூறின்றி முற்றுப்பெறுமென்பதும், சிவபெருமான் தம்மை அன்பினேடு பூசிப்பவர்களுக்குக் குழைந்து நிற்பாரென்பதும், உலக மாதாவாகிய உமா தேவியார் செய்த சிவபூசையினாலே பெறப்படும்; பிரமகத்திமுதலிய சகல பாவங்களுக்கும் பிராயச்சித்தமாய் முடிவது சிவபூசையாம் என்பது, கயமுகன் குரன் முதலானாரைச் சங்கரித்தமையினாலே பாவமொன்றும் ஏறப்பெறுத விநாயகர் சுப்பிரமணியர் செய்த சிவபூசையினாலே பெறப்படும்; நாம்பிரமம் நாம்பிரமமெனப் பிதற்றும் மாயாவாதிகளுடைய அகங்கரிப்புக்குப் பரிகாரமாய் முடிவது சிவபூசையாம் என்பது பிரமவிஷ்ணுக்கள் செய்த சிவபூசையினாலே பெறப்படும்; அதிபாதகத்துக்குப் பரிகாரமாயுள்ளது சிவபூசையாம் என்பது தக்கன் செய்த சிவபூசையினாலே பெறப்படும்; பிரமகத்திநோய்க்கு மருந்தாய் உள்ளது சிவபூசையாம் என்பது அகஸ்தியர், செய்த சிவபூசையினாலே பெறப்படும்; காலத்தைக் கடக்கச்செய்வது சிவபூசையாமென்பது மார்க்கண்டேயர் செய்த சிவபூசையினாலே பெறப்படும்; உயர்தினையவேயன்றி, அஃறினையவும் சிவபூசையினாலே வேண்டிய வரங்களைப் பெறும் என்பது யானைமுதலாயின செய்த சிவபூசையினாலே பெறப்படும்.

3. மேதாகலை முதல் உன்மனுகலை சருயுள்ள சோடசகலைகளுள்ளே, மேதாகலை, அர்க்கீசகலை, விடகலை, விந்துகலை, அர்த்தசந்திரகலை, நிரோதிகலை, நாதகலை, நாதாந்தகலை, சத்திகலை, வியாபினிகலை, விபோமருபினிகலை, அநந்தகலை, அநாதைகலை, அநாசிருதைகலை, சமனுகலை என்னும் கலைகளிலே தனித்தனி அமைந்து கிடைந்த தத்துவம் முதலியவைகளை எல்லாம் இருதயம் முதல் சமனுந்தம் வரை

யும் சோபானமுறையாய் அவ்வக்கால மாத்திரையினுள்ளே கடந்து கடந்து சென்று, பஞ்சாக்கரத்தின் நாமாக்களிலே வைத்து, சமனுந்தே பாசசாலம் என்றறிந்து அவற்றைக் கழித்துவிட்டு, உன்மனுந்தே பரசிவமெனக்கொண்டு சிவத்தைத் தியானித்து, பின்பு தியானிப்போன்கிய தானும் தியானமுந் தோன்றுது, தியானப்பொருளாகிய சிவமொன்றே விளங்கப்பெறுவது கிரியையில்யோகம்.

ஆற்று நாலுட எஞ்சே முந்தையுங்  
கூறின ரெண்னினர் கோதில் கண்டினக  
நிழேடு புனைந்திறை நிலைமை யுட்கோளா  
வேறுள முறையேலாம் விதியிற் செய்துபின். 26

4. நாபியினடியைச்சார்ந்த கிழங்கே பிருதிவி தத்துவமாகவும், கிழங்குக்குமேலேயுள்ள என்விரல் அங்குல அளவாயுள்ள நாளமே அப்புமதலிய இருபத்துமூன்று தத்துவங்களாகவும், நாளத்துமுட்களே அமர்சன முதல் சிகேதன்சருயுள்ள எழுபத்திரண்டு புவனங்களாகவும், நாளத்துநூனியிலும் பூவினடியிலும் பொருந்திய முடிச்சு மாயையாகவும், பன்னிரண்டங்குல விரிவினை யுடையனவாயுள்ள எட்டு இதழ்கள் வித்தியாத்துவங்கள் ஏழும் சுத்தவித்தை என்னும் ஒன்றுங்கூடிய எட்டுத் தத்துவமாகவும், அறுபத்துநான்கு என்பபடும் கேசரவடிவம் சுசரம் சதாசிவம் என்னும் இரண்டு தத்துவமாகவும், அக்கேசரங்களுக்குள் உள்ளதும் ஓரங்குல உயரத்தினதுமாகிய பொகுட்டு வடிவம் சத்தி தத்துவமாகவும், அப்பொகுட்டிற் காணப்படும் ஜம்பத்தொரு பீசவடிவஞ் சிவத்ததுவமாகவுங் கற்பிக்கப்பட்ட இருதய பங்கயத்தை ஆசனமாக்கி அதிலே சசிநியாதி அட்டத்திரிம் சத்கலர்சுபமாகக் கற்பிக்கப்பட்ட சிவவிங்கப்பெறுமானைக் கொல்லாமை, ஜம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் அட்டபுஷ்பங்கொண்டு திருவைந்தெழுத்தால் அர்ச்சனைசெய்வதை உணர்த்துவது கிரியையில் ஞானம்.

பீடவிங்கரூபமாயுள்ள சதாசிவம் சிவசாதாக்கியம், அழர்த்திசாதாக்கியம், மூர்த்திசாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம்; கன்மசாதாக்கியம் என்னும் ஐவகைச்சாதாக்கியங்களுள்ளே ஒன்றுகிய கன்மசாதாக்கியமேயாம். சுத்தமாயையினின்று தோன்றியதாய், அதிகுக்கும்மாய், அளவிலாவொளியாய், தியானிப்பவர்களுக்கு ஆகாயத்திலே மின்னல்போல விளங்குவதாயுள்ளது சிவசாதாக்கியம்; கலைகளுக்கு அப்பாறப்பட்டதாய், ஸ்தம்பாகாரமாகிய விங்கமாய், கோடி சூரியப்பிரகாசமாய், சோதியினாடே அந்தர்க்கதமுர்த்தியாயுள்ளது அழர்த்திசாதாக்கியம்; காலாக்கினிக்கொத்த ஒளியையுடையதாய், காணத்தகும் வடிவுடையதாய், இச்சாஞானக்கிரியையை விளக்கும் முக்கண்களோடு கூடிய திருமுகமொன்றுடையதாயுள்ளது மூர்த்திசாதாக்கியம்; தூய்தாய், படிகப்பிரகாசமாகிய திவ்வியலிங்கமூர்த்தியாய், நான்கு திருமுகமும் பன்னிரண்டு கண்ணும் என்புயமும் உடையதாயுள்ளது கர்த்திருசாதாக்கியம். நாதமயமாகிய விங்கமும் விந்துமயமாகிய பீடமுங் கூடியதாயுள்ளது கன்மசாதாக்கியம். விங்க என்னுந்தாது சித்திரித்தல் என்னும் பொருட்டாதலால், படைத்தல் காத்தல் முதலிய வற்றால் உலகத்தைச் சித்திரிப்பதாகிய பரமேசுரப் பிரபாவமே விங்கமெனப்படும். சிவதுக்குப் பெயராகிய விங்கம் என்னும் பதம், உபசாரத்தால் அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும். இச்சிவலிங்கத்திலே நியசிக்கப்படும் ஈசானம் முதலிய ஜந்து முகங்களினும் சிவசாதாக்கியம் முதலிய ஜந்து சாதக்கியங்களும் அமையும். சிவலிங்கமகிழமை உருத்திரகிருதயோபநிடதம் முதலிய உபநிடதங்களிலே பேசப்படும். பீடவடிவமாயுள்ள சிவசத்தியினதும், விங்கவடிவமாயுள்ள சிவத்தினதும் பிரபாவம் பூதமுதல் நாதபரியந்தமாயுள்ள நிலையியற்பொருள் இயங்கியற்பொருள்களாங்கும் தொனிப்பதை உய்த்துணர்க. அரசனுக்குத் தொண்டு செய்து பிழைக்கும் வேலைக்காரரை அரசனேயென்று அழைத்தல் உபசாரம்பற்றிக் குற்றமாகாது; அரசனை வேலைக்கார

னென்று அழைத்தல் இராச தூஷணமாய் முடியும். அது போலத் தேவர் மனிதர் முதலாயினேர் தோற்றுத்தைச் சிவலிங்கப் பிரபாவத்துக்கு ஏற்றலாம். அதிசத்தக்குறிகளாமென நினைப்பினும் சிவதூஷணமாய் முடியும். இவ்வன்மைகளை வேதாகமங்கள் வாயிலாக அறியும் பெருவாழ்வைப்பெருத கீழ்மக்கள் சிவனைத் தூஷிக்கும்படி இயற்றிய சுலோகங்களும் பிறவும் புன்மொழிகளாமென்பது துணியப்படும்.

ஆருவது

## யோக பாதப் பிரகரணம்

அகத்தொழின் மாத்திரையானே சிவபெருமானுடைய அருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு, யோகமெனப்படும். அது யோகத்திற் சரியை, யோகத்திற் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம் என நால்வகைப் படும்.

1. விபூதி உத்தாளனம்; பிரணவத்தினால் ரேசக பூரக கும்பகஞ் செய்தல்; கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர்மனைவியரையும் பொதுமகளிரையும் விரும்பாமையாகிய ஆண்டகைமை, இரக்கம், வஞ்சனை இல்லாமை, பொறையுடைமை, மனங்கலங்காமை, அற்பாகாரம், சுசியுடைமை என்னும் இயமம்; தவம் மனமுவந்திருத்தல், கடவுளுண்டென்னும் விசவாசம், பாவத்துக்குப்பயந்து தேடிய பொருளைச் சற்பாத்திரமாயுள்ளவருக்குக் கொடுத்தல், தன்னின் முத்தோரை வழிபடுதல், உயிர்க்குறுதி பயக்கும் உண்மை நூல்களைக் கேட்டல், குலம் செல்வம் அதிகாரம் முதலியவைகளினாலே கெர்வமின்றி யடங்கியொழுகுதல், தக்கனவும் தகாதனவும் பகுத்தறிதல், செபம் விரதம் என்னும் நியமம்; முதலியவைகளை உணர்த்துவது யோகத்திற்சரியை.

2. பதினாறுமாத்திரையளவுக்கு வாயுவைப்பூரித்து, அறுபத்தினாலுமாத்திரையளவுக்கு கும்பித்து. முப்பத்திரண்டுமாத்திரையளவுக்கு ரேசித்தல்: பிரணவத்தை உச்சரித்து வாயுவை உள்வாங்குதல், இருபத்தொராயிரத்தறு நூறு வாயுக்களைத் தினவழியிலே குறைத்தல், இரண்டு நாசியினாலும் வாயுவைப் பல்காலுள்வாங்குதல், புருவமத்தியிலே தியானித்தல், வாயுவைக் கபாலத்தினின்றுந் தோன்றி ஒடுங்கினதாகத் தியானித்தல், வாயுவையடக்கிக் கண்ணமூலத்தால் விடுதல், உடம்பை பூரிப்பித்தல். வாயுவை எப்போதும் மேறேக்கிச் செலுத்துதல், சித்திரநாடி வச்சிரநாடி சமுமுனநாடி களிலே வாயுவைச் செலுத்துதல், உபத்தத்தால் வாயுவை ஏற்றல். பிரமரந்திரந் திறப்பித்தல், பிரசாதவழியிலே வாயுவைச் செலுத்துதல், நீர் உதிரம் முதலிய தாதுக்களை அடக்குதல் முதலியவைகளையுணர்த்துவது யோகத்திற்கிரியை.

3. “உச்சவாசம் நிச்சவாசம் இரண்டையும் அடக்கி, சமுமுனுமார்க்கத்திலே பிராணவாயுவை நிறுத்தி, விஷயங்களின்வழி மனசைச் செல்லவொட்டாமல் திருப்பி, ஒரு குறிப்பிலே நிறுத்தி, மூலாதாரம். சவாதிட்டானம், மனி பூரகம், அநாகதம், விசத்தி, ஆக்கினை என்னுமாருதாரங்களின் அந்தர்மாதிருகாக்கிரமத்தை அறிந்து, அவ்வவ்வாதாரங்களின் அதிதேவதைகளைத் தியானித்து, அவ்வாருதாரங்களினும் அசபாசத்தி சிவான்மிகையாய் நிற்கும் முறை மையைப்பார்த்து, மூலாதாரந்தொடங்கி விநாயகர் முதலாகிய தேவதைகளைப் பொருந்தி, அபிமுகம்பண்ணிக் கொண்டு ஆருதாரத்துக்கும் மேலாகிய பிரமரந்திரமளவும் அசபையுடன் சென்றுணைந்து, அந்தப் பிரமரந்திரத்திலே அதோ முகமாய்ச் சக்ஸரதளமாயிருக்கிற தாமரை முகையைச் சோதி சோதிப்போக்சாரணத்தாலே உதிக்குஞ் சிவார்க்கனாலே அலரச்செய்து, அந்தத் தாமரைப்பூவின் கேசராக்கிரத்திலே உள்ள சந்திரமண்டலத்தை ஆகுஞ்சனஞ்ச செய்தவினாலே மூலாக்கினியை அக்கினிபீசாக்கர உச்சார

என்தினாலே எழுப்பி, நாடிசக்கரத்தைப் பேதித்து, அவ்வக்கிளியினாலே சந்திரமண்டலத்தை இளக்கப்பண்ணி அந்த அமிர்தத்தை சர்வ நாடி வழியாக நிரப்பி அவ்விடத்தி ழுண்டாகிய சோகோதயத்தில் அந்தமயமான ஞானமிர்தாவத்தையை அடைந்துநின்று, சோமகுரியாக்கினிப் பிரகாசாதிகளாகிய பிரத்தியேகப் பிரகாசங்களெல்லாஞ் குரி யோதயத்திலே நட்சத்திராதிப் பிரகாசங்கள் அடங்கினாற் போலத் தன்னிடத்தடங்கச் சர்வதோழுகமாய் சுவயபரப் பிரகாசமாய் இருக்கின்ற பூரணப்பிரகாசத்தைப் பாவிப்பதை” யுணர்த்துவது யோகத்தில் யோகம்.

காலை நேர்பெற வோட்டியே கனவினை மூட்டிப் பால மரபயன் வீட்டியே தன்னுறு படிவத் தேவு மன்மினின் மஞ்சன மாட்டியே யிறைக்குச் சீல மாமல் தூட்டியுட் பூசனை செய்தான்.

காலஞ் வாயிரங் கழிந்த மின்முறை மாலுறு மருத்தெனு மாவைத் தூண்டியே மூலவெங் கனவினை மூடுக்கி மூட்டுறை மேலுறு மயிர்தனை மிசதன் மேயிறுன்.

1

2

4. பிருதிவியைத் தியானித்து வச்சிரகாயம் பெறுதல்; சலத்தைத் தியானித்து வாயுவனங்களை ஒடுக்கி நிரிலே நடத்தல் நிற்றல் கிடத்தல் செய்தல்; தீயைத் தியானித்துக் கபாலத்தை வெடிக்கச்செய்தல், சரீரத்தை வெந்து புரிபோலாக்கல், தீயிலே நிற்றல் இருத்தல் கிடத்தல் செய்தல்; வாயுவைத் தியானித்து, காயத்தோடு ஆகாயத் திலே பறத்தல் பரகாயப் பிரவேசங்கு செய்தல்; ஆகாயத் தைத் தியானித்துச் சரீரம் உயிர் அறிவு முதலியவைகளைச் சூனியமாக்கி அணிமா மகிமா முதலிய சித்திகளைப் பெறுதல்; புருவமத்தியிலே கண்ணேளி மின்னேளி விந்துவொளி உள்ளொளி முதலியவைகளைத் தியானித்தல்; விந்துநாதங்

களைத் தியானித்து ஒடுங்கியவிடத்துக் கடல் மனீ முதலிய வைகளின் தொனியைக் கேட்குதல்; என்பவை களை உணர்த்துவது யோகத்தில் ஞானம்.

எழவது

### ஞான பாதப் பிரகரணம்

புறத்தொழில் அகத்தொழில் இரண்டுமின்றி அறிவுத் தொழின் மாத்திரையானே உருவம் அருவருவம் அருவம் என்னும் முத்திறத் திருமேனிகடந்த அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பாய் நிறைந்து நின்ற சிவ பெருமானிடத்துக் செய்யும் வழிபாடு ஞானமெனப்படும். ஞானம் ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத் தூண் யோகம், ஞானத்தின் ஞானம் என நால்வகைப்படும். தில் யோகம், ஞானத்தின் ஞானம் என நால்வகைப்படும்.

1. எவர்களாலும் அறிதற்கரிய சிவபெருமான் நம் பொருட்டன்றே திருமேனிகாண்டெழுந்தருளினு ரென் றறிந்து, வேடத்தானும், சிவோகம்பாவனையானும், பிரா சாதயோகஞ் செய்தலானும், சிவத்தோடு இரண்டறக் கலந்து நிற்கும் தன்மையானும், திருவேடமுடைய மெய் யடியாரையுஞ் சிவவிங்கப்பெருமானையும், கண்களிலே நின்று ஆனந்தபாஷபம் பொழிய, மொழிகுழற். உண்மை யுணர்ந்து, வழிபடுதலை உணர்த்துவது ஞானத்திற் சரியை.

2. பிருதிவியாதி தத்துவங்களைச் சடமெனக் காண்டலாகிய பூதசத்தியும், திருவருளானன்றி அங்ஙனம் ஆன்மா அறியாதெனக் காண்டலாகிய ஆன்ம சுத்தியும், கண்டு கேட்டுண்டுயிர் தத்துற்றன வெல்லாந் திருவருளெனக் காண்டலாகிய திரியை சுத்தியும், திருவெங்தெழுத்தைச் சிவமுன் வாக்கக் கண்த்தலாகிய மந்திரசுத்தியும், யாண்டும் நீக்கமற வியாபித்து நிற்குஞ் சிவபெருமான் இவ்விலிங்கத்தினும்

உள்ள எனக் காண்டலாகிய விங்கசுத்தியுமாக ஐந்து சுத்தியுஞ் செய்து வழிபடுதலை உணர்த்துவது ஞானத்திற் கிரியை.

3. யான் எனதென்னுஞ் செருக்கற்றுச் சிவனுடனும் ஆன்மா நிற்றலையும், அதுபற்றி விணைநுகர்ச்சிப்பும் ஆர்ச்சிப்பும் ஆன்மாவுக்கில்லையாதலையும், அதுபற்றிக் குற்றமகவு தலையும் உணர்த்துவது ஞானத்தில் யோகம்.

அணையதோர் காலை வெள்ளி யடுக்கலிற் சனக ஒதி முனிவர் தமக்குத் தொல்லை மூவகைப் பதமுங் கூறி யினையதோர் ஞான போத மித்திற மென்று மோனத் தனிநிலை யதனைக் காட்டித் தற்பர ஸிருந்தா என்றே.

நந்திமுற் கடையைப் போற்ற ஞானநா யகனு மன்னன் முந்துறை சனக ஒதி முனிவர் தொழுது கேட்ப வந்தமிலாக மத்தி ஏரும்பத மூன்றுங் கூறப் புந்திய தொடுங்கு ஞான போதகம் போதி யென்றூர்.

நன்னல மைந்தங்கான் ஞான போதகஞ் சொன்னைட யன்றது துயர நீங்கியே யின்னிலை மேன்மோ டிருந்து நந்தமை யுன்னுத வேயேன வனை வேரதிலுன்.

கட்படு மிமைத்துணைக் காட்சி யோகினை நுட்பம் தாகவே நுதலிக் காட்டினே ஜெட்ப்பமோ டில்வகை யுரைப்ப வாற்றவங் தெட்பம் தடைந்தளர் விதயின் சேயினேர்.

நால்வ ருணர்ந்திட நாயகன் ஞான மூல வியோக முதற்பொருள் காட்டி யேல விருந்தளன் யாவரு பேக்க கால மிதன்றென வேகழ மூற்றுள்

1

3

4

5

இருவரு முனரா வண்ண லேனவெள் ளையிறி யாமை  
கிருதை யனந்த சோடி தீளைத்திடு முரத்திற் சிக்கோள்  
குரதல மொன்று சேர்த்தி மேனமுத் திரையைக் காட்டி  
யோருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றுன். 6

கைத்தலமொன்றிலே கநிட்டிகை அநாமிகை மத்  
திமை என்னும் மூவிரல்களோடு இயல்பாகவே சேர்ந்து  
நிற்குந் தர்ச்சனியை, அவற்றினின்று வேறுபிரித்து, அங்  
குட்டத்தோடு ஏகமாய் அடங்கி நிற்க அமைத்து மோன  
முத்திரைகாட்டல், ஆணவம் மாயை கண்டம் என்னும்  
மும்மலங்களோடு இயல்பாகவே சேர்ந்துநின்ற ஆன்மாவை  
அவற்றினின்று வேறுபிரித்து, சிவனுடைய ஞானைந்த  
வடிவமாகிய திருவடிக் நிழலிலே அடங்கிநிற்கும் ஞான  
யோகத்தின் மெளன்றிலையை உணர்த்தும். இது, ‘‘மும்  
மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர், அம்மலர்த்தா  
ணிழலடங்குமுன்மையைக், கைம்மலர்க் காட்சியிற் கதுவ  
-நல்கிய, செம்மலையலதுளஞ் சிந்தியாதரோ.’’ என்னுஞ்  
செய்யுளான் அறிக்.

4. அஞ்ஞானிகளாயினேர் மருண்மேலீட்டினுலே சிவம்  
முற்றுந் தோன்றப்பெறுது பிரபஞ்ச வாசசினோடு நிற்கு  
நிலைபோல, சிவஞானிகளாயினேர் அருண்மேலீட்டினுலே  
பிரபஞ்ச வாசசின முற்றுந் தோன்றப்பெறுது சிவத்தோடு  
(அத்துவிதமாய்) நிற்கு நிலையை உணர்த்துவது ஞானத்  
தின் ஞானமாம்.

—

### எட்டாவது பக்திப் பிரகரணம்.

சிவசப்பிரமணியருடைய திருவடிக்கண்ணே வைக்  
கப்படுகின்ற தலையன்பானது அவருடைய அகண்டாகார  
பரிபூரணத் திலே இரண்டறக் கலத்தலாகிய அத்துவித  
நிலையைக் கொடுக்கும்.

ஓன்றினி யளிப்பதுள் துள்ளடியம் யாக்கை  
நின்றிடு பகற்றுஜையு நின்றிரு கழற்கண்  
மன்றதலை யன்புற வரந்தருதி யெந்தா  
யென்றிடலு நன்றென விரங்கியருள் செய்தான். 1

கோல நீடிய நிதிபதி வார்க்கையுங் குறியேன்  
மேலை யிந்திர னரசினைக் கனவினும் வேஃகேன்  
மால யன்பெறு பத்தையும் பொருளேன மதியேன்  
சால நின்பதத் தன்பையே வேண்டுவென் றமியேன். 2

அந்த நல்வர முத்தியி னரியதென் நதனைச்  
சிந்தை செய்திடு தவத்தரும் பெறுகிலர் சிறியே  
ஞுய்ந்து டும்வகை யருள்செய வேண்டுமென் றுரைப்ப  
வெந்தை கந்தவே ஞுளக்குது புரிந்தன மென்றுன். 3

பத்தியானது மந்ததரம், மந்தம், திவிரதர  
மென நால்வகைப்படும். அரக்கானது வெய்யிலின்முன்  
இருந்து வெதும்புதல் போல்வது மந்ததரபத்தி. மெழு  
கானது வெய்யிலுக்கு எதிர்ப்படின் உருகுதல் போல்வது  
மந்தபத்தி. நெய்யானது குட்டுக்கு இளகுதல் போல்வது  
திவிரபத்தி. தைலதாரையானது சிறிதும் இடையருது  
ஒழுகுதல் போல்வது திவிரதரபத்தி. பத்தி அன்பு என்பன  
ஒருபொருட்சொற்கள். அன்பாவது தொடர்புடையார்  
மாட்டுச் செல்வதாகிய கருணை. அவ்வன்பானது தலையன்பு  
இடையன்பு கடையன்பு என மூவகைப்படும். நாயகன்  
இறந்தான் என்று கேட்டமாத்திரத்தே நாயகி இறத்தல்  
தலை அன்பாகும். இது, சூரபன்மன் இறந்தான் என அவன்  
மனைவி பதுமகோமனை கேட்டபோதே உயிர் துறந்தாள்  
என்றமையினுலே தெளியப்படும். நாயகனேடு இறந்தார்  
சுவர்க்கஞ்சேர்வர் எனவும், நாயகனேடு இறந்தார் புகழ்  
பெறுவரெனவும், நாயகனிறந்தபின்னர்ச் சோறுதின்று  
வாழ்கின்ற கொடியாள் என உலகத்தார் தன்னை வைவர்

எனவும், நினைந்து பல ஏதுக்கள் வாயிலாக நாயகியான வள் நாயகன் தேவையோகஞ் செய்த போது சககமனஞ் செய்தல் இடையன்பாகும். தலையன்பு இடையன்பு என்னும் இரண்டுமல்லாதது கடையன்பாகும். இங்களும், நாயகி நாயகனாக பெயர் கேட்டவுடன் வசமழிதல் தலையன்பும், அவளைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவளைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். அவ்வாறே, பக்குவான்மா ஆன்மநாயகருடைய பெயர்கேட்டவுடன் வசமழிதல் தலையன்பும், அவரைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவரைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். நாயகனாக பெயர் கேட்டவுடன் வசமழியுங் தலையன்புடைய நாயகிக்கு அது கேட்டலோடு காண்டல் கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகி வளரும் அன்பின்பெருக்கம் இத்துணைத்தென்று கூறுதல் கூடாதன்றே! அது போலவே, ஆன்மநாயகருடைய திருநாமத்தைக் கேட்ட போது வசமழியும் ஒருவர்கு அவரைக் காண்டல் கூடல் களும் நிகழ்ந்தவழி முறுகிவளர்ந்த தீவிர தரமாகிய அன்பின் பெருக்கத்தை இத்துணைத்தென்று கூறுதல் கூடாது. தீவிர தரமாகிய தலையன்பானாக அத்துவிதத்திலையை விளக்கு மென்பது, “கோலநீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்” எனவும், “அந்த நல்வரம் முத்தியிலரியதொன்று” எனவும் மேலைச் செய்யுள்களிலே போந்த வீரவாகு தேவருடைய கருத்தை அடக்கிய, “ஆரண்த்தனு நகரமேலடுத்த வாரணனும், வாரணத்தனு மற்றுள்கணங்களும் பணியு, மேரணத்தகு முதன்மையிலிருத்துணையினிறின், பூரணத்திரண்டறக் கலப்பதுதரப்புக்கறி.” என்னுந் தணிகைப் புராணச் செய்யுளாற்றுணியப்படும்.

உலோகாயதன் பொருட்சார்பிலும், பெளத்தன் முதலாயினேர் மற்றைத்தேவர்கள் சார்பினும் வைக்கின்ற தலையன்பு இடையன்பு கடையன்புகளும், அவர்களாலே பற்றப்பட்ட பொருள்களுக்கும், தேவர்களுக்கும் தானமாகிய நிலையில்லாத தத்துவசமூகம்போலவே, நிலையில்லாதனவாம்.

ஆதலினால், “ஆருறையுநீத் ததன்மேனிலையைத்” தந்தரு ஞம் சிவசப்பிரமணியருடைய திருவடிக்கண்ணே வைக்கப்படுகின்ற மெய்யன்பொன்றே நித்தியமும் மெய்மையுமாம் என்பது உண்மைநூற்றுணைப். இந்த உறுதியாகிய அன்பு, அநேக இலக்கண இலக்கியங்களைச் சந்தேக விபரீதமின்றித்தெளித்தலையினாலே, வேதவிவாகமங்களிலே போந்த பதிபச பாச இலக்கணங்களை வாசித்துக் கற்றறிந்துகொண்டோம் என்னும் அகங்காரத்துக்கும், அளவுகடந்த வித்துவசாமர்த்தியத்துக்கும், குசாக்கிரமதிருட்பத்துக்கும், அனுந்துணையேனும் எட்டாது; அது, அனந்தகோடி முற்செனனங்களிலே செய்து ஈட்டிய தவத்தினாலும் திருவருளினாலும் கிட்டும்! கிட்டும்!! சிவத்துவு விவேகம்:- “உன்றிருவடிக் கீழுறுதியாமன்பு முன்றிருவருளின்கிடைப்ப, தன்றி நூல் பலவுமாய்ந்ததாலுரை செயல்ப்பருந் திறமையான் மதியான், மன்றவேகிடைப்பதன்று மற்றதனை மாதவஞ்சு செய்திலாக்கயமை, துன்றிய புலையோர் யாங்கனம் பெறுவார்சோதியே கருணைவாரிதியே.” “உலகர் சேருறுதிப்பயனைவற்றினுக்கு முறைவிடமாய்த் துயர்முழுதும், விலகுறத்துமிகுங்கணிச்சியாமுன்றூள் விரைமலர்க்கியற்று மெய்ப்பத்தி, யலகிலாப் பிறவிதொறும் புரிதவத்தால்லதெவ்வாற்றினுமரிதே, நலமதொன்றடைதற் குறுமிடையுறுநாதனே பலவுளவன்றே.”

கருமயாகஞ் செய்வோருக்கும், தவயாகஞ் செய்வோருக்கும், செபயாகஞ் செய்வோருக்கும், தியானயாகஞ்செய்வேருக்கும் ஞானயாகஞ் செய்வோருக்கும் நமதான்மநாயகர் வசப்படார்; பக்தியாகஞ் செய்வோருக்கே வசப்படவர். வாயுசங்கிலைதை:- “கருமமாதவஞ்செபஞ்சொல்காசறுசமாதி ஞானம், புரிபவர்வசமதாகிப் பொருந்திடேம்புறையொன்றித்த, திரிவறுமன்பு செய்வோர் வசமதாய்ச் சேர்ந்துநிற்போ, முறைசெய்வோமவர்முனெய்தி யவருளத்துறைவோமென்றும்.”

1 இணை - டுட்டி, அத்திரி - துங்க  
நூல் துங்க அனை அற்படி

அநந்தகோடி ரூபாவாக மதிக்கப்படும் ஓர் பெரிய மாணிக்கரத்தினந் தனக்கு வாய்க்குமாயின் ஒருவன், அதனை நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் உண்டாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் ஓர்போதும் மறவாதிருத்தல்போல; லெளகிக கருமஞ்செய்யும் யாமெல் லாம் பெண்கள்மாட்டு வைக்கும் ஆசையின் நூரூயிரத் தொரு பங்கொடேனும், மாணிக்கசோதியினை ஒத்த ஒளி யினையடை சிவகப்பிரமணியக்கடவுஞ்சையை ஞான எந்த வடிவமாகிய திருவடியை நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், உண்டாலும், துயின்றாலும், விழித்தாலும், இமைத்தாலும் ஓர்போதும் மறவாதிருத்தல் வேண்டும். திருவிசைப்பா:- ‘தத்தையங்களையார் தங்கண் மேல்வைத்த தயாவை நூரூயிரங்களிட், டத்திலங்கொரு கூறுன் கண்வைத்தவருக் கமருலகளிக்குநின்பெருமை, பித்த னென்றெருகுகாற்பேசுவரேனும் பிழைத்தவைபொறுத்தருள் செய்யுங், கைத்தலமடியேன் சென்னிமேல்வைத்த கங்கை கொண்டசோனேச்சரத்தானே.’’ இடையருது முறுகிவளரும் அன்பின் முதிர்ச்சியிலே ஆன்மநாயகர் விளங்குவர். ஆதலால், அன்பும் சிவமும் இரண்டற அபேதமாய் நிற்கும். திருமந்திரம்:- ‘அன்புவிவமிரண் டென்பரறிவிலா, ரன்பே சிவமாவ தாருமறிகில, ரன்பேசிவமாவ தாருமறிந்தபி, னன்பே சிவமா யமர்ந்திருப்பாரே..’’

## சுப்பிரமணியர்

இருப்பரங் குறைத்திடு மௌக வேலுடைப்  
பொருப்பரங் குணர்வுப் புதல்வி தன்மிசை  
விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய  
திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம்.

1

## பக்திப் பிரகரணம்

தூரை வாயிடைத் தோலைத்து மார்புகீண்  
ஸ்ரைல் வாயிடு மௌக மேந்தியே  
வேரைல் வாய்த்தரு வெள்ளி வெற்பொரிஇச்  
ஸ்ரைல் வாய்வரு சேயைப் போற்றுவாம்.

2

காவினன் குடலுறு காமர் பொன்னகர்  
மேவினன் குடவர விளியச் தூர்முதல்  
பூவினன் குடலையம் பொருட்கு மாலுற  
வாவினன் குடவரு மலைற் போற்றுவாம்.

3

நிரகத் தேதனை நினையு மன்பினேர்  
பேரகத் தலமரும் பிறவி நீத்திடுந்  
தாரகத் துருவமாந் தலைமை யெய்திய  
வேரகத் தறுமுக எடுக னேத்துவாம்.

4

ஒன்றுதொ ரூடலை யொருவி யாவிமெய்  
துன்றுதொ ரூடலைத் தொடங்கி யைவகை  
மன்றுதொ ரூடிய வள்ளல் காருக  
குன்றுதொ ரூடிய குமர் போற்றுவாம்.

5

எழுழுதி கரப்புனத் திறைவி முன்புதன்  
கிழுழுதி ரிளநலங் கிடைப்ப முன்னவன்  
மழுழுதி கவிரென வருதல் வேண்டிய  
பழுழுதி சோஜையம் பகவற் போற்றுவாம்.

6

சறுசேர் பொருதினு மிறுதி யின்றியே  
மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சியிர்  
கூறுசீர் புளைத்தரு குமர கோட்டம்வர்  
முறுமா முகப்பிரா எடுகள் போற்றுவாம்.

7

## சிவபெருமான்

பாரகி யேஜைப் பொருளா யுயிர்ப்பன் மையாகிப்  
பேர வுயிர்கட் குமிராய்ப் பிறவற் றுமாகி  
நேராகித் தோன்ற லிலதாகி நின்றுன் கழற்கே  
யாராத காத லௌடுபோற்றி யடைது மன்றே.

கந்தபுராண நவநீதம் முற்றுப்பெற்றது.  
திருச்சிற்றம்பலம்

வேலுமயி லுந்துஜை  
கச்சியப்பசிவாசாரியர் திருவடிவாழ்க்.

அனுபந்தம் 1.

## அரும்பத விளக்கம்

- பக்கம் 1. நவநீதம்-வெண்ணெய்  
4. சூனியம்-இல்லபொருள்  
அரசிகம்-சுவையின்மை  
பிரவிருத்தி-செயற்பாடு  
5. (மாயோபாதி) உபாதி-துண்பம்  
கடாகாயம் - குடத்தினுள்ளிருக்கும் வெளி  
மகாகாயம் - (வெளியேயுள்ள) பெருவெளி  
பரிஞ்ஞமருபம் - மாற்றமடைந்த வடிவம்  
உபவீதம் - பூஜூால்  
தமருகம் - உடுக்கை  
6. பாடாணம் - கல்  
10. குடிலை - பிரணவம்; வளைந்த வடிவின்து  
11. கமஷ்டி - சேர்க்கப்பட்ட நிலையின்து  
வியஷ்டி - பிரிக்கப்பட்ட நிலையின்து  
12. மண்டலம் - வேதத்தின் பெரும்பிரிவு காண்டம் என்பது  
போல, அநுவாகம்- வேதத்தின் சிறுபிரிவு, படலம் என்பது  
போல,  
தவாதசாந்தம்-புருவ மத்தியிலிருந்து பன்னிருசீர்கிடை  
தாரத்தில் உச்சியிலுள்ள இடம் (துவாத பன்னிரண்டு)  
13. பிரபாவம் - மகத்துவம்  
15. பஞ்ச மந்திரம் - ஈசானம். தற்புருஷம், அகோரம்,  
வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து மந்திரங்கள்  
ஆயாசம் - களைப்பு  
ஆமிநாயம் - ஆம்தாயம் - மரபுவழிவந்தது, (வேதம்)  
நிகமம் - நிச்சயமானது (வேதம்)  
வியாகரணம் - இலக்கணம்  
16. சந்தோபேதம் - யாப்பு வேறுபாடு  
அக்ஷர சங்கியை - எழுத்துக்களின் எண்ணிக்கை  
சிரந்தம் - 32 எழுத்துக்களாலான ‘அநுஷ்டுபி’ என்னும்  
செய்யுள் வகை.  
17. திரிபதார் த்தம் - பதி பசு பாசமென்னும் முப்பொருள்கள்  
உத்தாரம் - வெளிப்பாடு, தோற்றம்  
வியாக்கியானம் - உரை  
பாஷ்யம் - விருத்தியுரை

22. பிரமாதா - அளப்பவன், நிருபிப்பவன்  
ஞாதிரு (ஞாதா) - அறிபவன்  
பிரமேயம் - நிருபிக்கப்படத்தக்க பொருள்  
ஞேயம் - அறியப்படு பொருள்  
வேதாந்த சூத்திர - வியாசம் முனிவர் அருளிய பிரம  
சூத்திரம் : முனிமாழின ஒளவையார் குறித்துவும்  
இதுவே.
23. பிரகரணம் - விவாதம், விளக்கம்  
உபநிட்டானம் [நிஷ்டானம்]-வெளிக்கொணர்தல், பிறந்த  
நான்காம் மாதத்திற் குழந்தையை வீட்டின் வெளியே  
கொணர்ந்து சந்திரனைக் காட்டுவதோர் கிரியை இது உப  
நிஷ்டிரமணம் எனவும் படும்.
25. பிரகிருதி - இயற்கை  
சாதகரும் - குழந்தை பிறந்தவுடன் செய்யுங்கிரியை  
சங்கரசாதி - கலப்புச் சாதி
26. அருகர் - தகுதியடையவர்  
திரிகுணயுத்தம் [-யுத்தம்] - முக்குணங்களும் சேர்ந்தது  
வைநாயகம் - விநாயகர் சம்பந்தமானது
28. ஞான விசிட்டம் [-விசிஷ்டம்] - ஞானச் சிறப்பு
30. சாநார்த்தனர் - விசிஷ்டு  
சப்தசாகரம் - எழுகடல்
32. மாகமாசம் - மாசிமாதம்
33. அபகர்ஷம் - இழிவு  
உத்கர்ஷம் - உயர்வு  
அந்தரியாமி - உள் னேயிருப்பவன்  
அதிட்டேய தேவர்கள் - சிவமிரானால் அதிட்டிக்கப்பட்ட  
விஷ்ணு முதலியோர்  
துரிய மூர்த்தி - நான் காவது மூர்த்தி
34. காந்தம் - கந்தனுடைய மானமியத்தைக் கறுவது
35. முத்தர் [முக்த] - விடுபவர்  
பெத்தர் - பந்தப்பட்டவர், கட்டுண்டவர்
38. அதிதர் - கடந்தவர்
44. குணி - குணமுடையவன்
45. ரகிதர் - அற்றவர்  
திரியம்பகர் - முக்கண்ணர்  
புங்கவன் [பும் + கோ] - காலைபோன்றவன், சிறந்தவன்
47. இரேதச - வரியம்  
ஊர் த்துவம் - மேல்  
அதோ [அத.] - கீழ்

48. சனிக்கின்ற - பிறக்கின்ற, தோற்றுகின்ற  
ஆதி - மத்திய - அந்த - கீஸர் - முதலும் நடவும் இறுதியும்  
அற்றவர்
52. திதி - காத்தற்றெழுழில்
53. அண்டசம் - முட்டையிற் ரேன்றுவன்  
சுவேதசம் - வியர்வையிற் ரேன்றுவன்  
சுத்பிசசம் - முளைத்துத் தோன்றுவன்  
சராயுசம் - கருப்பையிற் ரேன்றுவன்
56. நவந்தரு பேதம் - ஒன்பது வகைப்பட்ட திருமேனி  
நிஷ்களம் - உருவில்லாதது  
சகளம் - உருவடையது  
உபயம் - இரண்டுமாயது
59. ரோதனம் - அழுகை  
கவ்வியம் - பஞ்ச கவ்வியம்  
பக்குல சரு - சமைத்த அண்ணம்
61. அயன் - பிறப்பற்றவன்  
அச்சுதன் - அழிவற்றவன்  
அமரர் - இறவாதவர்
66. கிருபாலு - அருளாளன்  
துஷ்ட நிக்கிரகம் - கெட்டவர்களைத் தண்டித்தல்
70. சிஷ்ட பரிபாலனம் - நல்லவர்களைக் காத்தல்  
வாக்கு மன அதித கோசரம் - வாக்குக்கும் மனத்துக்கும்  
அப்பாற்பட்டுள்ளது
71. புலிங்கம் - தீப்பொறி  
அதிக்கிருந்த - கடந்த  
அந்திக்கிருந்த - கடவாத
80. வில்வ சேவியர் - உலகத்தாற் சேவிக்கப்படவேண்டியவர்
- 85 காங்கேயன் - கங்கையின் மகன்  
கார்த்திகேயன் - கார்த்திகையின் மகன்  
கந்தன் - சேர்க்கப்பட்டவன்
86. சலசமுகம் - கடல்கள்  
பாத அங்குலி - கால் விரல்  
சாலு - முழங்கால்  
ஷரு - தொடை  
கடிதடம் - அரை, இடுப்பு  
குசியம் - இருப்பு  
சேபம் - ஆண்குறி  
யஞ்சோபீதம் - பூணால்  
உரோமகுபம் - மயிர்க்கண்

- சப்த சாலம் - ஒனிக்கூட்டம் (சப்த - ஒசை)
- சப்த கோடி மகா மந்திரம் - ஏழு வகையான முடிபுகளுடைய மந்திரங்கள் (கோடி - அந்தம், வகை)
- நேத்திரம் - கண்
89. ஶாட்குணம் - அறுகுணம்
96. மூன்று பத்திரமுடைய வேல் - சண்முகவேல் எனப்படும் அறுமுக வேலாயுதம்
97. சூடிலோபதேசம் - பிரணவ உபதேசம்
- சாக்ஷாஸி திசை - நயன திட்சை (சாக்ஷாஸி - கண்)
- இலாடம் - நெற்றி
- சிவதாஷன கண்டன பத்திரிகை என்பது இந்நாலாசிரிய ரெழுதி வெளியிட்ட கண்டன நூல்களுள்ளன.
89. பிரசரபிபிக்சின் - பரப்பினால்
- உருத்திர கணிகையர் - உருத்திரனுகிய சிவபிரானுக்குத் தேவாலயங்களில் தொண்டு பரியும் பெண்கள் நியோகித்தல் - நியமனம் செய்தல்
99. விசிட்ட குருத்துவம் - விசேடமான பெருமை
100. அவிச்சை - அஞ்ஞானம்
103. மானசிகம் - மன்த்தாற் செய்யப்படுவது
- வாசிகம் - வாக்காற் செய்யப்படுவது
- காயிகம் - காயத்தாற் செய்யப்படுவது
105. அலமலம் (அலம் அலம்) - போதும் போதும்
112. ஆனந்தபாஷூம் - ஆனந்தக் கண்ணீர்
113. அம்பரம் - ஆகாசம் (சித் + அம்பரம் = சிதம்பரம், சிதா காசம்)
- தகுபினம் - வலது
- வாமம் - இடது
- ஊர்த்துவ பாகம் - மேற்பாகம்
115. மந்திர ஆசமனம் - மந்திரமோதிக் செய்யும் ஆசமனம்.
- (சாதாரண ஆசமனத்தின் வெருநூலு)
- கர நியாரண - கை விரல்களில் மந்திரங்களைப் பதித்தல்
- மார்க்கனம் - துடைத்தல், சுத்தம் செய்தல்
- அக மருடனம் - எல்லாப் பாசங்களையும் நீக்குதல்
- தர்பணம் - மந்திர நீரினால் திருப்திப்படுத்தல்
120. மூர்த்திமான் - உருவமுடையோன்
- நியாசங்குசெய்தல் - பதித்தல்
- சருவ ஜகத்துக்கும் - எல்லா உலகுக்கும்
- 124 சோடச கலை - பதினூறு கலைகள்

125. சமனங்தே - (பதினைந்தாவதாகிய) சமனங்களை முடிவில் பாச சாலம் - பாசத்தொகுதி
- உன்மனங்தே - (பதினாறுவதாகிய உன்மனுகலையினி ருதியில் ஜம்பத்தொகு பீசங்கள் - வட மொழி நெடுங்கணக்கிலுள்ள 51 அட்சரங்கள்
- சிதியாதி - சிதிநிகை முதலிய
- அட்டத்திரிமசத் கலாருபம் - முப்பத்தெட்டடுக் கலைகளின் வடிவம்
- ஸ்தம்ப ஆகாரம் - தூண்வடிவம்
- அந்தர்க்கதம் - உள்ளடங்கியது
- காலாக்கினி - ஊழிக்காலத்தீ
- படிகப் பிரகாசம் - பளிங்கிலெனுளி விங்க என்னும் விணையடி சைலர் - சிலையினாலானது; சிலாவிக்கிரகம்
127. ‘சிவனோ...சுஹோகங்களும் பிறவம்’ - என்று நூலாசிரியர் குறிப்பிடுவது, வெணவரும் பிறரும் சமயப் பகை காரணமாகச் சிவவிங்கத்தை இழித்துப் புணந்த சுஹோகங்களையும் பாடல்களையுமாகும்
- பூரகம் - பிரானுயாமத்தில் வாயுவை உள்வாங்குதல்
- குங்கபகம் - பூரித்த பிரானுயாயுவைக் கடுத்து வைத்தல்
- ரேசகம் - கும்பகம் செய்த வாயுவை வெளிவிடல்
128. அபிமுகம் - எதிர்நோக்கிய முகம்
- பிரம ரந்திரம் - தலையினுக்சியிலுள்ளதோர் இடம்
- அச்சபை - அஜபா மந்திரம்
- அதோ முகம் - கீழ்நோக்கிய முகம்
- சகல்ர தளம் - ஆயிரம் இதழ்
- சோதி சோதி பத உச்சரணம் - ‘ஜோதி ஜோதி’ என்னும் பதத்தை உச்சரித்தல்
- சிவார்க்கன் - சிவ ருரியன்
- ஆகுஞ்சனம் - வலைத்தல்
- உச்சகவாசம் - உள்ளினுக்கப்படும் மூச்சுக் காற்று நிச்சகவாசம் - வெளிவிடப்படும் மூச்சுக் காற்று
- பிரம ரந்திரம் - தலையுக்சியிலுள்ள துவாரம்
129. சர்வதோ முகம் - (ஒரே சமயத்தில்) எல்லாப்பக்கமும் செல்வது
- பாவிப்பது .. பாவனை செய்வது
- பர காயப் பிரவேசம் - பிறவுடல்களிற் புகுவது
130. சிவேகம் பாவனை (சிவ+அகம்+பாவனை) ஆத்மா தன்னைச் சிவமாகப் பாவனை செய்தல்

- 131 வினை ருக்சிசிப்பு - பழவினைப்பயனை அனுபவிப்பித்தல்  
ஆர்ச்சிப்பு - (ஆகாமியமென்னும் புதுவினையைச் சம்பா  
தித்தல்)
132. கந்டடிகை - சிறுவிரல்  
அநாமிகை - மேராதிர விரல் (அநாமிகா - பெயரிலாதது)  
மந்திமை - நடுவிரல்  
தர்ச்சனி - சுட்டுவிரல்  
அங்குட்டம் - கட்டடை (பெரு) விரல்
133. மந்தம் - தாமதம், குறைவு  
மந்த தரம் - மிக மந்தம்  
தெல தாரை - எண்ணெயாழுக்கு  
சக கமனம் - உடன் சுசல்லல்; உடன்கட்டடையேறல்  
குசாக்கிரம் - தங்கப்பை நுளி
- 136 அநந்த கோடி - முடிவற்ற கோடிகள்
- 

## பிழை திருத்தம்

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
4	13	மாத்மீகன்	மாத்யமிகன்
7	8	தெய்ங்கள்	தெய்வங்கள்
8	18	விடையங்களின்	விடயங்கள்
13	14	மற்றெல்வெவ்	மற்றெல்வெவம்
18	2	சத்தினி பாத	சத்தி நிபாத
20	19	திரிபூராதபினி	திரிபூராதாபினி
,,	20	கோபால தபனம்	கோபால தாபனி
25	31	உதன	உசன
27	21	புண்ணியார் த்தம்	புண்ணிய தீர்த்தம்
29	4	இரண்ணிய கசிப்பு	இரண்ணிய கசிபு
,,	5	" " "	" "
30	20	மாங்கடர்	மாங்கதர்
,,	28	வந்தத்துள்ள	வந்தரத்துள்ள
48	8	கர்த்தாவினாலும்	சாத்தாவினாலும்
50	11	தேவ	தேவு
82	10	ஓதி	ஓதி
86	7	கரட்டிலே	பரட்டிலே
87	14	துடுவங்	துருவங்
88	24	ஞூலை றாயவான்	ஞூலென் றாயவா
91	23	காயத்திட்	காய்த்திட
97	8	முற்படு கையை	முற்படுகையை
,,	இறுதி	மறிவா	மறிவார்
113	15	நோபோ	நேர் போ
118	10	இடமாயுள்ள	இடமாயுமுள்ள
,,	30	தாம் அடிமை	நாம் அடிமை
119	இறுதி	தோத்திரமும்	கோத்திரமும்
129	29	மத்திலே	மத்தியிலே
131	22	தாகாவே	தாகவே
133	4	யெந்தர	யெந்தா

---



## எங்கள் வெளியீடுகள்

### 1. சேக்கிழர் நாயனுர் புராணம்

— உமாபதி சிவாசாரியர் இயற்றியது.  
 திருவண்ணமலை ஆதினத்து  
 ஆறுமுகத்தம்பிரான் சவாமிகள்  
 உரையுடன் கூடியது.

**2-50**

### 2. திருக்கேதீச்சரந் திருப்பதிகங்கள்

— திருஞானசம்பந்தமூர்த்தி நாயனூர்,  
 சுந்தரரமூர்த்தி நாயனூர் பாடிய  
 தேவாரங்கட்டு  
 சித்தாந்த வித்தகர்  
 திரு. க. வச்சிரவேலு முதலியார் B. A. L. T.,  
 வித்வான் பண்டிதமணி  
 ந. சுப்பையரிஸ்ளை எழுதிய  
 விளக்கவுரைகளுடன் கூடியது.

**-60**

### 3. சவாமி பிள்ளைத்தமிழ்

— சிவயோக சவாமிமீது  
 பண்டித வித்வான்  
 க. கி. நடராஜன் B.O.L. Dip. in Ed.  
 பாடிய பத்திப்பனுவல்.

**2-50**

**யாழ்ப்பாணம்**  
**கூட்டுறவுத் தமிழ்நாற் பதிப்பு வீற்பணக் கழகம்**

411/1, காங்கேண்டுறைவிடி,

யாழ்ப்பாணம்.